




பிரார்த்தனைப் பேழை

ஸயீத் பின் அவி பின் வஹ.ப் அல்
கஷம்தானி



தமிழில்:

மெளலவி K.J. மஸ்தான் அல் பாகவி,
உ.மரி

(அடு காலித)

பார்வையிட்டவர்:

ஓ.எல். இல்யாஸ் மெளலவி (அஷ்ஷர்கி)
(அடு அப்தில்லாஹ்)

வெளியீடு:

பிரசாரிப்பு, அறிவியல் குழ்வுஞ் தினைக்களம்
கிள்லாமிய அழைப்பு வழி காட்டல், வகுபு,

وَكَالَةُ الْمُطْبُوعَاتِ وَالْجُنُثُ الْعُلَمَى

பிரார்த்தனைப் பேழை

ஸயீத் பின் அலி பின் வஹி.ப் அல்
கஹ்தானி

தமிழில்:

மெளவி K.J. மஸ்தான் அலீ பாகவி,
உமரி
(அடு காலித்)

பார்வையிட்டவர்:

ஒ.எல். இல்யாஸ் மெளவி (அஷ்தர்கி)
(அடு அப்தில்லாஹ்)

வெளியீடு:

பிரசாரிப்பு, அறிவியல் ஆய்வுத் தினைக்களம்
கிள்லாமிய அழைப்பு வழி காட்டல், வக்பு,
அவுவல்கள் அமைச்சு 1436 H ஹிஜ்ரி

ح

وزارة الشؤون الإسلامية والأوقاف والدعوة والإرشاد، ١٤٢٨ هـ

فهرسة مكتبة الملك فهد الوطنية أثناء النشر

القططاني، سعيد بن علي بن مانع، ١٣٦٩هـ

- حصن المسلم. / سعيد بن علي بن مانع، ١٣٦٩هـ القططاني.

الرياض، ١٤٢٣هـ

١٥٦ ص : ١٢ × ١٧ سم

ردمك : ٠٤٤٢-٢٩-٩٩٦٠

(النص باللغة التاميلية)

أ - العنوان

١-الأدعية والأوراد

١٤٢٣ / ٥٣١٧

ديوي ٩٣٢١

رقم الإيداع : ١٤٢٣ / ٥٣١٧

ردمك : ٠٤٤٢-٢٩-٩٩٦٠

الطبعة الخامسة عشرة

١٤٣٦هـ

مُونْتَهَى الْرَّحْمَنِ سُورَةُ

முந்தூரை

இக ஒரு சிறு நால்தான். ஆயினும் இவு வழக்குறை பயன்மிகு பிரார்த்தனைகளைப் பொருத்து பெருங்காலாகும்!

அனைத்துவிதமான துகை - தீக்களின் கருவுலமே இந்தால்! அதிலும் குறிப்பாக தொழுகையின் எல்லா திலைகளிலும் ஒவ்வொர் பிரார்த்தனைகளை -- இறைப்புக்கும் மாலைகளை -- இறைத்துதான் மீதான ஸலவாத்களை இந்தால் தொகுத்துத் தருகிறது!

இந்தாலில் அனைத்து நபிமொழிகளுக்கும் ஆதாரங்கள் ஜீவாக்க கொடுக்கப்பட்டிருப்பதும் அவை அனைத்தும் நம்பகமானவையாய் இருக்க வேண்டும் என்பதில் மூல நாலாசிரியர் தனிக்கவனம் செலுத்தியிருப்பதும் இந்தாலின் சீறப்பிற்கு மற்றோர் அண்கலனாகும்!

ஸஹிரஹால் புகாரி -- ஸஹிரஹ் முஸ்லிம் எனும் திரு நபிமொழித் தொகுப்புகளும் நம்பகமானவை என்பதில் இல்லாமிய உலகில் திரு கருத்துக்கு இடமில்லை! அழுதாவுத், தீர்மிதி, நஸாஷ, தீப்துமாஜா போன்ற நபிமொழித் தொகுப்புகளைப் பொருத்தவரையில் அவற்றிலிருந்து 'நம்பகமான நபிமொழி' என பிரயல் நபிமொழி ஆய்வாளர் ஒருவரால் தீர்வு செய்யப்பட்ட ஹத்திஸ்களே ஆதாரமாக எடுக்கப்பட்டுள்ளன. இவ்விஷயத்தில் வைத் தானிருத்தின் அல்பானி அவர்களின் ஆய்வுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

ஸஹிரஹ் அபுதாவுத், ஸஹிரஹாத் தீர்மிதி, ஸஹிரஹ் நஸாஷ, ஸஹிரஹ் தீப்துமாஜா எனக் குறிப்பிடப்படும் நால்கள் வைத் தானிரானி அவர்களால் தொகுக்கப்பட்ட. ஸஹிரஹான ஹத்திஸ்களின் தீட்டுகளாகும்.

இகபோல் ஸஹிரஹால் ஜாமிவு என்றாலு ஜாமிவுஸ் ஸகீர் எனும் நாலிலிருந்து நம்பகமான நபிமொழிகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்ட நாலாகும்! இதனைத் தொகுத்துவும் வைத் தானிரானி அவர்கள்தாம்!

'பிரார்த்தனைப் பேழை' எனும் நூல் — ஹரிஸ்னுல் முஸ்லிம்மின் அஸ்காரில் சிதாபி வஸ்ஸான்னா' எனும் அரபி நூலின் தமிழ்மொழி பெயர்ப்பாகும். இந்நால் உர்கு மொழியில் பெயர்க்கப்பட்டு இதே பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

அழகிய வரிசை அமைப்பு, நம்பகத்தன்மை ஆசியவற்றின் காரணத்தால் இந்நால் முஸ்லிம் பொதுமக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, பெரிதும் பாராட்டப்படுகிறது.

பல்வேறு முஸ்லிம் நாடுகளின் சென்டர்களில், இராஜ்யவத்தளங்களில் இந்நால் பரவலாக வாசிக்கப்படுகிறது. படைவீரர்களும் போர்ப் பயிற்சி பெறும் இளைஞர்களும் இதீவுள்ள துசுக்களை மனனம் செய்து தம் இறைவனிடம் பணிந்து பிரார்த்தனை புரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

வாசகர்களின் வசதியை முன்னிட்டு அரபி மூலத்துடன் அவற்றிற்கான குறியீடுகளையும் நாம் கொடுத்துள்ளோம். இலகுவாக ஒதுவதற்கு அது பெரிதும் துணை செய்யும்!

இந்நாலின் மூலம் எங்களுக்கும், இதனைப் படிக்கும் எல்லாச் சகோதரர்களுக்கும் இவ்வுலகிலும் மறுமையிலும் இறைவன் நற்பயன் அளிக்க வேண்டுமென இறைஞர்களிறோம்.

வஸ்ஸலாம்

அன்புடன்
மொழிபெயர்த்தோன்

பெருடைக்கம்

1	திங்ஸ் - அல்லாற்றவை நினைவு கூர்வதன் சிறப்பு	1
2	உங்கத்திலிருந்து விழித்த பின் ஒதுவேண்டியவை	8
3	ஆடை அனிந்த பின் ஒதும் துளி	11
4	யந்தாடை அனிந்த பின் ஒதும் துளி	11
5	யந்தாடை அனிபிவருக்காக கேட்க வேண்டிய துளி	12
6	ஆடையைக் கறையும் போது ஒதுவேண்டியது	13
7	குபிப்பிடம் ரூபையும் போது ஒதுவேண்டியது	13
8	குபிப்பிடத்திலிருந்து வெளியேறும் போது ஒதுவேண்டியது	13
9	உசு செய்யாமுன் ஒதுவேண்டியது	13
10	உசு செய்த பின் ஒதுவேண்டியது	14
11	வீட்டில் இருந்து பழப்படும்போது ஒதும் திங்ஸ்	15
12	வீட்டில் ரூபையும்போது ஒதும் திங்ஸ்	16
13	மஸ்ஜிதுக்குப் போகும்போது ஒதும் துளி	16
14	மஸ்ஜிதுகுள் ரூபையும்போது ஒதும் துளி	17
15	மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் போது ஒதும் துளி	18
16	பாங்கின் திங்ஸ்	19
17	தொழுகையை ஆரம்பிக்கும்போது ஒதும் துளி	21
18	ரூபாவிள்போது ஒதும் துளி	27
19	ரூபாவிலிருந்து ஏழும்போது ஒதும் துளி	29
20	ஸாதாதின் துளி	30
21	இரு ஸஜ்தாவுக்கு மத்தியில் ஒதும் துளி	32
22	குர்த்துனின் ஸஜ்தாவிள்போது ஒதும் துளி	33
23	அந்தஹிய்யாத்	34
24	அந்தஹிய்யாத் ஒதிய பின் நுபி மீது ஸவலாத்து கூறுநல்	35
25	இருநி அந்தஹிய்யாத்திற்குப் பின் ஸவாமுக்கு முன் ஒதும் துளி	36
26	தொழுகையில் ஸவாம் கொடுத்த பின் ஒதும் திங்ஸ்கள்	43
27	ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு	47
28	இஸ்திகாரா - நங்கை தேடி தொழும் தொழுகையின் துளி	47
29	காலை - மாலை நேரங்களில் ஒதும் திங்ஸ்	49
30	காலை நேரத்தில் ஒதும் துளி	51
31	மாலை நேரத்தில் ஒதும் துளி	51
32	தூங்குவதற்கு முன் ஒது வேண்டியவை	62

33	இரவில் தூக்கத்தில் புராம்போது செலுவது	69
34	தூக்கத்தில் அமைதியின்மை, நிடுக்கம், விரக்தி போன்ற நிலைகளில் செலும் துசீ	70
35	நல்ல அஸ்வது நீய கணவு காணும் போது---	71
36	கெட்ட கணவு கண்டால்-----	71
37	வித்ருடைய குறைந்தில் செலும் துசீ	72
38	வித்ரு தொழுகையில் ஸவாம் கொடுத்த பின் ஒதுவேண்டியது	74
39	துயரம், கவலையின் போது செலும் துசீ	75
40	நிலை குலைந்த சமயம் செலும் துசீ	77
41	எதிரிகளையும் ஆட்சியாளர்களையும் சந்திக்கும் போது செலும் துசீ	78
42	இறைவிகுவாசத்தில் சந்தேகம் ஏற்படும்போது செலும் துசீ	79
43	கடன் அடைவதற்காக செலும் துசீ	80
44	தொழுகையிலோ, குர்தீன் செலும் போதோ ஓச வாட்டம் ஏற்படும் போது செலும் துசீ	81
45	காரியங்களில் சிரமம் ஏற்படும் போது செலும் துசீ	82
46	பாவம் செய்துவிட்டால் என்ன சொல்ல, செய்யவேண்டும்?	82
47	ஷைத்தானையும் அவனது ஓச வாட்டங்களையும் தூரமாக்கும் துசீ	82
48	விருப்பத்திற்கு மாறாக ஒரு நிகழ்ச்சி நிகழும் போது அஸ்வது ஏதே ஒம் பணி தனது ஆற்றல், அதிகாரத்திற்கு உட்படாது போகும்போது குழந்தைகளுக்காக பாதுகாவல் தேடுவதற்கான வார்த்தைகள்	83
49	நோயாளியை நலன் விசாரிக்கும் போது செலும் துசீ	84
50	நலம் விசாரிப்பதன் சிறுப்பு	85
51	உயிர் பிரியாதா என விரக்தி அடைந்திருக்கும் நோயாளி செலும் துசீ	85
52	மரண நேரம் நெருங்கியவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய திக்கு	88
53	துண்பம் நேர்ந்தவார் செலும் திக்கு	88
54	மரணமடைந்தவரின் கண்களை மூடும் போது செலும் துசீ	88
55	ஜனாஸா தொழுகையில் செலும் துசீ	89
56	குழந்தைக்கான ஜனாஸா தொழுகையில் செலும் துசீ	92
57	இறப்புக்கு ஆறுதல் சொல்வதற்கான துசீ	93
58	மரணமடைந்தவரை மன்னனரையில் வைக்கும்போது செலும் துசீ	94
59	அடக்கம் செய்த பின் செலும் துசீ	94
60	மன்னனரைகளைத் தரிசிக்கும்போது செலும் துசீ	95
61	பலமாக காற்றுடிக்கும்போது செலும் துசீ	95
62		95

63	இட இடக்கும்போது ஒதும் தூது	96
64	மறைவேண்டி ஒதும் தூது	97
65	மறை போறியும்போது ஒதும் தூது	98
66	மறை பெய்துபிள் ஒதும் தூது	98
67	மேகம் கலைவதற்காக ஒதும் தூது	98
68	பிரை பார்க்கும்போது ஒதும் தூது	98
69	நோன்பு திறக்கும்போது ஒதும் தூது	99
70	சாப்பிடுவதற்கு முன் ஒதும் திங்க	100
71	சாப்பிட்டு முடிந்ததும் ஒதும் தூது	101
72	உணவுளிந்தவருக்காக விருந்தினர் செய்யும் தூது	102
73	பாளம் வழங்கியவருக்காக அல்லது வழங்கி நாடியவருக்காக ஒதும் தூது	102
74	பிறர் தில்லவத்தில் நோன்பு திறுப்பவர் ஒதும் தூது	102
75	நோன்பாளியின் முன் உணவுளினான்டு வரப்பட்டு அவர் நோன்னை முறிக்காதபோது ஒதும் தூது	103
76	முதல் கனிமையைப் பார்க்கும்போது ஒதும் தூது	103
77	தும்மலின்போது ஒதும் தூது	103
78	மணமக்களுக்காக செய்யும் தூது	104
79	மணமுடிந்துக் கொண்டவரும் புதிய வாகனம் வாங்கியவரும் தனக்காக ஒதும் தூது	104
80	மனைவியின் கூடும்போது ஒதும் தூது	105
81	கோபத்தின்போது ஒதும் தூது	105
82	துண்பத்திற்குள்ளானவரைப் பார்க்கும்போது ஒதும் தூது	105
83	சபையில் ஒதும் தூது	106
84	சபை கலையும்போது ஒதும் தூது	106
85	சபைகளை முடிந்துவைக்கும்போது ஒதும் தூது	107
86	அல்லாற் உண்ணை மன்னிப்பாளாக எனக் கூறியவருக்காக ஒதும் தூது	108
87	உபகாரம் செய்தவருக்காக ஒதும் தூது	108
88	தழ்ஜாவின் குறுப்பத்தைவிட்டும் பாதுகாவல் தேடுவதற்கான திங்க	109
89	அல்லாற்வுக்காக உண்ணை நேசிக்கிறேன் எனக்கூறியவருக்காக ஒதும் தூது	109
90	தனது செல்வத்தை உங்கள் முன் சமர்ப்பிப்பவருக்காக ஒதும் தூது	109
91	கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது கடன் வழங்கியவருக்காகச் செய்யும் தூது	110
92	ஷீர்க்கை அஞ்சம்போது ஒதும் தூது	110

93	அவ்வளிப்பு அல்லது நாம் செய்வதுக்கு ஒதும் தூது	110
94	சுது எத்தை வெறுக்கும்போது ஒதும் தூது	111
95	வாகனிக்கும்போது ஒதும் தூது	112
96	யணாத்திள் தூது	113
97	ஐரினுள் பூநூற்போது ஒதும் தூது	114
98	கடைவீதியில் பூநூற்போது ஒதும் தூது	115
99	வாகனம் சூக்கி விருந்தால் - - -	116
100	யணிம் மற்றவருக்காகச் செய்யும் தூது	116
101	யணிக்காக மற்றவர் செய்யும் தூது	116
102	உயரானா இடங்களில் ஏறும்போது தக்கிரும் கீழே இறங்கும்போது தண்டிழும் சொல்ல வேண்டும்	117
103	அதிகாலையில் யணிம் ஒதும் தூது	117
104	யணாத்திழும் மற்ற நோத்திழும் எங்காவது தங்கும் போது ஒதும் தூது	118
105	யணாத்திலிருந்து திரும்பும்போது ஒதும் தூது	118
106	மகிழ்ச்சிக்குரிய அல்லது வெறுப்புக்குரிய பொருள் எதிர்படும்போது ஒதும் தூது	119
107	ஸலாவாத்து சொல்வதன் சிறப்பு	120
108	ஸலாத்தைப் பற்புவது	120
109	சேவல் கூவும்போதும் கருதை கந்தும்போதும் ஒதும் தூது	121
110	தீவில் நாய் குரைக்கும்போது ஒதும் தூது	122
111	பிழரைத் திட்டினால் ஒதும் தூது	122
112	ஒரு முஸ்லிம் மற்றிராரு முஸ்லிமைப் புகழும்போது கூற வேண்டியது	123
113	ருக்குல் யமாவிக்கும் ஓஜைருல் அஸ்வதூக்குமிடையில் ஒதும் தூது	123
114	ஸஃபா, மங்வா குவருகளில் ஏறி நிற்கும்போது ஒதும் தூது	124
115	அரஃபா நான் துவ்வுறை 9 - ல் ஒதும் தூது	125
116	மஷ்டாருல் ஹராமில் (முஸ்தலிபாவில்) ஒதும் திங்க	126
117	கவ்னியிழம்போது ஒவ்வொரு கவ்லுக்கும் தக்கிர் சொல்ல வேண்டும்	126
118	ஓஜைருல் அஸ்வத் உள்ள முலையில் தக்கிர் சொல்வது	127
119	எதிரி தோல்வி அடைய ஒதும் தூது	127
120	ஒரு கூட்டாத்தார் குறித்து அக்குசும்போது ஒதும் தூது	128
121	ஆச்சரியத்தின்போதும் மகிழ்ச்சியின்போதும் ஒதும் தூது	128
122	சந்தோஷமான செய்தி வரும்போது ஒதும் தூது	129
123	உடலில் வலி ஏற்படும்போது ஒதும் தூது	129
124	கண் திட்டிக்காக ஒதும் தூது	129

125	பிற்சேக்கை	129
126	தல்பியா	130
127	பதற்றம் அனையும்போது கூறவேண்டியது	131
128	நிராகரிப்பவர் துழும்போது கூறவேண்டியது	131
129	நிராகரிப்பவர் ஸலாம் கூறும்போது சொல்லவேண்டியது	131
130	நோவ்பாளி ஏச்ப்படும்போது கூறவேண்டியது	132
131	ஆடு, மாடு, உட்டகங்களை அழுக்கும்போது - - -	132
132	முங்கங்களை கொண்ட வைத்தான்களின் சதியை முறியடிக்க	132
133	பாவமண்ணிப்புத் தேடும்போது	133
134	ஸாப்றூவால்வாறு, அவ்றும்து வில்வாறு, வாழுவாறு தில்வல்வாறு, அவ்வாறு அக்பர் ஆகியவற்றின் சிறப்பு	135
135	நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தஸ்பீறு செய்வார்கள்?	142

தீக்ரி - அல்லாஹுவை நினைவுகூர்வதன் சிறப்பு

அல்லாஹு குர்ஆனில் கூறுகிறான்:

قَالَ اللَّهُ تَعَالَى فَإِذْ كُرُونِي أَذْكُرْ كُمْ وَآشْكُرْ رَأْلِيْ وَلَا تَكْفُرُونِ
﴿كُرُونِي أَذْكُرْ كُمْ وَآشْكُرْ رَأْلِيْ وَلَا تَكْفُرُونِ﴾

“எவ்வே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்; (என் அருட்கொட்டகளை மறுத்து) நன்றி மறவாதிர்கள்”.

(குர்ஆன் 2:152)

“இறைநம்பிக்கை கொண்டவர்களே, அல்லாஹுவை அதிகம் அதிகமாக நினைவுகூருங்கள்” (குர்ஆன்: 32:41)

﴿وَالَّذِينَ اَنْهَى اللَّهُ كَثِيرًا وَالَّذِينَ اَنْهَى اللَّهُ هُمْ مُفْسِدُونَ
وَأَجْرًا عَظِيمًا﴾

“அல்லாஹுவை அதிகம் அதிகமாக நினைவுகூரக் கூடிய ஆண்கள் - பெண்கள் யாரோ அவர்களுக்கு மன்னிப் பையும் மகத்தான கூலியையும் அல்லாஹு தயார் செய்து வைத்துள்ளான்”.

(குர்ஆன் 32:35)

﴿وَأَذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرَّعًا وَخِفْفَةً وَدُونَ اجْتَهِرٍ
مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ﴾

"மேலும் காலையிலும் மாலையிலும் - உம் மனத்திற் குள் பணிவாகவும் அச்சத்துடலும் மெதுவான குரலிலும் உம் இறைவனை நினைவுகூராக மேலும் அலட்சியமாய் இருப்பவர்களுள் நிரும் ஒருப்பராகி விடாதீர்"

(குர்லூன் 7:205)

وَقَالَ : ((مَثَلُ الدِّيْنِ يَذْكُرُ مَرْبَهُ وَالَّدِيْ لَا يَذْكُرُ مَرْبَهُ فَتَلْخِيْ
الْحَيِّ وَالْمَيْتِ))

அண்ணால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"தன் இறைவனை நினைவுகூருகிற மனிதன் மற்றும் தன் இறைவனை நினைவுகூராத மனிதன் இருவரின் உதாரணம் உயிருள்ளவனையும் மரணமானவனையும் போன்றதாகும்" நுவ்: புகாரி - ٠:١٧ பத்துவால் பாரி

(பாகம் 11 பக்கம் 208.)

وَقَالَ : أَلَا أَنْبِئُكُمْ بِخَيْرٍ أَعْمَالِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ
مَلِئِيكِكُمْ، كَوْزَفِهَا فِي دَرَجَاتِكُمْ، وَخَيْرٌ لَكُمْ مِنْ
إِنْفَاقِ الْدَّهْبِ وَالْوَرِقِ، وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقُوا
عَدُوَّكُمْ تَضَرِّبُوْا أَغْنَاكُمْ وَيَضَرِّبُوْا أَغْنَاكُمْ (٩)
قَالَوْا بَلَى. قَالَ : ((ذِكْرُ اللَّهِ تَعَالَى))

அண்ணால் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: நூன் உங்களுக்கு ஒர் அமலை அறிவித்துத் தரவா? அது உங்களின் எல்லா அமல்களை விடவும் சிறந்தது. உங்கள் அரச(ன் விறைவ)னிடத்தில் மிகவும் தூய்மையானது: உங்கள் அந்தஸ்துகளை உயர்த்தக் கூடியது: தங்கம் வெள்ளியை நீங்கள் சேலவு செய்வதை விடவும் உங்களுக்குச் சிறந்தது:

மட்டுமல்ல, நீங்கள் உங்கள் ஏதிரிகளுடன் போரிட்டு- நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்ததும் அதும் தோழர்கள்: “அவசியம் கற்றுத்தாருங்கள்: ”நபியவர்கள் கூறினார்கள்: அதுதான் அல்லாஹ்வை நிக்ரு செய்வது- நினைவுக்குவது”

நூல்: திர்மதி பாகம் 5 பக்கம் 459.

இப்புமாஜா பாகம் 2 பக்கம் 1245.

பார்க்க: ஸஹீஹ் இப்புமாஜா பாகம் 2.

பக்கம் 316.

ஸஹீஹ் திர்மதி பாகம் 3 பக்கம் 139.

وَقَالَ رَبُّ الْأَنْبَابِ : أَنَا عِنْدَ ظُنُونِ عَبْدِيِّ بِسِّيٍّ ،
وَأَنَا مَعْهُ إِذَا ذَكَرْتِي ، فَإِنْ ذَكَرْتِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي
وَإِنْ ذَكَرْتِي فِي مَلَائِكَةِ ذَكَرْتُهُ فِي مَلَائِكَةِ مِنْهُمْ ، وَإِنْ تَقْرَبَ إِلَيَّ
شِبْرًا تَقْرَبَتْ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقْرَبَ إِلَيَّ ذِرَاعًا تَقْرَبَتْ إِلَيْهِ بَاعًا ،
وَإِنْ أَتَانِي يَعْشِي أَتَيْتُهُ هَزَوْلَةً)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “அவ் வாஹ் கூறுவிறான்: என் அடியான் (மனிதன்) என்னைக் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளானோ அதற்கு ஏற் பவே நான் உள்ளேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னை மனத்தினுள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனத்தினுள் நினைவு கூருகிறேன். அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால், அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூருகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழும் நெருங்கிக் கெல்கிறேன்; அவன் என்னை நோக்கி ஒரு முழும் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி

ஒரு பாகம் நெருங்கிச் செல்விரேன். அவன் என்னை நோக்கி தடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஒடோடிச் செல்விரேன்”.

நூல்: புகாரி பாகம் 8 பக்கம் 171.
முஸ்லிம் பாகம் 4 பக்கம் 205.

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُشَّرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ :
يَا رَسُولَ اللَّهِ إِنَّ شَرَائِعَ الْإِسْلَامِ فَذَكَرْتَ عَلَيَّ كَاخْبَرْتُ
(لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ) بِشَيْءٍ أَشَبَثُ بِهِ . قَالَ :

அப்துவ்வாழ் இப்பு புஸர் (ரவி) அவர்கள் அறிவிக்கி றார்கள்: “ஒரு மனிதர் கேட்டார்: அவ்வாழ்வின் தூதரே இல்லாத்தின் கடமைகள் - நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகி விட்டன. எனவே ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவித்துத் தாருங்கள்; நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன்”. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமது நாவு அவ்வாழ்வின் திக்ரில் ஈடுபட்டுப் பக்மையாக இருக்கட்டுமாக”.

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 458.
இப்புமாஜா பாகம் 2 பக்கம் 1246.
ஸஹීஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 139.
ஸஹීஹ் இப்பு மாஜா பாகம் 2.
பக்கம் 317.

وَقَالَ :)) مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنةٌ .
وَالْحَسَنةُ بِعَشْرِ أَمْثَالِهَا ، لَا أَقُولُ :) الْم) حَرْفٌ ؛ وَلِكِنْ :
أَلْفٌ حَرْفٌ ، وَلَامٌ حَرْفٌ ، وَمِيمٌ حَرْفٌ))

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “எவர் அல்லாஹ் வின் வேதத்தில் இருந்து ஓர் எழுத்தை ஒதுக்காரோ அவருக்கு அதன் பொருட்டால் ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை, அதைப்போன்ற பத்து நன்மைகளுடன் அதிகரிக்கிறது. அவிஃப், வாம், மீம் என்பது ஓர் எழுத்து என்று நான் கூறவில்லை. மாறாக அவிஃப் ஓர் எழுத்து ‘வாம்’ ஓர் எழுத்து, ‘மீம்’ ஓர் எழுத்து”.

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 175. ஸஹீஹ்-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 9. அல்ஜாமி உஸ் ஸகீர் பாகம் 5 பக்கம் 340.

وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : خُرُجَ رَسُولُ اللَّهِ وَنَحْنُ فِي الصُّفَةِ فَقَالَ : ((أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُو كُلَّ يَوْمٍ إِلَى بَطْحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأْتِي مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَادَيْنِ فِي غَيْرِ إِنْمَاءٍ وَلَا قَطِيعَةِ رَحْمٍ؟ فَقَلَّا : يَا رَسُولَ اللَّهِ نُحِبُّ ذَلِكَ . قَالَ : ((أَفَلَا يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيُعَلِّمَ ، أَوْ يَقْرَأُ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرًا لَهُ مِنْ نَاقَتَيْنِ ، وَلَلَّا تَرَى خَيْرًا لَهُ مِنْ ثَلَاثَ ، وَأَرْبَعَ خَيْرًا لَهُ مِنْ أَرْبَعَ ، وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الْإِبْلِ)).

உப்பா இப்னு ஆமிர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் ஸஃப்பாவில் (மஸ்ஜிதின் முன்வராந்தாவிள் திண்ணேண்டியில்) இருந்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (வீட்டில் இருந்து) வெளியே வந்தார்கள்.. அப் போது கூறினார்கள்: தினமும் பத்து வாயுக்கு அல்லது அகிகிற குச் சென்று அங்கிருந்து பெரிய பெரிய கொழுத்த இரண்டு

உக்கா இப்னு ஆமிர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் ஸஃப்பாவில் (மஸ்ஜிதின் முன்வராந்தாவிள் திண்ணேண்டியில்) இருந்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (வீட்டில் இருந்து) வெளியே வந்தார்கள்.. அப் போது கூறினார்கள்: தினமும் பத்து வாயுக்கு அல்லது அகிகிற குச் சென்று அங்கிருந்து பெரிய பெரிய கொழுத்த இரண்டு

ஒட்டகங்களை பாவமோ பந்தமுறிவோ இல்லாத வகையில் கொண்டு வருவதை விரும்புபவர் உங்களில் எவரும் உண்டா?'' அதற்கு நாங்கள் கூறினோம்: ''அல்லாஹ்வின் தூதரே நாங்கள் அனைவருமே அதை விரும்புகிறோம்.'' நபியவர் கள் சொன்னார்கள்: உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குச் சென்று, அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களைக் கற்றுக் கொடுக்கவோ ஒத்தவோ செய்யவாமோ! இரண்டு வசனங்களை ஒதுவது அவருக்கு இரண்டு ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் என்றால் மூன்று ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். நான்கு வசனங்கள் என்றால் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். இவ் வாரே அவற்றின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப உள்ள அத்தனை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்''

நூல்: ஸஹீஹ்-ஈஸ் முஸ்லிம் பாகம் 1
பக்கம் 553.

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ((مَنْ قَعَدَ مَقْعِدًا لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنْ أُلْهٰ تِرَةٍ، وَمَنْ اضْطَجَعَ مَضْجِعًا لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنْ أُلْهٰ تِرَةٍ))

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ''ஒரு வர் தான் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் மீது அது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும். ஒருவர் தான் படுத்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர் மீது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும்''.

நூல்: அபுதாலுத், பாகம் 4 பக்கம் 264.

وَقَالَ : ((مَا جَلَسَ قَوْمٌ مُجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ ،
وَلَمْ يُصْلِلُوا عَلَىٰ نَبِيِّهِمْ إِلَّا كَانَ عَلَيْهِمْ تِرَةٌ فَإِنْ شَاءَ
عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ)).

“எந்த ஒரு கூட்டத்தினரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமலும் தங்களின் நபி மீது ஸலவாத் சொல்லாமலும் இருப்பார்களானால் அது அவர்கள் மீது நஷ்டத்திற்குரியதாகவே அமைந்துவிடும். பிறகு அவன் நாடினால் அவர்களை வேதனையில் ஆழ்த்துவான்; அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான்”.

நூல்: திர்மிதி. பார்க்க: ஸஹீஹ் -த் திர்மிதி பாகம் 3 பக்கம் 140.

وَقَالَ : ((مَا مِنْ قَوْمٍ يَقُومُونَ مِنْ مَجْلِسٍ لَا يَذْكُرُونَ اللَّهَ فِيهِ إِلَّا قَامُوا عَنْ مِثْلِ حِجْفَةِ حِجَارٍ وَكَانُوكُمْ حَسَرَةٌ))

“ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவுகூர்ந்திடாமல் எழுந்தார்களோயானால், அவர்கள் செத்த கழுதையை விட்டு விட்டு எழுந்து சென்றவர்கள் போல் ஆவார்கள். மேலும் அது அவர்களுக்குக் கைசேதமாகவே அமையும்!”

உறக்கத்திலிருந்து விழித்த பின் ஒதவேண்டியவை

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي أَخْبَانَا بَعْدَ مَا اَمَاتَنَا وَإِلٰهُ النَّشْوَرُ.

1. எல்லாப் புகழும் அல்லாஹ்வக்கே; அவனே நம்மை மரணம் எனும் தூக்கத்தில் ஆழ்த்தியயின் உயிர்பெற்றெழுச் செய்தான். மேலும் (நானை மறுமையில்) மீண்டும் எழுப்பப்பட்டு அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.

நால்: புகாரி, முஸ்லிம்.

2. அண்ணால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் இரவில் விழித்த நேரத்தில் அல்லது (அதிகாலையில்) விழித்தெழும் நேரத்தில் இவ்வாறு ஒத்டும்:

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. سُبْحَانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةٍ إِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيمِ رَبِّ الْأَفْغَرِينِ.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோரு இணையும் இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே. புகழ் அனைத்தும் அவனுக்கே. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவாக இருக்கிறான். அல்லாஹ் தூய்மையான வன். மேலும் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும் அல்லாஹ் மாபெரியவன். அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை. அவன் மகத்துவமிக்கவன்; யாவும் அறிந்தவன். என் இறைவனே, என்னை மன்னித்தருள்வாயாக!)”

இவ்வாறு கூறினால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. இந்த நமிமொழியின் அறிவிப்பாளர் வலீத் என்பார் இவ்வாறு கூறுகிறார்: "பிறகு அந்த மணிதர் என்ன பிரார்த்தனை செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும். பிறகு எழுந்து உள்ள செய்து அவர் தொழுவாரெனில் அவரது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்".

நூல்: புகாரி பாகம் 3 பக்கம் 39.

இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 335.

பார்க்க: ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2.
பக்கம் 335.

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي عَافَنِي فِي جَسَدِي وَرَدَ عَلٰي رُوحٍ
وَأَذْنٍ لِي بِذِكْرِهِ

3. பொருள்: "எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனே என் உடலுக்கு ஈகம் அளித்தான். மேலும் எனது உயிரை எண்குத் திருப்பிக் கொடுத்தான். மேலும் தன்னை நினைவுகூர்வதற்கு எண்கு அனுமதியளித்தான்".

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 473.

பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 3.
பக்கம் 144.

﴿إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ
لَا يَرِبُّ لَاوِي الْأَلْبَابِ﴾ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَاماً وَقُعُودًا
وَعَلَى جُنُوبِهِمْ وَيَغْفِرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبِّنَا
مَا خَلَقَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقَنَاعَذَابَ النَّارِ﴾ رَبِّنَا إِنَّكَ

مَنْ تُدْخِلَ النَّارَ فَقَدْ أُخْزِيَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ()
 رَبَّنَا إِنَّا سَمِعْنَا مَنَادِيًّا يُنَادِي لِلْأَمْمَةِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ كَمَا نَأَمَنَّا
 فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِرْ عَنْ أَسْيَانَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْوَارِ () رَبَّنَا
 وَآتَنَا مَا وَعَدْنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ
 لَا تَخْلِفُ وَالْمَيَادِ ()

4. பொருள்: திண்ணேமாக வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்திருப்பதிலூம், இரவு - பகல் மாறி மாறி வருவதிலூம் அறிவுடையோர்க்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் எத்தனையவர்கள் எனில் நிற்கும் போதும் உட்காரும் போதும் படுத்திருக்கும் போதும் (ஆக எல்லா நிலைகளிலூம்) அல்லாஹ்வை நினைவு கூர்கிறார்கள். மேலும் வானங்களிலூம் பூமியிலூம் சிந்தனை செலுத்துகிறார்கள். (பிறகு அவர்கள் இப்படிப் பிரார்த்தனை புரிகிறார்கள்:) எங்கள் இறைவனே, இவை அனைத்தையும் வீணாக (யாதோரு நோக்கமுமின்றி) நீ படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே நரக வேதனை யிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக. எங்கள் இறைவனே, நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ அவனை நீ உண்மையில் கேவலப்படுத்தி விட்டாய். மேலும் இப்படிப் பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர். எங்கள் அதிபதியே, இறை விசுவாசத்தின் பக்கம் அழைக்கக் கூடிய ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்றோம். 'உங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று அவர் கூறினார். நாங்கள் ஏற்றுக் கொண்டோம். எனவே எங்கள் இரட்சகனே, எங்கள் குற்றங்குறைகளை மன்னித்தருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும் எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வா

யாக! மேலும் எங்கள் அதிபதியே! உண்ணுடைய தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறை வேற்றித் தருவாயாக! மேலும் மறுமைநாளில் எங்களைக் கேவலப்படுத்திட வேண்டாம்! திண்ணைமாக நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்!..

குர்ஆன்: 3:190-194.

புகாரி பாகம்: 8 பக்கம் 235

முஸ்லிம் பாகம் 1 பக்கம் 530.

ஆடை அணிந்தபின் ஒதும் துது

الْحَمْدُ لِلّٰهِ الَّذِي كَسَانِي هٰذَا (الثُّوَب) وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ
..... مِنِي وَلَا قُوَّةٌ

5. பொருள்: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அவனே இந்த ஆடையை எனக்கு அணிவித்தான். என்னி டத்தில் எந்த ஆற்றலும் சக்தியுமின்றியே இதனை எனக்கு வழங்கினான்”.

நால்: அடு தாலூத், திர்மிதி, இப்னு மாஜா,
பார்க்க: இர்வாவுல் ஃங்கலீல் பாகம் 7 பக்கம் 47.

புத்தாடை அணிந்தபின் ஒதும் துது

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ اَنْتَ كَسَوْتَنِيهِ أَشَالَكَ مِنْ خَيْرٍ هُوَ خَيْرٌ مَا
صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرٍّ هُوَ شَرٌّ مَا صُنِعَ لَهُ

6. பொருள்: யா, அல்லாஹ்! உனக்கே எல்லாப் புகழும். நீயே எனக்கு இதனை அணிவித்தாய். இதன் நன்மையை யும் எதற்காக இது தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உண்ணிடம் கோருகிறேன். மேலும் இதன்

தீமையை விட்டும் எதற்காக இது தயார் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்”.

நூல்: அழு தாலுத், திர்மிதி, அல்பானியின் முக்தஸர் ஷமாயிலுத் திர்மிதி பக்கம் 47.

புத்தாடை அணிபவருக்காகக் கேட்க வேண்டிய துது

تَبَّلِيٌّ وَيُخْلِفُ اللَّهُ تَعَالَىٰ

7. பொருள்: நீ இதனை - பழயதாகும் வரை அணிந்திடுவாய்; மேலும் இதற்குப் பகரமாக அல்லாஹ் இன்னொரு ஆடை வழங்கிடுவான்”.

நூல்:அழு தாலுத் பாகம் 4. பக்கம் 41.

إِلَّسْ جَدِيدًا وَعِشْ جَدِيدًا وَمَتْ شَهِيدًا

8. போருள் “புத்தாடை அணிந்திடு: புகளோடு வாழ்ந்திடு: மேலும் உயிர்த் தியாகியாக மரணம் அடைந்திடு”.

நூல்: இப்பூ மாஜா, பாகம் 2 பக்கம் 1178.

பகவி பாகம் 12 பக்கம் 41.

பார்க்க: ஸஹீஃ இப்பூமாஜா
பாகம் 2 பக்கம் 275.

ஆடையைக் கண்டியும் போது ஒத்தவேண்டியது

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

9. அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு...!

நூல்: திர்மிதி பாகம் 2 பக்கம் 505.

பார்க்க: அல்லாஹ்வாவு ஹதீஸ் எண் 19.

ஸஹීஹ்-அல் ஜாமிஃ பாகம் 3.

பக்கம் 203.

கழிப்பிடம் நூழையும் போது ஒத் தவேண்டியது

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ [اللّٰهُمَّ إِنِّي أُعُوذُ بِكَ مِنَ الْخَبَثِ وَالْخَبَائِثِ]

10. பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு...! யா அல்லாஹ்! தீய ஆண்கள் - தீய பெண்களை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்”.

நூல்: புகாரி, பாகம் 1 பக்கம் 45.

முஸ்லிம் பாகம் 1 பக்கம் 283.

(ஆரம்பத்தில் ‘பிஸ்மில்லாஹ்’ இருப்பதாக ஸயீத் இப்பு மன்குர் அறிவித்துள்ளார்கள்: ‘பத்தஹ்’ பாரி பாகம் 1 பக்கம் 244)

கழிப்பிடத்திலிருந்து வெளியேறும்போது ஒத்தவேண்டியது

غُفْرَانَكَ

11. (யா அல்லாஹ்) “உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன்”.

நூல்: திர்மிதி, அபுதாலூத், இப்புமாஜா.

உங்க செய்யுமுன் ஒத்தவேண்டியது

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

12. அல்லாஹ் வின் திருப்பெயர் கொண்டு...!

நால்: அடு தாலுத், இப்புமாஜா, அஹ்மத். பார்க்க: இர்வா
வுல் ०:கலீல் பாகம் 1 பக்கம் 22.

உனு செய்தபின் ஒதுவேண்டியது

أَشْهُدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهُدُ أَنَّ مُحَمَّدًا
عَبْدُهُ وَرَسُولُهُ .

13. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்-வைத்
தவிர வேறு யாரும் இல்லை; அவன் தனித்தவன்; அவ
னுக்கு இணை - துணை யாருமில்லை என்று நான்
சாட்சியம் அளிக்கிறேன். மேலும் முறைம்மத் (ஸல்) அவர்
கள் அவனுடைய அடிமையும் தூதருமாவார்கள் என்றும்
சாட்சியம் அளிக்கிறேன்."

நால்: ஸஹீஃ முஸ்லிம் பாகம் 1 பக்கம் 209.

اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ .

14. யா அல்லாஹ்! என்னை - பாவமீட்சி தேடக்
கூடியவர்களுள் ஒருவனாக ஆக்கியருள்வாயாக. மேலும்
மிகவும் தூய்மை பெற்றவர்களுள் ஒருவனாகவும் ஆக்கிய
ருள்வாயாக"

நால்: திர்மிதி பாகம் 1. பக்கம் 78.

سُبْحَانَكُ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهُدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ
وَأَتُوبُ إِلَيْكَ .

15. (யா-அல்லாஹ்) "உன்னைப் புகழ்வதோடு நீ தூய்மை
யானவன் என்று துதிக்கவும் செய்கிறேன். வணக்கத்திற்கு உரிய

கிரைவன் உன்னைத் தவிர வேறு யாரும் கில்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். உன்னிடமே நான் பாவமனிப்பு கோருகிறேன் மேலும் (பாவமிட்சி தேடி) உன்னிடமே மீணுகிறேன்”.

நால்: நஸாச, பக்கம் 173.

வீட்டில் இருந்து புறப்படும்போது ஒதும் 'திக்க'

بِسْمِ اللّٰهِ تَوَكّلْتُ عَلٰى اللّٰهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ

16. அல்லாஹுவின் திருப்பெயர் கொண்டு.. அல்லாஹுவின் மீதே நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அல்லாஹுவின் உதவியும், பாதுகாப்புமின்றி (நன்மைகள் செய்வதற்கு) ஏந்த ஆற்றலும் கில்லை,(நீமைகளை விட்டு விலக) ஏந்த சக்தியும் கில்லை.

நால்: அடுதாலுத் பாகம் 4 பக்கம் 325

திர்மிதி பாகம் 5 பக்கம் 490.

பார்க்க: ஸஹீஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 151.

اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أَزْلَلَ أَوْ
أَظْلِمُ، أَوْ أَجْهَلُ، أَوْ يَجْهَلُ عَلَيَّ.

17. “யா அல்லாஹ் நான் உன்னிடம் பாதுகாவல் தெடுகிறேன்; நான் வழிதவறிப் போவதில் இருந்தும்! அல்லது நான் வழிகெடுக்கப்படுவதில் இருந்தும்! அல்லது நான் வழிசறுகுவதில் இருந்தும்! அல்லது நான் பிறர் மீது அந்தி இழைப்பதில் இருந்தும் அல்லது பிறர் என் மீது அந்தி இழைப்பதில் இருந்தும்! அல்லது நான் பிறரிடம் அறியாத்த னமாக நடப்பதில் இருந்தும் அல்லது என்னிடம் பிறர்

அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் (உண்ணிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்)''

நால்: அபுதாலூத், திர்மிதி, நஸாச இப்னுமாஜா. பார்க்க: ஸஹீஹ்-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 152 ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 336.

விட்டில் நுழையும் போது ஒதும் திங்

بِسْمِ اللَّهِ وَجْهَنَا، وَبِسْمِ اللَّهِ خَرْجَنَا، وَعَلَى رَبِّنَا تُوَكَّلْنَا.

18. “அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு பிரவேசித்தோம். அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு வெளியேறினோம். மேலும் ஏங்கள் கிரட்சகள் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளோம்”. நால்: அபுதாலூத், பாகம் 4 பக்கம் 325

மஸ்ஜி஦ிதுக்குப் போகும்போது ஒதும் துஆ

**اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي لِسَانِي نُورًا، وَاجْعَلْ فِي سَمْعِي
نُورًا، وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا، وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا، وَمِنْ
أَمَامِي نُورًا، وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا. اللَّهُمَّ أَعْطِنِي
نُورًا.**

19. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் ஒளி வழங்குவாயாக. எனது நாவில் ஒளி வழங்குவாயாக. எனது செவியில் ஒளி வழங்குவாயாக. எனக்குப் பின்னால் ஒளி வழங்குவாயாக. எனக்கு முன்னால் ஒளி வழங்குவாயாக! எனக்கு

மேலே ஒளி வழங்குவாயாக! எனக்குக் கிழே ஒளி வழங்குவாயாக! யா அல்லாஹ் எனக்கு ஒளி வழங்குவாயாக!

நால்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 530.

(புகாரியின் விரிவுரை ००பத்திற்கும் பாரியில் சில பயணங்கள் வார்த்தைகள் கூடுதலாக உள்ளன. பாகம் 11 பக்கம் 116.)

மஸ்ஜிதினுள் நுழையும் போது ஒதும் துஆ

أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوْجِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيرِ مِنْ
الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ [وَالسَّلَامُ عَلَى]
رَسُولِ اللَّهِ [، أَللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ].

20. மக்குவம் கொண்ட அல்லாஹ்வைக் கொண்டும் அவனது திருமுக்கத்தைக் கொண்டும் அவனது நிலையான மேலாதிக்கத்தைக் கொண்டும் - விரட்டப்பட்ட ஷாத் தானை விட்டுப் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (மஸ்ஜிதில் நுழைகிறேன்) இறையருளும் சாந்தியும் இறைத் தூதர் மீது உண்டாவதாக! யா அல்லாஹ்! எனக்காக உனது அருள்வாயில்களைத் திறந்துவிடுவாயாகு!"

நால்: அபு தாலுத், ஸஹீஹ்-ஐ ஜாமிஃ, நாலில் பரர்க்க ஹதிஸ் நம்பர்: 4591, இப்பூ ஸான்ஸி ஹதிஸ் நம்பர் 88. நாலிருத்தின் அல்பானி அவர்கள் இந்த ஹதிஸை 'ஹஸன்' எனக் கூறியுள்ளார்கள்.

அபு தாலுத்: பாகம் 1 பக்கம் 126

முஸ்லிம்: பாகம் 1 பக்கம் 494

இப்னு மாஜாவில் १००பாக்திமா (ரவி) அவர்களிடம் இருந்து இந்த துசூ அறிவிக்கப்பட்டுள்ளது:

(பொருள்: யா அல்லாஹ்! என்னுடைய பாவங்களை மன் னிப்பாயாக. எனக்கு உனது அருள் வாயில்களைத் திறந்துவி டுவாயாக) அல்பானி அவர்கள், இதனைச் சான்றுகளின் அடிப்படையில் 'ஸஹීஹ்' என்று கூறியுள்ளார்கள்.

பார்க்க: இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 128-129
மஸ்ஜிதில் இருந்து வெளியே வரும்போது ஒத்வேண்டிய

துசூ

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ
 إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، اللَّهُمَّ اغْصِنْنِي مِنَ الشَّيْطَانِ
 الرَّجِيمِ .

21. "அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறையருளும் சாந்தியும் இறைத் தூதர் மீது உண்டாவதாக! யா அல்லாஹ் நான் உனது கிருபையை யாசிக்கிறேன். யா அல்லாஹ் விரட்டப்பட்ட வழத்தானை விட்டு என்னைப் பாதுகாப்பா யாக!

நூல்: எண் 20-ன் தீழ் உள்ள நூல்களைப் பார்க்க.
மேலும் ^{رَجِيمٌ مِّنَ الشَّيْطَانِ اللَّهُمَّ اغْصِنْنِي} எனும் வார்த்தைகள் இப்னு மாஜாவில் வந்துள்ளன. இப்னு மாஜா பாகம் 1 பக்கம் 129.

பாங்கின் திக்ரைகள்

22. (அ) பாங்கு சொல்பவருக்கான பதிலில் - அவர் சொன்ன வர்த்தையினையே திரும்பச் சொல்ல வேண்டும். ஆனால் ﴿عَلَى الْفُلَاحِ حَقٌّ مُّهِمٌ﴾ இவ்விரண்டின் பதிலில்:

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

என்று சொல்ல வேண்டும். (போருள்:) அல்லாஹ்-வின் உதவியும், பாதுகாப்புமின்றி (நன்மைகள் செய்வதற்கு) ஏந்த ஆற்றலும் கில்லை, நீண்மைகளை விட்டு விலக) ஏந்த சக்தியும் கில்லை.

நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 152. முஸ்லிம் பாகம் 1 பக்கம் 288.

23. (ஆ) பாங்கு சொல்பவர் **أَشْهُدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيَتُ بِإِيمَانِهِ رَبِّهِ رَبِّ الْعَالَمِينَ**
என்று மொழிந்ததும் அதற்கு பதிலில் பின்வரும் திக்ரைக் கூற வேண்டும்.

وَأَنَا أَشْهُدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيَتُ بِإِيمَانِهِ رَبِّهِ رَبِّ الْعَالَمِينَ . وَبِالْإِسْلَامِ دِينِنَا .

“மேலும் நானும் சாட்சியம் அளிக்கிறேன். அதாவது, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்-வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முறைம்மத் நபி அல்லாஹ்-வின் அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும்! நான் அல்லாஹ்-வை இரட்சகன் - அதிபதி என்றும் முறைம்மது

நபியை தூதர் என்றும் இவ்வாத்தை இறைமார்க்கம் என்றும் பொருந்திக் கொண்டேன்.

நால்: இப்பூஜை வைசைமா
பாகம் 1 பக்கம் 220
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 290.

24. (இ) பாங்கு சொல்பவருக்கு பதிலளித்த பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும்.

நால்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 288.

أَللّٰهُمَّ رَبَّ هَذِهِ الدُّعْوَةِ وَالصَّلٰةِ الْقَالِيَةِ آتِ
 مُحَمَّدًا
 مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا
 مُحَمَّدًا الْدِي وَعَدْتَهُ [إِنَّكَ لَا تُخْلِفُ الْمِعْادَ]

25. (ஈ) “யா அல்லாஹ்! இந்த முழுமையான அழைப்பு மற்றும் நிலையான தொழுகையின் இரட்சகனே; முறைம்மத் (ஸல்) அவர்களுக்கு பிரத்தியேக நெருக்கத்தையும் சிறப்பை யும் வழங்குவாயாக! மேலும் ‘மகாம் மஹ்முத்’ எனும் புகழுக்குரியதோர் இடத்தில் அவர்களை எழுப்புவாயாக! அவ்வாறே நீ வாக்குறுதி அளித்துள்ளாய்; தின்னைமாக நீ வாக்குறுதி மீறுவதில்லை!

நால்: புகாரி பாகம் 1 பக்கம் 152

பிறை வளைவிழுள் கொடுக்கப்பட்ட வார்த்தை பைஷாகி (பாகம் 1 பக்கம் 410) உடையதாகும். அதன் அறிவிப்பு உறுதியானது. பார்க்க: வைக் அப்துல் அளிஸ்

இப்பு பாஸ் அவர்களின் 'துஹ்ஃபதுல் அக்யார்' எனும் நாலை!

26. (ஈ) பாங்கு - இகாமத் இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆு மறுக்கப்படுவதில்லை.

நால்: திர்மிதி, அடு தாலுத், அஹ்மத்,
பார்க்க: இர்வாவுல் ஃகலீல்: பாகம் 1 பக்கம் 262

தொழுகையை ஆரம்பம் செய்யும் போது ஒதும் துஆு

27. அல்லாஹ் அக்பர் என்று சொல்லித் தொழுகையை ஆரம்பம் செய்யவேண்டும். பிறகு பின்வரும் துஆுக்களில் ஒன்றை ஒதுவும்.

اللَّهُمَّ بَاعِدْ هَبْنِي وَبَيْنَ حَطَابَيَّ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ
 وَالْمَغْرِبِ ، اللَّهُمَّ نَقِّيْ " مِنْ حَطَابَيَّ كَمَا يُنْقَى النُّورُ الْأَكْبَرُ
 مِنَ الدَّنَسِ ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ حَطَابَيَّ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرْدِ .

பொருள்: யா அல்லாஹ், எனக்கும் என்னுடைய தவறு களுக்கும் மத்தியில் இடைவெளியை அதிகப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் நீ இடைவெளி ஏற்படுத்தியது போன்று! யா அல்லாஹ், என்னுடைய தவறுகளை விட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெண்ணிற ஆடையைத் தூய்மைப் படுத்துவது போன்று! யா அல்லாஹ் தண்ணீர், பனி, பனிக்கட்டி கொண்டு என்னைக் கழுவி என் குற்றங்களைப் போக்குவாயாக!

நால்: புகாரி பாகம் 1 பக்கம் 181
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 419

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى
جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ.

28. பொருள்: யா அவ்வாறு, உண்ணைப் புகழ்வதுடன் துவிக்கவும் செய்கிறேன். உன்னு திருப்பெயர் அருட்பேறு உடையது. உன்னு ஆற்றல் மிகவும் உயர்ந்து. உண்ணைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை.

நால்: அபூதாலுத், திர்மிதி, நஸாா, இப்பூமாஜா.

பார்க்க: ஸஹீஹ் திர்மிதி, பாகம் 1 பக்கம் 77
ஸஹீஹ் இப்பூமாஜா பாகம் 1 பக்கம் 135

وَجَهْتُ وَجْهِي لِلَّهِيْ فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَتَّىٰ مَا
أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِيْ، وَحَمَائِيْ، وَكَاهِيْ
لِهِ رَبِّ الْعَالَمِينَ، لَا كُثُرِيْكَ كَهْ وَبِذِلِّكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِيْنَ
اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ رَبِّيْ وَأَنَا عَبْدُكَ،
كَلَمَكَ نَفِسِيْ وَأَغْفَرْتُ بِذَنِبِيْ فَاغْفِرْ لِيْ ذُنُوبِيْ جَيْعَانًا إِنَّهُ لَهُ
يَغْفِرُ الدَّنَوْبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِيْ لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا
يَهْدِيْ لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ وَاصْرَفْ عَنِّي سِنِهَا، لَا يَقْرِفُ
عَنِّي سِنِهَا إِلَّا أَنْتَ لَيْتَكَ وَسَقَدِيْكَ، وَأَنْخَبِرْ مَحَلَّهُ بِيَدِيْكَ
وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَكَعَالَتَ أَسْعَفِيْكَ
وَأَتَوْبُ إِلَيْكَ.

29. பொருள்: வாணங்களையும் பூமியையும் படைத்த இறைவனின் பக்கம் எனது முகத்தை நான் திருப்பிலிட்டேன்; ஒருமுகப்பட்டவனாக! மேலும் நான், இணை வைத்து வணங்கக் கூடியவர்களைச் சேர்ந்தவன்ஸ்வன். தின் ஜமாக எனது தொழுகையும் எனது குர்பானியும் எனது வாழ்வும் எனது மரணமும் - அகில உலகின் இரட்சகளாகிய அல்லாஹ் வுக்கே உரியனவாகும். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள் ளேன். மேலும் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கிறேன். யா அல்லாஹ் நீயே அரசன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர யாருமில்லை. நீயே என்னுடைய இரட்ச கன்; நான் உனது அடிமை! எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன்; எனது பாவத்தை நான் ஒப்புக் கொண்டேன். எனவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வா யாக! ஏனெனில் பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் மிகச்சிறந்த குணவொழுமுக்கங்களின் பால் எனக்கு வழிகாட்டுவாயாக. நல்லொழுமுக்கங்களின் பால் வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. தீய குணங்களை என்னை விட்டு அப்புறப்படுத்து வாயாக! தீய குணங்களை என்னை விட்டு அப்புறப்படுத்து பவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. இதோ நான் வந்து விட்டேன்; ஆஜராகி விட்டேன்! நன்மைகள் யாவும் உனது கைவசத்திலேயே உள்ளன. தீமைகள் உன் பால் சேர்க்கப்படுவதில்லை. நான் உன்னோடு இருக்கிறேன்; உன் பக்கம் வினரகிறேன்! நீ பாக்கியம் மிகுந்தவன்! உயர்வான வன்! நான் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன். மேலும் பாவமீட்சி தேடி உன்பக்கம் மீஞ்கிறேன்!

நூல்: முஸ்லிம்; பாகம் 1 பக்கம் 534.

اللَّهُمَّ رَبَّ جِبَرِيلَ، وَمِتْكَانِيلَ، وَإِشْرَافِيلَ فَاطِرَ
السَّمَاوَاتِ وَالْأَرْضِ. عَالَمُ الْفَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ

بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يُخْلِفُونَ . إِهْدِنِي لِمَا أَخْعَلْتَ رِفْءِي
مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطِ مُسْتَقِيمٍ :

30. யா அவ்லாஹ்! ஜிபரில், மீகாயில், இஸ்ராஃபீல் ஆகியோரின் இரட்சனே, வாணங்களையும் பூமியையும் படைத்தவனே, மறைவானவை - வெளிப்படையானவை அளவத்தையும் அறிந்தவனே, உன் அடியார்கள் என் வென்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அவற்றில் அவர்களுக்கிடையே நீதான் தீர்ப்பளிப்பாய்! சுத்தியத்தின் என்வென்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ அவற்றில் சுத்தியத்தின் பக்கம் - உனது அனுமதி கொண்டு எனக்கு நேர்வழி காட்டுவாயாக! தின்னமாக நீ யாரை விரும்புகிறாயோ அவர்களுக்கு நேரான வழிகாட்டுகிறாய்''

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 534

أَللّٰهُ أَكْبَرُ كَثِيرًا ، أَللّٰهُ أَكْبَرُ كَثِيرًا ،
وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيرًا ، وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيرًا ،
وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيرًا ، وَسُبْحَانَ اللّٰهِ جَنَّرَةً وَأَصْنِيلًا (٣) أَعُوذُ
بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ مِنْ نَفْرِيهِ وَتَفْسِيرِهِ وَهَمِزَهِ :

-31. அல்லாஹ் அணவரினும் பெரியவன்; மிகப் பெரிய வன். அல்லாஹ் அணவரினும் பெரியவன் - மிகப்பெரிய வன். அல்லாஹ் அணவரினும் பெரியவன் - மிகப்பெரிய வன். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என அதிகம் புகழ்கி ரேன்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என அதிகம் புகழ்கி ரேன். காலையிழும், மாலையிழும் அல்லாஹ்வைத் தூயவன் எனத் துவிக்கிறேன். ஏஷ்த்தானை விட்டும். அவனது அதலைவிட்டும், துப்புஞன் கூடிய அதலைவிட்டும். அவனது அசலாட்டத்தை விட்டும் அல்லாஹ்விடம் நூன் பாதுகாவல் தேடுகிறேன்.

நூல்: அபுதாலுத்; பாகம் 1 பக்கம் 203
இப்புமாஜூ பாகம் 1 பக்கம் 265
அஹ்மத் பாகம் 4 பக்கம் 85

மேலும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இதனை இப்பு உமர் (ரவி) அவர்களிடம் இருந்து அறிவித்துள்ளார்கள். அதாவது, ஒரு தடவை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் இருந்தோம். அப்போது ஒரு மனிதர்,

لَّهُ أَكْبَرُ كَبِيرًا وَسَبَحَانَ اللَّهِ كَبِيرًا

என்று கூறினார்: நபி (ஸல்) அவர்கள் இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அங்கிருந்த வர்களில் ஒருவர் "நான்தான்" என்று சொன்னார். "இந்த வார்த்தைகளைக் குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது; இவற்றிற்காக வானத்தின் கதவுகள் திறந்து விடப்பட்டன" என்று நபியவர்கள் மொழிந்தார்கள்".

நூல்: முஸ்லிம்; பாகம் 1 பக்கம் 420.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரவில் தலைஜெத் தொழுகைக்காக விழிக்கும் போது இவ்வாறு கூறுவார்கள்:

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ ،
 وَلَكَ الْحَمْدُ أَنْتَ قِيمُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ ، وَلَكَ
 الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ] [وَلَكَ
 الْحَمْدُ [لَكَ مَلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ
 أَنْتَ مَلِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ [أَنْتَ الْحَقُّ ،
 وَوَعْدُكَ الْحَقُّ ، وَقَوْلُكَ الْحَقُّ ، وَلِقَاؤُكَ الْحَقُّ ، وَالْجَنَّةُ حَقٌّ ،
 وَالنَّارُ حَقٌّ ، وَالنَّبِيُّونَ حَقٌّ ، وَمُحَمَّدٌ حَقٌّ ، وَالسَّاعَةُ حَقٌّ]
 [اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ ، وَبِكَ آمَنتُ ،
 وَإِلَيْكَ أَبْتَأْتُ وَبِكَ خَاصَّتُ ، وَإِلَيْكَ حَاكَمْتُ . فَاغْفِرْلِي
 مَا قَدَّمْتُ ، وَمَا أَخْرَجْتُ ، وَمَا أَسْرَرْتُ ، وَمَا أَعْلَنْتُ] [أَنْتَ
 الْمُقْدِيمُ ، وَأَنْتَ الْمُؤْخِرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ] [أَنْتَ إِنْهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ]

32. பொருள்: யா அல்லாஹ், அனைத்துப் புகழும் உனக்கே! நீயே வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவாய். அவற்றில் இருப்பவர்களின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும்! வானங்களையும் பூமியையும் அவற்றில் வசிப்பவர்களை யும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே அனைத்துப் புகழும்! வானங்கள் மற்றும் பூமியின் இரட்சன் நீயே. அவற்றில் வசிப்பவர்களின் இரட்சன் நீயே! எல்லாப் புகழும் உனக்கே! நீயே சுத்தியமானவன். உனது வாக்குறுதி சுத்திய

மானது. உனது சொல் சத்தியமானது. உனது சந்திப்பு சத்தியமானது. கவனம் சத்தியமானது; நரகம் சத்தியமானது. நபிமார்கள் சத்தியமானவர்கள்! முஹம்மத் சத்தியமானவர்கள். மறுமை சத்தியமானது. யா அல்லாஹ், நான் உளக்கே கீழ்ப்படிந்தேன். உன் மீதே முழு நம்பிக்கையும் வைத்துள்ளேன். உன்மீதே விக்வாசங்கொண்டேன். மேலும் உன் பக்கமே மீண்டேன். உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) வழக் காடினேன். உன்பக்கமே தீர்ப்புக்காக முறையிட்டேன். நான் முன்னர் செய்த பாவங்களையும் பின்னர் செய்தவற்றையும் நான் மறைவாகச் செய்த பாவங்களையும் பகிரங்கமாகச் செய்தவற்றையும் எனக்காக மன்னித்தருள்வாயாக! நீயே எனது வணக்கத்திற்குரிய, உண்மையான இறைவன். வணக்கத்திற்குரிய இறைவன் உள்ளனத் தவிர வேறு யாரும் இல்லை!

நூல்: புகாரி, பத்துவால் பாரி பாகம் 11 பக்கம் 464
பாகம் 13 பக்கம் 116.

(இந்த வார்த்தைகள் புகாரியில் இரண்டு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன).

முஸ்லிம் பாகம் 1 பக்கம் 532

ரூக்வின் போது ஒதும் துஆ

سَبَّحَانَ رَبِّيْ الْعَظِيْمُ

33. மகத்துவமிக்க என் இரட்சகளைத் தூயவன் எனத் துதிக்கிறேன். (குறைந்தபட்சம் 3 தடவை)

நூல்: அழுதாலுத், திர்மிதி, நஸாச், இப்னுமாஜா, அஹ்மத், ஸஹீஹ்-த் திர்மிதி பாகம் 1 பக்கம் 83

سَبَّحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَرَبَّ مُحَمَّدٍ كَلَّاهُمَّ اغْفِرْ لِي

34. தூய்மையானவன் நி, யா அல்லாஹ்! எங்களின் இரட்சகனே! மேலும் உன்னைப் புகழ்கிறேன் துதிக்கிறேன். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!

நூல்: புகாரி, பாகம் 1 பக்கம் 189
முஸ்லிம், பாகம் 1 பக்கம் 350.

سُبْحَانَ رَبِّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ

35. "மிகவும் தூய்மையானவன்; மிகவும் புனிதமான வன்; மலக்குகள் மற்றும் ஜிபரில் உடைய இரட்சகன்!"

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 353

اللَّهُمَّ لَكَ رَكِعْتُ، وَبِكَ أَسْلَمْتُ خَشْعَ
لَكَ سَمِعْتُ، وَبَصَرْتُ، وَخَيْرَ، وَعَظِيمٍ، وَعَصِيمٍ،
وَمَا اسْتَقَلَ بِهِ قَدِيمٍ

36. "யா அல்லாஹ்! நான் உனக்காகவே குனிந்தேன். உன்மீதே விசுவாசம் கொண்டேன். உனக்கே அடிபணிந் தேன். எனது செவிப் புலனும் பார்வையும் எலும்பின் உள்ளிருக்கும் சத்தும் எலும்புகளும் நரம்புகளும் எனது பாதம் தாங்கி நிற்கக் கூடிய எனது உடலும் - அனைத்தும் உனக்குப் பயந்து பணிந்து விட்டன!"

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 534
நஸாஷ, திர்மிதி, அடு தாலுக்

سُبْحَانَ رَبِّ الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ، وَالْكِبْرِيَاءِ، وَالْعَظِيمَةِ

37. "அடக்கியானும் திறலும் ஆட்சியதிகாரமும் உடைய பெருமையும் மக்களுவழும் உடைய, இறைவன் தூய்மையானவன்".

நால்: அப் தாலுக் பாகம் 1 பக்கம் 230 நலார், அஹ்மத் ரூக்கில் விருத்து எழும்போது ஒதும் துடு

38. தன்னைப் புகழ்வதை அவ்வாறு
கேட்டுக் கொண்டான்.

நால்: ஃபத்துல் பாரி பாகம் 2 பக்கம் 282.

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ هَذَا كَثِيرًا طَهَّا مَهَارَ كَافِيهٌ

39. எங்கள் இரட்சைனே, மேஜை புகழ் அனைத்தும் உணக்கே; அருட்பேறும் அழகும் மிக்க அதிகமான புகழ் (உணக்கே)

நால்: ஃபத்துல் பாரி பாகம் 2 பக்கம் 284.

مِنْ السَّمَاوَاتِ وَمِنْ أَرْضٍ وَمَا يَنْهَا وَمِنْ مَا شِئْتَ مِنْ
شَيْءٍ بَعْدُ. أَهْلُ النَّارِ وَالْجَنَّةِ أَحَقُّ مَا كَانَ الْمُهَنْدُ وَكُلُّنَا
لَكَ عَبْدٌ. اللَّهُمَّ لَا مَانِعٌ لِمَا أَعْطَيْتَ وَلَا مُغِيْطٌ لِمَا مَنَّتْ وَلَا
يَنْفَعُ ذَا الْجَنَّةِ مِنْكَ الْجَنَّةُ.

40. வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றில் உள்ள பொருட்கள் நிரம்ப இதற்குப் பிறகு நீ விரும்பும் அத்தனை பொருட்கள் நிரம்ப (அனைத்துப் புகழும் உணக்கே) புகழுக்

கும் கீர்த்திக்கும் உரியவன் நீ; இது அடியான் கூறுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்ததாகும். நாங்கள் அனைவரும் உனக்கு அடிமைகளே! யா அல்லாஹ் நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. செல்வம் உடையவர் எவரையும் அவரது செல்வம், உனது தண்டனையில் இருந்து காத்திட முடியாது”

நூல்: முஸ்லிம் பாகம் I பக்கம் 346.

ஸ்தோத்ரின் துடை

سُبْحَانَ رَبِّيْ أَلَّا عَلَىٰ

41. மிக உயர்ந்தவனாகிய என் இரட்சகன் தூய்மையான வன் (குறைந்த பட்சம் 3 தடவை)

நூல்: அபுதாலுத், நஸாச், இப்னுமாஜா ஸஹீஹ்-த் திர்மிதி பாகம் I பக்கம் 83

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَرَبِّ الْجِمِيعِ اغْفِرْ لِي

42. “யா அல்லாஹ்! எங்கள் ரட்சகனாகிய உன்னைப் புகழ்வதுடன் தூயவன் எனத் துதிக்கவும் செய்கிறோம். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!”

நூல்: புகாரி, முஸ்லிம் (பார்க்க நம்பர் 34)

سُبْحَانَ رَبِّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ

43. “மிகவும் தூய்மையானவன்; மிகவும் புனிதமான வன், மலக்குகள் மற்றும் ஜிப்ரீலுடைய இரட்சகன்”

நூல்: முஸ்லிம் பார்க்க: எண் 35

اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ أَسْلَمْتُ سَجَدْتُ
وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَرَهُ وَشَقَّ^١ سَعْكَهُ وَبَصَرَهُ
تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَلَقَينَ))

44. “யா அல்லாஹ்! உனக்கே நான் ஸஜாத்து செய்தேன். உன் மீதே நான் விசுவாசம் கொண்டேன். உனது கட்ட வளர்க்கே நான் கீழ்ப்பட்டிருந்தேன். எனது முகம் - அதனைப் படைத்து அதன் தோற்றுத்தை அமைத்து அதன் கண்களுக்கும் காதுகளுக்கும் வழிஅமைத்துக் கொடுத்த இறைவனுக்கு ஸஜாத்து செய்து விட்டது। படைப்பாளர்கள் அனைவரினும் சிறந்தவனாகிய இறைவன் அருட்பாக்கியம் உடையவனாவான்”.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 534.

سُبْحَانَ رَبِّيْ أَجْبَرُوتِ وَالْمَلَكُوتِ ، وَالْكِبْرِيَاءُ ، وَالْعَظَمَةُ

45. அடக்கியானும் திறனும் பெரும் ஆட்சியதிகாரமும் உடையவனாகிய மேலும் பெருமையும் மகத்துவமும் கொண்டவனாகிய இறைவன் தூய்மையானவன்”.

நூல்: அபுதாலுத் பாகம் 1 பக்கம் 230 நஸா, அஹ்மத்.

اللَّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ كُلَّهُ ، دِقَهُ وَجْلَهُ كُلَّهُ وَآخِرَهُ
وَعَلَيْتَهُ وَسِرَهُ

46. "யா அல்லாஹ்! என் பாவம் அளவைத்தொயும் சிறிய, பெரிய, முந்தைய, பின்தைய, வெளிப்படையான, இரகசியமான எல்லாப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!"

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 350.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرُحْسَكَ مِنْ سَعْدَكَ، وَعُمَارَافَاتِكَ مِنْ
عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِنُ كُنَاءَ عَلَيْكَ
أَنْتَ كَمَا كُنْتَ عَلَى نَفْسِكَ ((

47. "யா அல்லாஹ்! உனது திருப்பொருத்தத்தைக் கொண்டு உனது கோபத்தை விட்டும், உனது மன்னிப்பைக் கொண்டு உனது தண்டனையை விட்டும் உன்னைக் கொண்டு நான் பாதுகாப்பு கோருகிறேன். உன்னை முழு கையாகப் புகழ்ந்திட என்னால் முடியாது! நீயே உன்னைப் புகழ்ந்து போன்று முழுப் புகழுக்குரியவனாக நீ இருக்கின்றாய்!"

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 352

இரு ஸஜ்தாவுக்கு மத்தியில் ஒதும் துஆ

رَبِّ اغْفِرْلِيْ رَبِّ اغْفِرْلِيْ

48. என் இரட்சனே! என்னை மன்னித்தருள்வாயாக! என் இரட்சனே! என்னை மன்னித்தருள்வாயாக!

நூல்: அபுதாலுத் பாகம் 1 பக்கம் 231

பார்க்க: இப்னு மாஜா பாகம் 1 பக்கம் 148.

اَللّٰهُمَّ اغْفِرْ لِي ، وَارْجُنِي اَهْدِنِي كَمَا جَرِنِي وَارْزُقْنِي ،
وَارْفُعْنِي

49. என் இரட்சகவே, எவ்வள மன்னித்தருள், எனக்கு கிருபை செய். எனக்கு நேர்வழி காட்டி டு. எனக்கு ஆறுதல் அளித்திடு. எனக்கு சுகம் அளித்திடு; எனக்கு ரிஜ்க் வழங்கு! எனக்கு உயர்வு அளி.

நூல்: அடு தாலுக், திர்மிதி, இப்பு மாஜா, பார்க்க ஸஹிஹ் திர்மிதி பாகம் 1 பக்கம் 90. ஸஹிஹ் இப்பு மாஜா பாகம் 1 பக்கம் 148.

عَلَى الْأَحْسَنِ إِنَّمَا الْخَالِقُنَّ

سَبَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ ، وَشَقَّ كَعْهَ وَبَصَرَهُ بَحْرُلِهِ وَفُورِلِهِ

50. "எனது முகம் - அதனைப் படைத்து, தனது ஆற்றலாலும் சக்தியாலும் அதன் காது - கண் புலன்களுக்கு வழி அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு ஸஜ்தா செய்து விட்டது. படைப்பாளர்கள் அனைவரினும் சிறந்தவளாகிய அல்லாஹ் பாக்கியம் உடையவன்!"

நூல்: திர்மிதி பாகம் 2 பக்கம் 474
அஹ்மத் பாகம் 6 பக்கம் 30

ஹாகிம் இதனை அறிவித்திருப்பதுடன் நம்பகமான ஹதிஸ் என்றும் கூறியுள்ளார். ஜாழும்ரி இதற்கு உடன்பட்டி ருக்கிறார்கள். எனும் வார்த்தையும் ஹாகிம் அறிவித்திருப்பதாகும்.

اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا ، وَضُعْ عِنْيَ بِهَا وِزْرًا ،
وَاجْعَلْنَا لِي عِنْدَكَ ذُخْرًا ، وَتَقْبِلْنَا مِنْ كَمَا تَقْبَلْنَا
مِنْ عِنْدِكَ دَاؤُدَّ)

51. “யா அவ்வாஹ், இந்த வஜ்தாவுக்குப் பகரமாக உன்னிடத்தில் எனக்கு நற்கூனி எழுதுவாயாக. மேலும் இதன் மூலம் என்னை விட்டு (பாவங்களின்) கூமையை இறக்குவாயாக! மேலும் இதனை உன்னிடத்தில் எனக்காக பொக்கிஷமாக ஆக்குவாயாக. உன் அடியார் தாலுத் இடமிருந்து இதனை நீ ஏற்றுக் கொண்டதுபோன்று என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக”.

நூல்: திர்மிதி பாகம் 2 பக்கம் 473. ஹாகிம் அவர்கள் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள்.

அத்தஹிய்யாத்

الْتَّحْيَاتُ لِلَّهِ ، وَالصَّلَوَاتُ ، وَالطَّهِيَاتُ ، السَّلَامُ عَلَيْكَ
أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَّكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ
اللَّهِ الصَّالِحِينَ . أَشْهُدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهُدُ أَنَّ مُحَمَّداً
عَبْدَهُ وَرَسُولَهُ

52. ("காணிக்கைகள், வணக்கங்கள் மற்றும் நற்பணி கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். நபியே, அமைதியும் அல்லாஹ்வின் கருணையும் அருட்பேறுகளும் உங்கள் மீது உண்டாக்ட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அமைதி உண்டாக்ட்டும். வணக்கத் திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மத் நபி அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்")

நூல்: ஃபத்ஹுல் பாரி பாகம் 11 பக்கம் 13 முஸ்லிம் பாகம் 1 பக்கம் 301 அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்ரூ மஸ்ஜூத்.

அத்தஹுமிய்யாத் துதியபின் நபி மீது ஸலவாத்து

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى
 إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مُّجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ
 عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى
 آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مُّجِيدٌ

53. (யா அல்லாஹ்! முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் கருணை பொழிவாயாக; இப்ரா ஹீம் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ கருணை பொழிந்தது போன்று! நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். யா அல்லாஹ்! முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ அருட்பேறுகள் பொழிவாயாக; இப்ராஹீம் நபி மீதும் அவர்கள் வழிவந்த

வர்கள் மீதும் நீ அருட்பேறுகள் பொழிந்தது போன்று! நிச்சயமாக நீயே புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்)

நூல்: ٠٠பத்து-ஏபாரி பாகம் ३ பக்கம் 407
முஸ்லிம் பாகம் १ பக்கம் 306.

இருதி அத்தஹிய்யாத்த்குப் பிறகு ஸலாமுக்கு முன் ஒதும் துடு

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، وَمِنْ عَذَابِ جَهَنَّمِ ،
وَمِنْ فِتْنَةِ أَخْيَا وَالْمَاتِ ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَالِ

54 & 55. (யா அவ்வாறு! மண்ணைறயின் வேதனையில் இருந்தும் நரகத்தின் வேதனையில் இருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் தஜ்ஜாவின் குழப்பத்தில் இருந்தும் நான் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன்.)

நூல்: புகாரி பாகம் २ பக்கம் 102
முஸ்லிம் பாகம் १ பக்கம் 412.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ
الْمَسِيحِ الدَّجَالِ ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ أَخْيَا وَالْمَاتِ . كَلَّاهُمْ
إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْذِنِ وَالْمَغْرِمِ

56. (யா அல்லாஹ்! மண்ணையில் இருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். தஜ்ஜா வின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். பாவம் மற்றும் கடனில் இருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.)

நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 202.

முஸ்லிம் பாகம் 1 பக்கம் 412.

اللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيرًا وَ لَا يَغْفِرُ الدُّنْوُبُ إِلَّا أَنْتَ
فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْجُنِيْ إِنَّكَ أَنْتَ الْفَقُورُ الرَّحِيمُ

57. (யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அந்தி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர யாரும் இல்லை. எனவே உனது பிரத்யேக மன்னிப் பில் என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள்பொழிவாயாக! திண்ணமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன்.)

நூல்: புகாரி, பக்கம் 8. பக்கம் 168

முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2078.

اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ ، وَمَا أَخْزَتُ ، وَمَا أَسْرَرْتُ ،
وَمَا أَعْلَنْتُ ، وَمَا أَسْرَفْتُ ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي
أَنْتَ الْمُقْدِيمُ ، وَأَنْتَ الْمُؤْخِرُ لَآءِ اللَّهِ إِلَّا أَنْتَ

58. (யா அல்லாஹ்! நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் இரகசியமாய்ச் செய்தவற்றையும் அதிகப்படியாகச் செய்தவற்றையும் மேலும் எந்தப் பிழைகளை நீ என்னளவிட அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் நீ மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே! உன்னனத் தவிர வேறு இறைவன் இல்லை)

நூல்: முஸ்லிம் பாகம் | பக்கம் 534.

اللّٰهُمَّ أَعِنِّي عَلٰى ذِكْرِكَ، وَحُسْنِ عِبَادِكَ

59. (யா அவ்லாஹு! உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வா யாக!)

நாவு: அடு தாலுத் பாகம் 2 பக்கம் 86
நலோச பாகம் 3 பக்கம் 53

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُنُبِ ،
وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ ، وَأَعُوذُ بِكَ مِنْ
فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ

60 & 61. (யா அவ்லாஹு! தின்னைமாக நான் கருத்து ஏத்தை விட்டு உண்ணிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் கோழித் தனத்தை விட்டும் உண்ணிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் அதிமுதிர்ந்த வயது வரையில் எனது வாழ்வு நீடிக்கச் செய்யப்படுவதை விட்டும் நான் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உ வ க த் தி ன் குழப்பத்தை விட்டும் மன்னைறயின் வேதனையை விட்டும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்.)

நாவு: அடு தாலுத், ஸஹீஹ் இப்ரூமாஜா பாகம் 2 பக்கம்

328.

اللَّهُمَّ يَعْلَمُكَ الْغَيْبُ وَقُدْرَاتِكَ عَلَى الْخَلْقِ أَحِينِيْ مَا عَلِمْتَ
الْحَيَاةَ خَيْرًا لِي وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاهُ خَيْرًا لِي اللَّهُمَّ إِنِّي
أَسْأَلُكَ خَشْبِتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَهِ ، وَأَسْأَلُكَ كَلِمَهَ
الْحَقِّ فِي الرِّضَاءِ وَالْغَضَبِ ، وَأَسْأَلُكَ الْقُصْدَرِ فِي الْغِنَى كَرْفَقِرِ

وَأَسْأَلُكَ نِعِيشًا لَا يَنْفَدُ ، وَأَسْأَلُكَ قُرْبَةً عَيْنٌ لَا تُنْقِطُعُ ، وَأَسْأَلُكَ
 الرِّضَا بَعْدَ الْقَضَاءِ ، وَأَسْأَلُكَ بُرُودَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ ،
 وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَالشُّوقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ
 ضَرَاءٍ مُضَرَّةٍ وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ اللَّهُمَّ زِينْنَا بِزِينَةِ الْإِيمَانِ
 وَاجْعَلْنَا هَدَاةً " مُهْتَدِينَ "

62. (யா அவ்லாஹ்! மறைவானவற்றை நீ அறிவது கொண்டும் படைப்பினங்களின் மீது நீ கொண்டுள்ள ஆற்றல் கொண்டும் நான் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்வு எனக்குச் சிறந்தது என நீ அறியும் காலம் வரை என்னை வாழவைப்பாயாக! மரணம் எனக்குச் சிறந்தது என நீ அறியும்போது என்னை மரணிக்கச் செய்வாயாக! யா அவ்லாஹ்! மறைவான நிலையிலும் வெளிப்படையான நிலை யிலும் உனக்கு நான் அஞ்சி வாழுமாறு செய்வாயாக! சாந்தமான நிலையிலும் கோபத்தின் போதும் சத்தியத்தை மொழியும் பாக்கியத்தை உன்னிடம் கோருகிறேன். வசதி யின் போதும் வறுமையிலும் நடுநிலை தவறா நிலையைக் கேட்கிறேன். மேலும் முடிவுறாத அருட் பாக்கியத்தை உன்னிடம் யாசிக்கிறேன். முடிவுறாத கண்குளிர்க்கியையும் உன்னிடம் யாசிக்கிறேன். மேலும் உனது தீர்ப்பின் மீது திருப்தி கொள்ளும் நிலையை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மரணத்தின் பின் இதமான வாழ்க்கையையும் உன்னிடம் யாசிக்கிறேன். மேலும் உனது திருமுகத்தைக் காணும் இன்பத்தையும் உன்னைச் சந்திப்பதில் ஆர்வத்தை யும் உன்னிடம் நான் யாசிக்கிறேன். துங்புறுத்தும் தொல்ல

வையோ வழிகெடுக்கும் குழப்பமோ - எதுவுமின்றி! யா அல்லாஹ்! சமான் எனும் இறை விகவாசத்தின் அழகைக் கொண்டு எங்களை அழகுபடுத்துவாயாக! மேலும் நேர்வழி யில் செலுத்தக் கூடியவர்களாகவும் நேர்வழியில் வாழக்கூடியவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக)

நூல்: நஸாச பாகம் 3 பக்கம் 54. அஹ்மத் பாகம் 4 பக்கம் 364. இதன் அறிவிப்புத் தொடர் சிறப்புடையதாகும்.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا أَللَّهُ بِإِنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُرًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

63. (யா அல்லாஹ்! திண்ணமாக நீ ஏன்; தனித்தவன்; எல்லாராலும் நாடப்படுபவன்; எவர் பக்கமும் தேவையாக தவன்; யாரையும் பெறாதவன்; எவராலும் பெறப்படாத வன்; உள்கு நிகராக எவரும் - எதுவும் இல்லை என்பதைக் கொண்டு நான் உண்ணிடம் யாசிக்கிறேன்; நீ என் பாவங்களை மன்னிக்க வேண்டும்; திண்ணமாக நீ பெரிதும் பாவங்கள் மன்னிப்பவன்; கருணை பொழிபவன்)

நூல்: நஸாச பாகம் 3 பக்கம் 52, அஹ்மத் பாகம் 4 பக்கம் 338. அல்பானியின் நபி(ஸல்) அவர்களின் தொழுகை முறை எனும் நாலைப் பார்க்க; பக்கம் 204.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِإِنَّكَ الْحَمْدُ لِأَإِلَهٍ إِلَّا أَنْتَ وَخُدُكَ لَا شَرِيكَ لَكَ النَّانُ يَا بَدِينَعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا

الْجَلَلُ وَالْكِرَامُ يَا حَمْيٌ يَا قَيْوُمٌ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ
بِكَ مِنَ النَّارِ

64. (யா அல்லாஹ்! நான் உன்னிடம் யாசிக்கிறேன்-
இதன் அடிப்படையில்! அதாவது, திண்ணொக்கமாக அனைத்துப்
புகழும் உணக்கே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்
தவிர வேறு யாரும் இல்லை; நீ தனித்தவன்; உனக்கு
யாதொரு இணை துணை இல்லை. பேருபகாரம் புரிபவன்
நீ! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மகத்துவ
மும் கண்ணியமும் உடையவனே! நித்ய ஜீவனே! (பேரண்
டம் முழுவதையும்) நிர்வகிப்பவனே! நான் உன்னிடம்
வென்தை யாசிக்கிறேன். நரகத்தை விட்டு உன்னைக்
கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்!)

நூல்: அபுதாலுத், நஸாச, திர்மிதி, இப்னுமாஜா, ஸஹீல்
இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 329.

اَللّٰهُمَّ اِنِّي اَسْأَلُكَ بِاِنِّي اَشْهُدُ اَنَّكَ اَنْتَ اَللّٰهُ لَا إِلٰهَ اِلَّا
اَنْتَ اَكَحْدُ الصَّمَدَ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ
يُكَوِّنْ لَهُ كُفُوًا اَحَدٌ

65. (யா அல்லாஹ்! நான் உன்னிடம் யாசிக்கிப்பேன்;
இதன் அடிப்படையில்: அதாவது, நீயே ஏக இறைவன்;
வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாரும்
இல்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். நீ தனித்த
வன்; எவர் பக்கத்திருந்தும் தனக்குத் தேவையில்லாதவன்;
எவரையும் பெறாதவன்; யாராலும் பெறப்படாதவன்.
உனக்கு நிகராக எவருமில்லை.

நூல்: அடு தாழுத் பாகம் 2 பக்கம் 62, திர்மிதி பாகம் 5 பக்கம் 515. இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 1267. அஹ்மத் பாகம் 5 பக்கம் 360. ஸஹீஹ் இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 329. ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 163.

தொழுஷையில் சலாம் கொடுத்தபின் ஒதும் திக்கள்

اَسْتَغْفِرُ اللّٰهَ

அல்லாஹ் விடம் பாவ மன்னிப்பு கோருகிறேன்.
(முன்று தடவை)

اللّٰهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ إِذَا أَجْلَلْتِي وَإِلَيْكَ رَأْمَ

66. (யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உண்ணிடமி ருந்தே ஈடேற்றம் உண்டாகிறது! கண்ணியழும் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.)

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 414.

لَا إِلَهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللّٰهُمَّ لَا مَانِعَ لِمَا أَغْطِيْتُ، وَلَا مَعْطِيْ
لِمَا مَنَعْتُ، وَلَا يَنْفَعُ ذَا أَجْهَوْ مِنْكَ أَجْهَدُ

67. (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குள்ளதே; அனைத்துப் புகழும் அவனுக்கே. அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன். யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை; நீ தடுத்ததைக் கொடுப்பவர்

யாருமில்லை; செல்வம் உடையவர் எவரையும் அவரது
செல்வம் உனது தண்டனையில் இருந்து காத்திட முடியாது)

நூல்: புகாரி, பாகம் 1 பக்கம் 255.
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 414.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْحَمْدُ وَهُوَ
عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ . لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، لَا إِلَهَ
إِلَّا اللَّهُ، وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الشَّانَةُ
الْخَسْنُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

68. (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்
தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு
இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது;
புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. அல்லாஹ்வின்
உதவி யும், பாதுகாப்புமின்றி (நன்மைகள் செய்வதற்கு) எந்த
ஆற்றலும் கில்லை, (தீமைகளைவிட்டு விலக)எந்த சக்தியும்
கில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர
வேறில்லை. அஞ்சுட்கோடைகள் அனைத்தும் அவனுக்கு
உரியவையே சிறப்பனைத்தும் அவனுக்கே உரியது. அழகிய
புகழ் மாலையும் அவனுக்குரியதே வணக்கத்திற்குரிய
இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை.
நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் அவனுக்காகவே
வணக்கத்தை கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனைத் தவிர
வேறு யாரையும் நாங்கள் வணங்கமாட்டோம்.

நூல்: நஸார், ஸஹீஹ்-ஜாமிஃ பாகம் 5 பக்கம் 339.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 415.

سُبْحَانَكَ اللَّهُ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أَكْبَرُ

69. "அல்லாஹ் தூய்மையானவன்; எல்லாப் புகழும் இறைவனுக்கே; அல்லாஹ் மிகப்பெரியவன். (33 தட்டை)

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ
الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

(வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே; புழ் அனைத்தும் அவனுக்குரியதோ மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன்)

ஓவ்வொரு தொழுஷைக்குப் பின்பும் யார் இவற்றை ஒது வருவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; அவை கடல் அளவு இருந்தாலும் சரியே!

நால்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 418.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَّقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

70. (குல்லாவல்லாஹ் அஹத்' அத்தியாயத்தையும் 'குல் அஸுது பிரப்பில் ஃபலக்' அத்தியாயத்தையும் 'குல் அஸுது பிரப்பிந் நாஸ்' அத்தியாயத்தையும் ஓவ்வொரு தொழுஷைக்குப் பின்பும் ஒருத்தை ஒத்தேண்டும். மஃரிப் தொழுஷை மற்றும் ஃபஜர் தொழுஷைக்குப் பிறகு 3 தட்டை ஒத்தேண்டும்)

நூல்: அடு தாலுத், பாகம் 2 பக்கம் 86. நஸாச பாகம் 3 பக்கம் 68. ஸஹிராத் திர்மிதி பாகம் 2 பக்கம் 8.

71. ஓவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 'ஆயதுல் குர்ஸி' ஒத்துவம்.

اَللّٰهُ لَا إِلٰهَ اِلٰهُ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نُوْمٌ كُلُّهُ مَا فِي
السَّمَاوَاتِ وَمَا فِي الْاَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ اِلٰهٌ
يُؤْذِنُهُ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفُهُمْ وَلَا يُجِيزُونَ بِشَيْءٍ مِّنْ
عِلْمِهِ اِلٰهٌ مَا شَاءَ وَسَعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْاَرْضُ وَلَا يَنْتوِ
دُهُ حَفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ'

அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத்தவிர
(வணக்கத்திற்குரிய வேறு) நாயன் கில்லை: (அவன்)
ஐவனுள்ளவன்: (என்றென்றும்) நிலைத்திருப்பவன்: அவனை சிறு
துயிலும், உறக்கழும் பீடிக்காது. வானங்களிலுள்ளவையும்,
பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன்: அவனுடைய
அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்?
அவர்களுக்கு முன்னால் கிருப்பவற்றையும், பின்னால்
கிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய
நாட்டமின்றி அவனுக்குத் தேரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும்
மற்றிலும் (மற்றெவரும்) அறிந்து கொள்ளமாட்டார்கள்.
அவனுடைய 'குர்சீய்யு' வானங்களிலும், பூமியிலும் விசாலமாக
(பரவி) கிருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச்
சிரமத்தை உண்டாக்காது. மேலும் அவன் மிக்க உயர்ந்தவன்,
மகத்துவமிக்கவன்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ بِخُلْقٍ
وَرُئْسٌ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

72. (மாஃரிப் மற்றும் ஃபஜர் தொழுகைக்குப் பிறகு 10 தடவை)

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 515, அஹ்மத் பாகம் 4 பக்கம்

227. இடம் பெற்றுள்ள நூல்: ஸாதுல் மசூத் பாகம் 1 பக்கம் 300

ஃபஜர் தொழுகைக்குப் பிறகு

اللَّهُمَّ إِنِّي أَسأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلاً مُتَقْبَلًا

73. (யா அல்லாஹ்! பயன் தரும் கல்வியையும் தூய்மையான உணவையும் ஒப்புக் கொள்ளத்தக்க அமலையும் நான் உண்ணிடம் யாகிக்கிறேன்)

நூல்: இப்பூமாஜா, ஸஹீஹ் இப்பூமாஜா பாகம் 1 பக்கம் 152. மத்திய - ஸ்ஸவாயித் பாகம் 10 பக்கம் 111.

இஸ்திகாரா - நன்மை தேடித் தொழும் தொழுகையின் துஆழாபர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எல்லாப் பணிகளின் போதும் - முன்னதாக இறைவனிடம் நன்மை தேடிக் கொள்ளுமாறு எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்; எங்களுக்கு திருக்குர்ஜுனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவது போன்று! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்! உங்களில் எவ்ரேனும் ஒரு பணியைச் செய்ய நாடினால் கடமையான தொழுகை தவிர இரண்டு ரக்குத் தொழுது விட்டுப் பிறகு இவ்வாறு தடு செய்யட்டும்.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَكَ بِمَا لَوْكَ ، وَأَسْقِدْرُكَ بِقُدْرَتِكَ ، وَأَسْأَلُكَ
 مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ ،
 وَأَنْتَ عَلَمُ الْحَيْثُبِ ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا أَكْمَرُ -
 خَيْرِ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أُمْرِي - فَاقْدِرْهُ لِي وَيَسِّرْهُ لِي
 لَمْ يَأْرُكْ لِي فِيهِ ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا أَكْمَرُ شَرِّ لِي فِي
 دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أُمْرِي - فَاصْرِفْهُ عَنِّي وَاضْرِفْنِي عَنْهُ
 وَاقْدِرْ لِي الْخَيْرَ حَتَّى كَانَ شُمَّ أَرْضِي بِهِ .

74. (யா அல்லாஹ்! நான் உண்ணிடம் - உனது குாஷ்த் ஸதக் கொண்டு நன்மையை யாசிக்கிறேன். மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன். மேலும் உண்ணிடமிருந்து உனது மகத்தான் அருளை யாசிக்கிறேன். ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; எண்ணிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதுவும் அறியேன். மேலும் நீ மறைவானவை அஸைத்தும் அறிந்த வன் யாஅல்லாஹ்! இந்தப் பணி (தனது பணியின் பெயர் குறிப்பிடுக) எனக்கு - எனது திடிக்கும் எனது வாழ்க்கைக் கும் எனது விவகாரத்தின் முடிவுக்கும் (இல்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான - தாமதமான விவகாரத்திற்கும்) நன்மையானது என நீ அறிந்தால் இதனை

எனது விதியில் சேர்ப்பாயாக மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக பிறகு இதில் எனக்கு பாக்கி யம் அருள்வாயாக ஆவால் இந்தப் பணி எனக்கு - எனது தினுங்கும் எனது வாழ்க்கைக்கும் எனது விவகாரத்தின் முடிவுக்கும் (இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான - தாமதமான விவகாரத்திற்கும்) தினையானது என் நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றிவாயாக இதனை விட்டு என்னையும் திருப்பிடுவாயாக மேலும் எனது விதியில் நன்மையைச் சேர்ப்பாயாக, அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்குத் திருப்பதி ஏற்படுத்தித் தருவாயாக")

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 162.

இவ்வாறு ஒருவன், இறைவனிடம் நன்மை வேண்டிக் கொண்டு இறை விசுவாசமுள்ள கோதரனிடம் ஆலோசனையும் கலந்து கொண்டு தனது பணியை முழு உறுதியுடனும் முயற்சியுடனும் செய்யத் தொடங்கினால் அதில் தோல்வியுறமாட்டான். ஏனெனில் அல்லாஹ் குர்ஜுனில் கூறுவிறான்.

وَسَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَّمَتْ فَعَوَّلَ عَلَىٰ اللَّهِ

(நபியே தீணுடைய) காரியத்தில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக (யாதோரு காரியத்தை) நீர் முடிவுசெய்தால், அல்லாஹ் வின் மீதே நீர் (அவற்றை ஓப்படைத்து) முழு நம்பிக்கை வைப்பீராக

குர்ஜுன் அத்: 3 வசனம் 159.

காலை - மாலை நேரங்களில் ஒதும் திங்கள்

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لَهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَحْدَهُ لَا
شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ الْمَوْلَةِ، وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأَعُوذُ
بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدِهَا، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ
الْكُسْلِ وَمُسْوِءِ الْكِبَرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ،
وَعَذَابِ الْقَبْرِ。 أَصْبَحْتَنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ
الله

75. மாலைப் பொழுதிற்கு வந்து விட்டோம். ஆட்சியதி காரம் அல்லாஹ்வக்கே ஆகிலிட்டது. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதி காரம் அவனுடையதே! அனைத்துப் புகழும் அவனுக்கே! மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். என் இரட்சகளே! இந்த இரவில் உள்ள நன்மையையும் அதன் பிறகுள்ள நன்மையையும் நான் உண்ணிடம் யாசிக்கிறேன். மேலும் இந்த இரவின் தீமையை விட்டும் இதற்குப் பின்னுள்ள தீமையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் இரட்சகளே! சோம்பலை விட்டும் முதுமையின் தீமையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாப்பு தேடுகிறேன். மேலும் என் இரட்சகளே! நரகத்தின் வேதனையை விட்டும் மண்ணைறையின் வேதனையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன்'.

மேலும் காலைப் பொழுதிலும் இந்த துஆவை ஒதவும். ஆரம்பத்தில் காலைப் பொழுதில் ஆகிலிட்டோம்; ஆட்சியதி காரம் அல்லாஹ்வக்குரியதாகி விட்டது!'' என மாற்றிக் கொள்ளவும்.

காலை நேரத்தில் ஒதும் துஆு

اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ مَوْتًا ، وَإِنِّي نَحْيًا وَإِنِّي غَوْتُ ،
وَإِلَيْكَ النُّشُورُ

76. (யா அல்லாஹ்! உன் பெயரைக் கொண்டு காலைப் பொழுதில் நாங்கள் ஆகிவிட்டோம். உன் பெயரைக் கொண்டே மாலைப் பொழுதில் ஆனோம். மேலும் உன் பெயரைக் கொண்டே நாங்கள் உயிர் வாழ்கிறோம்; உன் பெயரைக் கொண்டே நாங்கள் மரணமாவோம். மேலும் எழுப்பப்பட்டு வருவதும் உன் பக்கமேயாகும்)

மாலை நேரத்தில் ஒதும் துஆு

اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ مَوْتًا ، وَإِنِّي نَحْيًا ،
وَإِنِّي غَوْتُ وَإِلَيْكَ الْمُصِيرُ

76-A. ("யா அல்லாஹ்! உன் பெயரைக் கொண்டே நாங்கள் மாலைப் பொழுதில் ஆகிவிட்டோம்; உன் பெயரைக் கொண்டே காலைப் பொழுதில் ஆனோம். மேலும் உன் பெயரைக் கொண்டே உயிர் வாழ்கிறோம்; உன் பெயரைக் கொண்டே மரணமடைவோம். மேலும் திரும்பி வருவதும் உன் பக்கமே ஆகும்")

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلَى
عَهْدِكَ ، وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَفْتُ

أَبُوكَ بِنْعَمْتِكَ عَلَىٰ ، وَأَبُوكَ بِلَذِنْيِ ، كَا غِفْرِنِي فِي أَنَّهُ لَا
يَفْرِغُ الدُّنْوَبُ إِلَّا أَنْتَ .

77. (யா அல்லாஹ்! தீயே என் இரட்சகன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. தீயே என்னைப் படைத்தாய்; நான் உன்னுடைய அடிமை! நான் - என்னால் முடிந்த அளவுக்கு - உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கிறேன்! நான் என்னைச் செயல்கள் செய்தேனோ அவற்றின் தீமையை விட்டு உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ என் மீது பொழிந்த அருட்கொட்டகளைக் கொண்டு உண்பக்கம் நான் மீண்டுமிருக்கிறேன்! மேலும் என்னுடைய பாவங்களை நான் ஏற்றுமொழிகிறேன்! எனவே என்னை நீ மன்னித்து அருள் வாயாக! ஏனெனில் உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிப்பதில்லை)

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 150.

اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أَشْهُدُكَ ، وَأَشْهُدُ حَجَةَ عَرْضِكَ ،
وَمَلَائِكَتَكَ ، وَجِئْنَعَ خَلْقِكَ ، أَنْكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ
إِلَّا أَنْتَ ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ ، وَأَنَّ مُحَمَّداً عَبْدُكَ وَرَسُولُكَ

78. (காலையில் - மாலையில் 4 தடவை ஒத்துவும்)

பொருள்: யா அல்லாஹ்! நான் இந்நிலையில் காலைப் பொழுதில் ஆகிவிட்டேன். அதாவது, உன்னைச் சாட்சியாக்கிக் கூறுகிறேன்; உனது 'அர்ஷா' சுமந்து கொண்டிருக்கும்

மலக்குகளையும் உன்னுடைய இதர மலக்குகளையும் உன் னுடைய எல்லாப் படைப்புகளையும் சாட்சியாக்கிக் கூறுகிறேன்; நீயே வணக்கத்திற்குரிய ஏகழுறைவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. நீ தனித்த வன்; உனக்கு யாதொரு இணை துணை இல்லை! மேலும் திண்ணமாக முறைம்மத் நபியவர்கள் உன் அடியாரும் தூதரும் ஆவார்கள்)

நூல்: அடு தாலூத், பாகம் 4 பக்கம் 317. இமாம் புகாரியின் அல் அதபுல் முஃப்ரத் - ஹதிஸ் நம்பர் 1201. அன்றாடம் அமல் (நஸாச்) ஹதிஸ் நம்பர் 9 இப்னு ஸான்னி ஹதிஸ் நம்பர் 70.

எங்கு அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள் அடு தாலூத், நஸாச் உடைய இந்த ஹதிஸின் அறிவிப்புத் தொடரை நம்பகமானது எனக் கூறியுள்ளார்கள். பார்க்க: துஹ்ஃபதுல் அக்யார் பக்கம் 23.

கீழ் காணும் இந்த துஆவைக் காலை நேரத்தில் ஒதியவர் அன்றைய பகலுக்கான நன்றியை நிறைவேற்றிய வர் ஆவார். மாலை நேரத்தில் ஒதியவர் அன்றைய இரவுக் கான நன்றியை நிறைவேற்றியவர் ஆவார்.

اَللّهُمَّ مَا اَصْبَحَ بِنِي مِنْ نِعْمَةٍ، اُوْ بِاَحَدٍ مِّنْ خَلْقِكَ، فَمِنْكَ
وَخَدْكَ لَا شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

79. பொருள்: யா அல்லாஹ்! இந்தக் காலைப் பொழுதில் என் மீது அல்லது உனது படைப்பினத்தில் எவர் மீதாவது ஏதேனும் அருட்கொடை பொழிந்திருந்தால் அது உன்னிடமிருந்து கிடைத்ததாகும். நீ தனித்தவன்; உனக்கு யாதொரு இணையுமில்லை. புகழ் அளைத்தும் உனக்கே; எல்லா நன்றியும் உனக்கே!

மாலை நேரத்தில் ﷺ என்பதற்கு பதில்
 மாலை என்று சொல்லவும். அதாவது மாலை நேரத்தில்
 ஏதேனும் அருள் கிடைத்திருந்தால் என்று பொருள்.

நூல்: அடுதாவுத் பாகம் 4 பக்கம் 318 அமலுவுல் யல்ம் வல்
 வைலா நஸாச் ஹதீஸ் எண் 7, பக்கம் 137. இப்புல
 ஸின்னி ஹதீஸ் எண் 41 பக்கம் 23 இப்புல ஹிப்பான்
 "மவாரித்" ஹதீஸ் எண் 2361

ஷஷ்க் இப்புல பாஸ் அவர்கள் இந்த நபிமொழியின் அறிவிப்
 புத் தொடரை நம்பகமானது எனக் கூறியுள்ளார்கள். பார்க்க
 துஹ்ஃபதுல் அக்யார் பக்கம் 24.

اللَّهُمَّ عَافِنِي فِي بَدْنِي ، اللَّهُمَّ عَافِنِي فِي سَعْئِي ، اللَّهُمَّ عَافِنِي فِي
 بَصَرِّي ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ ... ، اللَّهُمَّ إِنِّي آعُوذُ
 بِكَ مِنَ الْكُفْرِ ، وَالْفَقْرِ ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ ،
 لَا إِلَهَ إِلَّا أَنْتَ .

80. பொருள்: யா அல்லாஹ்! எனது உடலில் நலன்
 அருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப் புலனில் நலன்
 அருள்வாயாக! யா அல்லாஹ் எனது பார்வையில் நலன்
 அருள்வாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்
 தவிர வேறில்லை!... யா அல்லாஹ்! இறை நிராகரிப்பை
 விட்டும் வறுமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல்
 தேடுகிறேன். மண்ணறையின் வேதனையை விட்டும் உன்
 னிடம் பாதுகாவல் தேடுகிறேன். வணக்கத்திற்குரிய இறை
 வன் உன்னைத் தவிர வேறில்லை.

(காலை - மாலை நேரத்தில் 3 தடவை)

நூல்: அடு தாலுத் பாகம் 4 பக்கம் 324. அற்மத் பாகம் 5 பக்கம் 42. அமலூல் யவ்ம் வல்லவலா - நஸார் ஹதிஸ் எண் 22 பக்கம் 146. இப்பூ ஸென்னி ஹதிஸ் எண் 69 பக்கம் 35. இமாம் புகாரியின் அல்அதபுல் முஃபரத்-

'இப்பூபாஸ்' அவர்கள் இந்த நபிமொழியின் அறிவிப் புத் தொடரை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். பார்க்க துங்கபதுல் அக்யார் பக்கம் 26.

حَسْنِيٌّ إِلَهٌ لَا إِلَهٌ بَلٌ هُوَ عَلَيْهِ تَوْكِيدٌ وَهُوَ رَبُّ الْعَرْشِ
الْعَظِيمُ

81 பொருள்: எனக்கு அல்லாஹுவே போதுமானவன். வணக்கத்திற்குரிய கிரைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் மீதே நான் முழு நம்பிக்கையும் வைத்துள்ளேன். அவன் மகத்தான அர்ஷின் அதிபதி ஆவான்.

நூல்: அமலூல் யவ்ம் வல்லவலா - இப்பூ ஸென்னி ஹதிஸ் எண் 72 பக்கம் 37 அடு தாலுத் பாகம் 4 பக்கம் 321 - இந்த நபிமொழியின் அறிவிப்புத் தொடர் சிறந்ததாகும்.

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَاتِ مِنْ كُرْرَمَاتِ خَلْقٍ

42. பொருள்: அல்லாஹுவின் பூரணமான 'கலிமாக்களாக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்; அவன் படைத்த அனைத்துப் படைப்புகளின் தீமையை விட்டும்।

நூல்: திர்மிதி, அற்மத் பாகம் 2 பக்கம் 290. ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 187 இந்த நபிமொழியின் மூலம் ஸஹீஹ் முஸ்லிமில் உள்ளது. பாகம் 4 பக்கம் 2080.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ . اللَّهُمَّ إِنِّي
أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي ، وَدُنْيَايَ وَأَهْلِي ، وَمَالِي ،
اللَّهُمَّ اسْرُ عَوْرَاتِي ، وَآمِنْ رُوْعَاتِي ، اللَّهُمَّ اخْفَظْنِي مِنْ بَيْنِ
يَدَيْ ، وَمِنْ خَلْفِي ، وَعَنْ يَمْنِي ، وَعَنْ شَمَائِي ، وَمِنْ فَوْقِي ،
وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْقِيقِ .

83. பொருள்: “யா அல்லாஹ்! நான் உண்ணிடம் - இம்மை மறுமை இரண்டிற்குமான நவனைக் கேட்கிறேன். மேலும் யா அல்லாஹ்! எனது தீவிலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நவனையும் நான் உண்ணிடம் யாசிக்கி ரேன்! யா அல்லாஹ் என்னுடைய பலவீனங்களை மறைப் பாயாக! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதி தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்பிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! கிழே இருந்தும் எதிர்பாராதவிதமாக நான் கொல்லப்படுவதிலிருந்தும் உனது கண்ணியத்தைக் கொண்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன்”.

நூல்: அடு தாலுத், இப்புமாஜூ பாகம் 2 பக்கம் 332.

اللَّهُمَّ عَالَمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبِّ
كُلِّ شَيْءٍ وَمَلِيكُهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ

مِنْ هَرِّئَنْفِسِنِ وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشُرُّكِهِ، وَأَنْ أَقْرَفَ عَلَىٰ
نَفْسِنِ سُوءًا أَوْ أَجْرَهُ إِلَىٰ مُشْلِمٍ .

4. பொருள்: யா அல்லாஹ்! மறைவானைவ - வெளிப் படையானைவ அனைத்தும் அறிந்தவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! ஒவ்வொரு பொருளின் இரட்ச கணாகவும் எழுமானாகவும் இருப்பவனே! வணக்கத்திற்கு ரிய இறைவன் உண்ணைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன்! எனது மனத்தின் தீமையை விட்டும் வைத்தானின் தீமையை விட்டும் அவனது 'திர்க்கூஜை' விட்டும் உண்ணைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்! மேலும் என் மனத்தின் மீது ஏதேனும் தீமை செய்வதை விட்டும் அல்லது அந்தத் தீமையை ஒரு முஸ்லிம் மீது செய்வதை விட்டும் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன்!

நூல்: திர்மிதி, அடுதாலுக். பார்க்க: ஸஹீல் திர்மிதி பாகம் 3 பக்கம் 142.

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْتِهِشَتِي فِي الْأَرْضِ كُلَّ رِبِّي
السَّمَاءُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

5. பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (தொடங்குகிறேன்) அவன் எப்படிப்பட்டவனெனில், அவனது பெயருடன் இந்தப் பூமியிலும் வானத்திலும் எந்தப் பொருளும் தீங்கு அளித்திட முடியாது! அவன் எல்லாவற்றையும் கேட்பவன்; அறிபவன் ஆவான். (3 தடவை)

நூல்: அடுதாலுக், திர்மிதி. பார்க்க: ஸஹீல் திர்மிதி பாகம் 2 பக்கம் 332.

رَضِيَتْ بِاللَّهِ رَبِّا وَبِالْأَشْلَامِ دِينًا وَرَحْمَةً مُحَمَّدًا نَبِيًّا

86. அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்ல) அவர்களை நபியாகவும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டேன். (3 தடவை)

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 465
பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 141.

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدُ خَلْقِهِ وَرِضاً نَفْسِهِ وَزِنَةُ عَوْشِيهِ
وَمَدَادُ كَلْمَائِهِ

87. பொருள்: 'ஸாப்ஹானல்லாஹி வயி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் புகழ்வதோடு தூயவன் எனத் துதிக்கவும் செய்கிறேன்) அவனுடைய படைப்பினங்களின் எண் ணிக்கை அளவிற்கு! அவனது மனதின் திருப்தி அளவிற்கு! அவனது அர்வதின் குமை அளவிற்கு! (3 தடவை)

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2090.

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

88. ஸாப்ஹானல்லாஹி வயி ஹம்திஹி (100 தடவை)

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

يَا حَمْيَ يَا قَيْوُمْ بِرَحْمَتِكَ أَسْتَغْفِرُكَ أَصْلِحْ لِي شَانِي كُلِّهِ، وَلَا
تَكِلِّنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

89. பொருள்: "நித்திய ஜீவனே, (பேரண்டம் முழுவதை யும்) நிர்வகிப்பவனே! உனது அருளைக் கொண்டு இரட்சிக்

கத் தேடுகிறேன். என்னுடைய எல்லாக் காரியங்களையும் சீர்ப்படுத்துவாயாக! கண் இமைக்கும் நேரத்திற்குக் கூட என்னை (உனது பாதுகாப்பை விடுத்து) என் பொறுப்பில் விட்டு விடாதே!"

இமாம் ஹாகிம் அவர்கள் இந்த அறிவிப்புத் தொடரை சரி கண்டிருக்கிறார்கள். இமாம் தஹபீ அவர்களும் இதற்கு உடன்படுகிறார்கள். பார்க்க: ஸஹீஹ் - அத்தர்கிப்பத் தர்ஹீப் பாகம் 1 பக்கம் 273.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ
عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

90. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே! புகழ் அனைத்தும் அவனுக்கே! மேலும் அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாவான். (100 தடவை தினமும்)

நூல்: புகாரி பாகம் 4 பக்கம் 95. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ، أَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ
خَيْرَ هَذَا الْيَوْمِ: فَتْحَهُ، وَنَصْرَهُ، وَنُورَهُ، وَبَرَكَتَهُ،
وَهُدًاهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَشَرِّ مَا بَعْدَهُ؟

91. பொருள்: நாங்கள் காலைப் பொழுதில் ஆகிலிட் டோம். அகிலம் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் வக்கே ஆட்சியதிகாரம் என ஆகிலிட்டது. யா அல்லாஹ்! இந்நாளின் நலனையும் - அதன் வெற்றி, உதவி,

ஒளி, அருட்பாக்கியம், நேர்வழி அனைத்தையும் நான் உண்ணிடம் யாசிக்கிறேன்! மேலும் இந்நாளின் தினமையை விட்டும் இதன் பின் வரும் நாட்களின் தினமையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: அடு தாலுத் பாகம் 4 பக்கம் 322 இதன் அறிவிப்புத் தொடர் சரியானதே! பார்க்க: ஸாதுல் மஹுத் பாகம் 2 பக்கம் 373.

32. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் காலைப் பொழுதில்,

هُنَّمُتْلُكُوْلُهُ شَرِيكُ لَهُ، لَهُ أَمْلَكُ وَلَهُ أَحْمَدُ
وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

என்னும் திக்கரை ஒதுக்கிறாரோ அவர் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருவரை விடுதலை செய்ததற்கான கூவி வழங்கப்படுவார். மேலும் அவருடைய பத்து பாவங்கள் மன்னிக்கப்படும்; பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும். மேலும் அவர் மாலை நேரம் வரை ஷாத்தானை விட்டு பாதுகாக்கப்படுவார். — மாலை நேரத்தில் இந்த திக்கரை அவர் ஒதினால் காலைப் பொழுது வரை இதேபோன்று அவருக்குக் கிடைக்கும். (இந்த திக்ரின் பொருள் எண் 90-இல் காணக)

நூல்: இப்னு மாஜா. பார்க்க: ஸஹீஹ் இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 331.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் இந்த வார்த்தைகளை ஒதக் கூடியவர்களாக இருந்தார்கள்:

أَصْبَخْنَا عَلَىٰ فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَىٰ كُلِّمَةِ الْإِحْلَاصِ،
وَعَلَىٰ دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلَىٰ مِلَّةِ أَبِيهِنَا إِبْرَاهِيمَ
حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنِ الْمُشْرِكِينَ.

93. பொருள்: “நாங்கள் இஸ்லாத்தின் இயல்பு நிலையின் மீதும் வாய்மையின் வார்த்தையின் மீதும் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தின் மீதும் எங்கள் தந்தை இப்ராஹீம் (அவை) அவர்களின் வழிமுறையின் மீதும் - காலை நேரத்தில் ஆகிலிட்டோம். இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவராகவும் ஒர்மனப் பட்டவராகவும் இருந்தார். இணைவைப்பவர்களில் ஒருவராய் இருக்கவில்லை.

நூல்: அஹ்மத், பாகம் 3 பக்கம் 406. பாகம் 5 பக்கம் 123.
ஸஹීதු-ல் ஜாமிச பாகம் 4 பக்கம் 209. அமலுவ் யல்ம் வல் ஸலவா ஹதிஸ் எண் 34.

94. அப்துல்லாஹ் இப்னு குபைப் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “சொல் வீராக” என்றார்கள். நான் கேட்டேன்: அல்லாஹ்-வின் தூதரே! எதைச் சொல்ல?“ அதற்கு நபியவர்கள் - “குல்லஹ்-வல்லாஹ் அஹத்” குரானையும் குல்அலூது பிரப்பில் ஃபலக் - குல்அலூது பிரப்பிள்ளாஸ் குராக்களையும் காலை யிலும் மாலையிலும் 3 தடவை ஒதுவீராயின் அது எல்லாவற் றிற்கும் போதுமானதாகும்”.

நூல்: அடு தாலுத், பாகம் 4 பக்கம் 322. திர்மிதி பாகம் 5 பக்கம். 567. ஸஹීதු-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 182.

நாங்குவதற்கு முன் ஒத்வேண்டியவை

95. ஒவ்வொரு இரவும் நபி (ஸல்) அவர்கள் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இரண்டு உள்ளங்கைகளையும் விரித்து வைத்து அதில் ஊதுவார்கள். மேலும் குல்லூரைவல் வாஹு அறுத், குல்அலூதி பிரப்பில் ஃபலக், குல்அலூது பிரப்பின்னாஸ் ஆகிய குராக்களை ஒதுவார்கள். பிறகு உடலில் எந்த எந்தப் பகுதிகளில் தடவ முடியுமோ அந்தப் பகுதிகளில் கைகளால் தடவுவார்கள். தலை, முகம் போன்ற உடலின் முன்பகுதிகளில் இருந்து தடவுதலை ஆரம்பம் செய்வார்கள். இதுபோல் 3 தடவை செய்வார்கள்.

நால்: ஃபத்ஹூல் பாரிபாகம் 9 பக்கம் 62
முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1723

96. நீ படுக்கைக்குச் செல்லும்போது ஆயதுல்குர்ஸி (அல்லாஹு லா இலாஹு இல்லாஹு-வல் ஷஹயல் கய் யூம்) முழுவதையும் ஒதுவாயானால் காலை வரையில் அல்லாஹ்வின் சார்பில் ஒரு பாதுகாப்பாளர் உள்கு ஏற்ப டுத்தப்பட்டிருப்பார். மேலும் ஷஷ்த்தான் உன் அருகில் கூட வரமாட்டான்:-

நால்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹூல்பாரி
பாகம் 4 பக்கம் 487

97. ஒருவர் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை ஏதேனும் இரவில் ஒதுவாராயின் அது அவருக்குப் போதுமானதாகும். அந்த இரண்டு வசனங்கள் வருமாறு:-

آمَنَ الرَّسُولُ بِمَا أَنْزَلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلُّ آمَنَ
 بِإِلَهٍ وَكُلُّ نِكْبَتٍ وَكُتُبٍ وَرُسُلٍ لَا نَفْرَقُ بَيْنَ أَحَدٍ مِنْ رَسُلِهِ
 وَقَالُوا سَمِعْنَا وَأَطْلَقْنَا غُفرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ . لَا يَكُلِّفُ

اَللّٰهُ نَفْسًا اِلٰا وَسَعَاهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْسَبَتْ رَبَّنَا
 لَا تُؤَاخِذنَا إِنَّنَا اُولَٰئِكَ الظَّالِمُونَ اَوْ اَخْطَأَنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا اِصْرًا
 كَمَا حَمَلْتُهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تَحْمِلْنَا مَا لَا طَاقَةَ لَنَا
 بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْنَا كَوَاذَنَا اَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا
 عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ .

பொருள்: இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது சமான் கொண்டார்; இறை நம் பிக்கை கொண்டவர்களும் அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்-வையும் அவனுடைய மலக்குகளையும் அவனுடைய வெதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றார். மேலும் (அவர்கள் கூறுகிறார்கள்:) நாங்கள் அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் வேற்றுமை பாராட்டுவதில் வை'' மேலும் (அல்லாஹ்-விடம் கோருகிறார்கள்:) நாங்கள் (உனது கட்டளையைச்) செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம். எங்கள் இரட்சகனே! நாங்கள் உனது மன்னிப்பைப் கோருகி றோம். மேலும் உன்னிடமே நாங்கள் திரும்பிவர வேண்டியிருக்கிறது'' அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே! (இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இவ்வாறு இறைஞ்கங்கள்:) எங்கள் இரட்சகனே! நாங்கள் மறந்திருந்தாலும் பிழை செய்திருந்தாலும்! நீ எங்களைக் குற்றம் பிடிக்காதே! எங்கள் இரட்சகனே மேலும் எங்களுக்கு முன்சென் றோர் மீது நீ பாரத்தைச் சுமத்தியது போன்று எங்கள் மீதும்

பாரத்தெச் சமத்தி விடாதே! எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க முடியாத பாரத்தை எங்கள் மீது சமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன் விப்பாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். சத்தியத்தை நிராகரிப்போருக்கு எதிராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!"

நூல்: ஃபத்ஹு-இப்பாரி பாகம் 9 பக்கம் 94
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 554.

உங்களில் ஒருவர் படுக்கையில் இருந்து எழுந்து பிறகு மீண்டும் படுக்கைக்குச் செல்வதாயின் தனது விரிப்பை 3 தடவை உதறிக் கொள்ளவும். ஏனெனில் அவருக்குப் பிறகு அந்த விரிப்பில் - அவரது இடத்தில் எதுவெல்லாம் வந்துள்ளது என்பதை அவர் அறியார்!

மேலும் தூங்கும் போது-

بِاسْمِكَ رَبِّيْ وَصَفْتُ جِنْهِيْ وَبِكَ أَرْفَعُهُ فِيْ أَمْسَكَتْ نَهْرِيْ

فَارْجَحْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاخْفَظْهَا . . عَمَّا تَحْفَظُ بِهِ عَبَادَكَ

الصَّالِحِينَ .

38. என் இரட்சகனே உனது பெயரைக் கொண்டே எனது விலாப் புறத்தைக் கிடத்தியேன். மேலும் உனது உதவி கொண்டே அதை உயர்த்துகிறேன். எனவே நீ எனது உயிரைத் தடுத்துக் கொள்வாயானால் அதன் மீது கிருபை பொழிந்திடு! அதனை விட்டுவிடுவாயானால் - உனது நல்லடியார்களை எதனைக் கொண்டு நீ பாதுகாப்பாயோ அதனைக் கொண்டு என் உயிரையும் பாதுகாப்பாயாக!

நூல்: புகாரி பாகம் 11 பக்கம் 126
முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2034.

اللَّهُمَّ إِنِّي خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَاتَهَا وَمُحْيَاهَا
إِنَّكَ تُحْكِمُهَا فَاحْفَظْهَا ، وَإِنْ أَمْتَهَا فَاغْفِرْهَا . اللَّهُمَّ إِنِّي
أَسْأَلُكَ الْعَافِيَةَ .

99. யா அல்லாஹ்! நீயே எனது உயிரைப் படைத்தாய்.
நீயே அதனை மரணிக்கச் செய்வாய்! என் உயிரின் மரணமும்
வாழ்வும் உணக்கேயாகும். தீ அதனை வாழச் செய்வாயா
வால் அதனைப் பாதுகாத்திடு. அதனை மரணிக்கச் செய்வா
யானால் அதற்கு மன்னிப்பு வழங்கிடு! யா அல்லாஹ் நான்
உண்ணிடம் கூசௌகரியத்தை யாசிக்கிறேன்!

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2083 அற்மத் பாகம் 2
பக்கம் 79. அமலூல் யவம் வல்லவலா - இப்பு
என்னி ஹதிஸ் எண் 721.

தூங்கும்போது தன் வலது கையை கண்ணத்தின் கீழ்
வைத்துக் கொண்டு பின்வருமாறு 3 தடவை சொல்லவும்.

اللَّهُمَّ قُنْيٰ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

100. "யா அல்லாஹ்! உனது தண்டனையில் இருந்து
என்னைக் காப்பாற்றிடு; உன் அடியார்களையெல்லாம்
எழுப்பி ஒன்று திரட்டும் அந்த மறுமை நாளில்!

நூல்: அபுதாலுத் பாகம் 4 பக்கம் 311.
ஸஹீஹ்-அ் திர்மிதி பாகம் 3 பக்கம் 143.

بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا

101. யா அல்லாஹ்! உண்டு பெயரைக் கொண்டே நான் மரணிக்கிறேன்; உயிர் வாழ்கிறேன்.

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்தூர் பாரி. பாகம் 11 பக்கம் 113. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2083.

102. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்கள் இருவருக்கும் (அல் - ஃபாத்திமா) ஒரு பணியாளரை வழங்குவதை விடவும் சிறந்த ஒன்றைக் காண்பித்துத் தரட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஸப்தூரான்லாஹ் என்று 33 தடவையும் அல்லும்து வில்லாஹ் என்று 33 தடவையும் அல்லாஹ் அக்பர் என்று 33 தடவையும் ஒதுங்கள். இது உங்களுக்குப் பணியாளரை விடவும் சிறந்ததாகும்.."

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்தூர் பாரி பாகம் 7 பக்கம் 71. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2091.

اللَّهُمَّ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ، وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا
 وَرَبُّ كُلِّ شَيْءٍ، فَالْقَاهُجَتْ وَالنَّوْى، وَمُنْزَلُ الْعَرْوَةِ
 وَالْأَنْجَىلِ، وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ كُلِّ شَيْءٍ إِنْتَ
 أَخِذُ بِنَاصِيَّتِهِ اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ كَبَّلَكَ شَيْءٌ، وَأَنْتَ
 الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ كُلَّيْسَ فَوْقَكَ شَيْءٌ،
 وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ إِنْ قِضَ عَنَّا الدِّينُ وَأَغْنَانَا
 مِنَ الْفَقْرِ

103. பொருள்: யா அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியின் இறைவனே, மகத்தான் அர்ஷின் அதிபதியே! எங்களுடையவும் அனைத்துப் பொருள்களுடையவும் அதி பதியே! வித்துகளையும் பேரிச்சுப் கொட்டைகளையும் விளைவிக்கின்றவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கியருளியவனே, அனைத்துப் பொருட்களின் தீங்கை விட்டு நான் உண்ணிடம் பாதுகாப்பு தேடுகி ரேன்; அவற்றின் முன்சுசி ரோமம் உள் பிடியிலேயே இருக்கிறது! நீயே முதலாமவன்; உனக்கு முன் எதுவு மில்லை! நீதான் இறுதியானவன்; அனைத்தும் அழிந்த பிறகும் நீ மட்டுமே எஞ்சியிருப்பாய்! நீயே வெளிப்படையானவன்; உனக்கு அப்பால் எதுவுமே இல்லை. நீயே அந்தரங்கமானவன். நீ அன்றி எதுவுமில்லை. எனது கடனை அடைத்து வறுமையை அகற்றி வளமடையச் செய்வாயாக!''

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2084

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا ، وَكَفَانَا ، وَآتَانَا فَكُمْ مِّنْ لَا
كَافِي لَهُ وَلَا مُؤْرِي

104. பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எங்களுக்கு உணவு அளித்தான்; தண்ணீர் புகட்டி னான். அவற்றை எங்களுக்குப் போதிய அளவு அளித்தான். மேலும் எங்களுக்குப் புகலிடமும் அளித்தான்! எத்த னன்யோ மனிதர்களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்களுக்குப் போதிய உணவோ பானமோ அளிப்பவனும் இல்லை; புகலிடம் அளிப்பவனும் இல்லை!''

நூல்: முஸ்லிம் பக்கம் 2085.

أَللّٰهُمَّ عَالَمُ الْغَيْبِ وَ الشَّهَادَةِ كَاطِرُ السَّمَاوَاتِ وَ الْأَرْضِ رَبُّ
 كُلِّ شَيْءٍ وَ مَلِيكُهُ أَشْهَدُ أَنَّ لَّا إِلٰهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ
 نَفْسِي ، وَ مِنْ شَرِّ الشَّيْطَانِ وَ شَرِّ كِهٖ وَ أَنْ أَقْرَفَ عَلٰى نَفْسِي
 سُوءًا أوْ أَجْرَةٍ إِلٰى مُسْلِمٍ

105. பொருள்: யா அல்லாஹ்! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிபவனே! வாணங்களையும் பூமியையும் படைத்தவனே! ஒவ்வொரு பொருளின் இரட்சக்ஞே/உடைமையானனே! வணக்கத்திற்குரிய இறைவன் உண்ணைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். மேலும் எனது மனத்தின் தீமையை விட்டு வாழத்தானின் தீமையை விட்டு அவனது 'ஷிர்கை' விட்டு நான் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் நான் என் மனத்திற்கு எதிராகத் தீமை செய்வதை விட்டும் அல்லது அதை ஒரு முஸ்லிமிடம் கொண்டு செல்வதை விட்டும் உண்ணிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

நூல்: அடு தாலுத் பாகம் 4 பக்கம் 317. ஸஹீஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 142.

106. நபி (ஸல்) அவர்கள், 'அவிஃப், லாம், மீம் தன்ஜீல் குரா'வும் 'தபாரகல்லதீ பி யதிஹில் முல்க்' குராவும் ஒதாமல் தூங்கச் செல்வதில்லை"

நூல்: திர்மிதி, நஸாஷ், ஸஹீஹ்-அல் ஜாமிஃ பாகம் 4 பக்கம் 255

107. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளு செய்வது போல் உளு செய். பிறகு வலது பக்கமாக ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டு இவ்வாறு ஓது.

أَللّهُمَّ أَسْلِمْتُ نَفْسِي إِلَيْكَ ، وَفَوَضْتُ أُمْرِي إِلَيْكَ ،
 وَجَهْتُ وَجْهِي إِلَيْكَ ، وَأَجْهَاتُ ظَهْرِي إِلَيْكَ ، رَغْبَةً
 وَرَهْبَةً إِلَيْكَ ، لَا مُلْجَأَ وَلَا مَنْجَأٌ مِّنْكَ إِلَّا إِلَيْكَ ، آمَنْتُ
 بِكِتابِكَ الَّذِي أَنْزَلْتُ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

பொருள்: “யா அவ்வாறு! நான் என் மனத்தை உன்பால் சரணமடையுமாறு செய்துவிட்டேன். மேலும் என் காரியங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன்; மேலும் எனது முகத்தை உ.ஏ. பக்கம் திருப்பி விட்டேன்; உன்பால் ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும்...! உன்னை விட்டுத் தஞ்சம் புகும் இடமோ உன்னை விட்டு விரண்டோடும் இடமோ - உன் அளவிலே தவிர வேறில்லை! நீ இறக்கியருளிய வேதத்தின் மீதும் நீ அனுப்பிய நபியின் மீதும் நம்பிக்கை கொண்டேன்”. (இவ்வாறு ஓதிக் கொண்டு தூங்கி அதே நிலையில்) நீ மரணம் அடைவாயானால் இல்லாத்தின் இயல்பு நிலையின் மீது நீ மரணம் அடைந்தவனாவாய்”.

நூல்: புகாரி - விரிவுரையுடன் பாகம் 11 பக்கம் 113 முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2081.

இரவில் தூக்கத்தில் புரஞும் போது ஓதுவது

108. ஆயிஷா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரவில் தூக்கத்தின் போது புரஞும் நிலையில் இதை ஓதுவார்கள்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ ، رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْفَهَارُ

பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அடக்கியானுபவன். வானங்களுக்கும் பூமிக்கும் அவற்றி ஒள்ளவற்றிற்கும் அதிபதி. யாவரையும் மினகத்தவன். பெரிதும் மன்னிப்பவன்”.

ஹாகிம் இதனை அறிவித்து விட்டு ‘நம்பகமானது’ என்று கூறியுள்ளார்கள். இமாம் தஹபி இதற்கு உடன்படுகிறார். பாகம் 1 பக்கம் 540. நஸாச் உடையவும் இப்பு வைண்ணி உடையவும் “அமலுல் யவ்ம் வல் வைவா”. பார்க்க: ஸஹீஹ் ஜாமிசு, பாகம் 4 பக்கம் 213.

தூக்கத்தில் அமைதியின்மை, திடுக்கம் ஏற்படும் போதும் விரக்தி போன்ற நிலையிலும் ஒதும் துடு

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَاتِ مِنْ عَصْبَرِهِ وَعِقَابِهِ ، وَشُرِّ عَبَادِهِ ،
وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَخْضُرُونَ

109. பொருள்: அல்லாஹ்வடைய முழுமையான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன்; அவனது கோபத்தை விட்டு தண்டனையை விட்டு அவனது அடிமைகளின் தீங்கை விட்டு வாழ்த்தான்களின் தீண்டல்களை விட்டும் இன்னும் அவர்கள் என்னிடம் ஆஜராவதை விட்டும் நான் (பாதுகாவல் தேடுகிறேன்).

நூல்: அடு தாலுத் பாகம் 4 பக்கம் 12
ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 171

நல்ல அல்லது கெட்ட கணவு காரும்
போது என்ன செய்யவேண்டும்?

110. நல்ல கணவு அல்லாஹ்விடம் இருந்து ஏற்படுகிறது. கெட்ட கணவு வைத்தான்களின் மூலம் உண்டாகிறது. உங்களில் ஒருவர் தனக்கு விருப்பமான கணவைக் கண்டால் தனது நேசத்திற்குரியவரிடமே தவிர வேறு யாரிடமும் அதைச் சொல்ல வேண்டாம்...!

(இந்த நபிமொழி நீளமானது)

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1772.
புகாரி பாகம் 7 பக்கம் 24.

கெட்ட கணவு கண்டால் செய்ய வேண்டிய
செயல்களின் சாரம்

111. 1. இடது பக்கம் 3 தடவை துப்ப வேண்டும்.

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1772.

2. வைத்தானை விட்டு இந்த கெட்ட கணவை விட்டு மூன்று தடவை அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1772-1773.

3. யாரிடமும் அந்தக் கணவைச் சொல்லக் கூடாது.

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1772.

4. எந்தப் பக்கத்தின் மீது (வலது அல்லது இடது) படுத்துள்ளாரோ அதை மாற்றிட வேண்டும்.

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1773.

5. விரும்பினால் எழுந்து தொழு வேண்டும்.

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1773

வித்ருடைய குனுத்தில் ஒதும் துஆ

اَللّٰهُمَّ اهْدِنِي فِيمْنٌ هَدَيْتَ ، وَعَارِفٌ فِيمْنٌ عَافَيْتَ ، وَتُوْلِنِي
فِيمْنٌ تُوْلَيْتَ ، وَبَارِكْ لِي فِيمْ أَعْطَيْتَ ، وَقِنِي شَرّ مَا قَضَيْتَ ،
كُلَّا نَكْ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لَا يَدْلِي مَنْ وَالَّتَّ ،
وَلَا يُعَزُّ مَنْ عَادَيْتَ [، تَبَارَكَتْ رَبَّنَا وَتَعَالَى ،

112. பொருள்: “யா அவ்வாறு! நீ யார் யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுள் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! மேலும் நீ யார் யாருக்கு ஆரோக்கியம் அளித்தாயோ அவர்களுள் எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! மேலும் நீ யார் யாருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுள் எனக்கும் பொறுப்பேற்பாயாக! மேலும் நீ எனக்கு அளித்துள்ள செல்வத்தில் அபிவிருத்தி அருள்வாயாக! மேலும் நீ அளித்த தீர்ப்பின் திங்கிலிருந்து என்னைக்காப்பாற்றுவாயாக! ஏனெனில் நீயே தீர்ப்பளிக்கி றாய்! உனக்கு மாற்றமாகத் தீர்ப்பளிக்கப்படுவதில்லை! நீ யாருக்கு நேசனாகிவிட்டாயோ அவர் ஒருபோதும் இழிவடைவதில்லை. மேலும் நீ யாரைப் பகைத்தாயோ அவர் ஒரு போதும் கண்ணியம் பெறுவதில்லை. எங்கள் இரட்சகளே! நீ அருட்பாக்கியம் உடையவளாகி விட்டாய்! உயர்வு உடையவளாகி விட்டாய்!

நூல்: அடுதாலுத், திர்மிதி, நஸாச, இப்னுமாஜா, அஹ்மத், தாரமி, ஹாகிம், பைஹகி, (பிறை வளைவில் உள்ள வாக்கம் பைஹகியில் வந்துள்ளது) ஸஹ-ஹ-ஷ் திர்மிதியில் பார்க்க பாகம் 1 பக்கம் 144. ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 194. இர்வாவுல் ஃகலீல் பாகம் 2 பக்கம் 172.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرَبِّ رَبَّكَ مِنْ سَخْطِكَ، وَمِنْ عَذَابِكَ مِنْ
عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُخْصِنِي نَاءٌ عَلَيْكَ،
أَنْتَ كَمَا أَنْتَ عَلَى نَفْسِكَ

113. பொருள்: யா அவ்வாறு! நான் உனது பொருத்தத்தைக் கொண்டு உனது கோபத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். உனது பொறுத்தருளும் பண்பைக் கொண்டு உனது தண்டனையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். உனக்கு முழுமையாகப் புகழ்மாலை குட என்னால் இயலாது. உனக்கு நீயே புகழ்மாலை சூட்டிக் கொண்டது போல் இருக்கிறாய்!

நூல்: அபுதாலுத், திர்மிதி, நஸாச், இப்பனுமாஜா, அஷ்மத், ஸஹிஹ் ஆக் கிர்மிதி பாகம் 3 பக்கம் 180. ஸஹிஹ் இப்பனுமாஜா பாகம் 1 பக்கம் 194. இர்வாவுல் ஃகலீல் பாகம் 2 பக்கம் 175.

اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَإِلَيْكَ نُصَلِّي وَنُسَجُّدُ، وَإِلَيْكَ نُسْعِي وَنَخْفِدُ
نَرْجُوا رَحْمَتَكَ، وَنَخْشِي عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكَافِرِينَ
مُلْحَقٌ. اللَّهُمَّ إِنَّا نَسْتَغْفِرُكَ، وَنَسْتَغْفِرُكَ، وَنُشْفِنِي عَلَيْكَ
الْخَيْرَ، وَلَا نَكْفُرُكَ، وَنُؤْمِنُ بِكَ، وَنَخْضُعُ لَكَ، كَرْخَلْعُ
مَنْ يَكْفُرُكَ.

114. பொருள்: யா அல்லாஹ்! நாங்கள் உன்னையே வணங்குகிறோம். மேலும் உனக்கே தொழுகையும் ஸஜாத்தும் செலுத்துகிறோம். உன் பக்கமே முயல்கிறோம்; விரைகி ரோம். மேலும் உனது அருளை எதிர்பார்க்கிறோம், உனது தண்டனைக்கு அஞ்சுகிறோம். திண்ணைமாக உனது தண்டனை நிராகரிப்பாளர்களைச் சென்றடையக் கூடியதாகும். யா அல்லாஹ்! நாங்கள் உன்னிடம் உதவி கோருகிறோம். மேலும் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறோம். உனக்கு நாங்கள் நன்றி செய்யாமலில்லை. மேலும் உன் மீது விசுவாசம் கொள்கிறோம். உன் முன்னால் பணிவை மேற் கொள்கிறோம். உன்னை நிராகரிப்பவர்களை விட்டுத் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறோம்.

நூல்: ஸஜாத்து குற்றா, பைஹி, இமாம் பைஹி இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். பாகம் 2 பக்கம் 211. இர்வாவுல் ஃகலீல் எனும் நூலில் ஷாகு அல்பானியும் இவ் வாரே கூறியுள்ளார். பாகம் 2 பக்கம் 170. இது உமர் (ரவி) அவர்களின் வார்த்தைகளில் இருந்து நிருபண மானது. (நபி (ஸல்) அவர்களிடம் இருந்தல்ல)

வித்ர் தொழுகையில் -
ஸலாம் கொடுத்தபின் ஒது வேண்டியது

115. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகையில் 'ஸப்பி ஹிஸ்ம் ரப்பிகல் அஃலா' குராவும் குல்யா அய்யுஹல் காஃபிருன் மற்றும் குவ்ஹாவல்லாஹ் அஹத் குராவும் ஒதுவார்கள். ஸலாம் கொடுத்ததும் 3 தடவை இதை ஒதுவார்கள்.

سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ [رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ]

பொருள்: தூய்மையானவன், புகிதமான அந்த அரசன்! அவன் வானவர்களுடையவும் ரூஹ் எனும் ஜிப்ரீலுடைய வும் அதிபதி ஆவான்.

3-ஆவது தடவை இந்த வார்த்தைகளை உரத்த குரலில் சொல்வார்கள். குரலை நீட்டவும் செய்வார்கள்.

நூல்: நஸாச. பாகம் 3 பக்கம் 244 தாரகுத்னி; பிறை வளைவினுள் இருப்பது தாரகுத்னியின் வாசகமாகும். அது நம்பகமானது என்றும் சொல்லியுள்ளார்கள். பார்க்க: ஜாதுல் மாதுத். மேலாய்வு ஷ-ஜூபு - அல்-அர்நாத் - அப்துல் காதிர் அல்-அர்நாத் பாகம் 1 பக்கம் 337.

துயரம் மற்றும் வெலையின்போது ஒதும் துஆ

اللَّهُمَّ إِنِّيْ عَبْدُكَ ابْنُ أَمْتِكِ نُصِيْقِ بِيْدِكَ ، مَاضٍ فِيْ
 حُكْمِكَ ، عَدْلٌ فِيْ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمِّيَّتَ
 بِهِ نَفْسِكَ أَوْ أَنْزَلْتَهُ فِيْ كَلَامِكَ ، أَوْ عَلَمْتَهُ أَحَدًا مِنْ
 خُلْقِكَ أَوْ اسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تُجَعَّلَ الْقُرْآنَ
 رَبِيعَ قَلْبِيْ ، وَنُورُ صَدْرِيْ وَجَلَاءُ حَزْنِيْ وَذَهَابَ مَمِّيْ

116. பொருள்: யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண் - ஒரு பெண்ணின் மகனாவேன். என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உனது தீர்ப்பு நீதமானது. உனக்குச் சொந்தமான

ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக் கிறேன். அந்தப் பெயரை நீயே உள்குச் சூட்டியிருப்பாய். அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய். அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அங்கைக் கற்றுக் கொடுத்திருப்பாய். அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருக்க முன்னுரிமை அளித்திருப்பாய் - நான் உன்னிடம் யாசிக்கிறேன்; குர் ஆளன் என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத் தின் ஒளியாக்குவாயாக, எனது துயரத்தை நீக்கக் கூடியதாக வும் எனது கவலையை மாற்றக்கூடியதாகவும் ஆக்குவாயாக!

நூல்: அஹ்மத் பாகம் 1 பக்கம் 391. அல்பானி அவர்கள் இதனைச் சரி கண்டுள்ளார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهُمَّ وَالْحُزْنِ ، وَالْعُجَزِ وَالْكُسْلِ
 وَالْبُخْلِ وَالْجُنْبِ ، وَضَلَعِ الدِّينِ وَغَلَبةِ الرِّجَالِ

117. பொருள்: யா அவ்வாறு! தின்னமாக நான் கவலை, துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழுத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 158. நபி (ஸல்) அவர்கள் இந்த துஆவை அதிகம் அதிகம் ஒதுவார்கள். பார்க்க புகாரியின் விரிவுரை பாகம் 11 பக்கம் 173.

நிலைகுளைந்த வேளையில் ஒதும் துஆ

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْخَلِيلُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ
 الْعَظِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ
 وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

118. பொருள்: “அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை; அவன் மகத்தானவன்; மிகவும் சாந்தம் உடையவன்! அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை; அவன் மகத்தான் அர்ஷின் அதிபதி ஆவான்! அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை; அவனே வானங்களுக்கும் அதிபதி, பூமிக்கும் அதிபதி, சங்கைமிகு அர்ஷின் அதிபதி.

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 154. முஸ்லிம் பாகம் 4 பக்கம்

2092.

اللَّهُمَّ رَحْمَةَكَ أَرْجُو فَلَا تَكْلِنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ
 لِي شَانِئَ كُلِّهِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

119. பொருள்: யா அல்லாஹ்! நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன். கண் இயைக்கும் நேரத்திற்குக் கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து) என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை.

நூல்: அடுதாலுத் பாகம் 4 பக்கம் 324.
அஹ்மத் பாகம் 5, பக்கம் 42.

வைக் அவ்பானி, அப்துல் காதிர் அர்நாலுத் இருவரும்
இதன் அறிவிப்புத் தொடரை 'அழகானது' எனக்குறிப்பிட்ட
டுள்ளனர்.

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

120. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்
தவிர வேறு யாருமில்லை. நீதுய்மையானவன்! நிச்சயமாக
நான் அநியாயக்காரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 529. இமாம் ஹாகிம் அவர்கள்
இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்றார்
கள். அதற்கு இமாம் தஹபி உடன்பட்டுள்ளார்கள்.
பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 168.

أَللّٰهُ رَبُّ لَا أُشْرِكُ بِهِ شَيْئًا

121. பொருள்: "அவ்வாறு! அவ்வாறு என் இரட்சகன்.
அவனுக்கு எதனையும் நான் இணையாக்க மாட்டேன்."

நூல்: அடுதாலுத் பாகம் 2 பக்கம் 87. ஸஹீஹ் இப்பு மாஜா
பாகம் 2 பக்கம் 335.

إِنَّمَا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

اللّٰهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

122. பொருள்: யா அல்லாஹ்! அவர்களுக்கு எதிரில் உள்ளன ஆக்லுகிறோம். அவர்களின் திமைகளை விட்டு உள்ளைக் கொண்டு பாதுகாப்பு தேடுகிறோம்.

நூல்: அழு தாலூத், பாகம் 2 பக்கம் 89. இமாம் ஹாகிம் இதனைச் சரிகண்டுள்ளார்கள். இமாம் தஹபி அவர்கள் அதற்கு 2.டன்பட்டுள்ளார்கள். பாகம் 2 பக்கம் 142.

اللَّهُمَّ أَنْتَ عَصِيرِيْ ، بِكَ أَجُولُ وَبِكَ أَصُولُ وَبِكَ أَقَاتِلُ

123. பொருள்: “யா அல்லாஹ்! நீயே எனக்கு பக்கபலம். நீயே எனக்கு உதவி செய்பவன். உனது உதவி கொண்டே நான் சுற்றிச் சூழல்கிறேன். மேலும் உன் உதவி கொண்டே தாக்குதல் தொடுக்கிறேன். உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) போரிடுகிறேன்.”

நூல்: அழு தாலூத் பாகம் 2 பக்கம் 42. திர்மிதி பாகம் 5 பக்கம் 572. ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 183.

حَسِبَنَا اللَّهُ وَنَعْمَ الْوَكِيلُ

124. பொருள்: நமக்கு அல்லாஹ்வே பீபாதுமானவன்; மேலும் பொறுப்பேற்பவர்களில் அவன் சிறந்தவன்.

நூல்: புகாரி பாகம் 5 பக்கம் 172.

இறைவிசுவாசத்தில் சந்தேகம் ஏற்படும்போது ஒதும் துடு

125. 1. அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும்.

நூல்: புகாரியின் விரிவுரை பாகம் 6 பக்கம் 336. முஸ்லிம் பாகம் 1 பக்கம் 120

2. எது விஷயத்தில் சந்தேகம் வருகிறதோ அதுபற்றி மேலும் மேலும் சிந்தித்துக் குழம்புவதை விட்டுவிட வேண்டும்.

புகாரியின் விரிவுரை பாகம் 6 பக்கம் 336. முஸ்லிம் பாகம் 1 பக்கம் 120.

126. 3. இந்த வார்த்தைகளைச் சொல்லவும்.

آمَنْتُ بِاللهِ وَرَسُولِهِ

பொருள்: அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் விகவாசம் கொண்டேன்.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 119-120.

127. 4. அல்லாஹ்வின் இந்த வசனத்தை ஒதுவும்

هُوَ الْأَوَّلُ، وَالْآخِرُ، وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

பொருள்: அவனே முதலாமவன், இறுதியானவன். வெளிப் படையானவன்; அந்தரங்கமானவன். மேலும் அவன் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவன்.

நூல்: அபுதாலூத் பாகம் 4 பக்கம் 329 அல்பானி, அர்நாலூத் இருவரும் இதனைச் சரி கண்டுள்ளார்கள்.

கடனை அடைப்பதற்காக ஒதும் துஆ

اللَّهُمَّ إِكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّا سِوَاكَ

128. பொருள்: யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் - நீ ஆகுமாக்கியதைக் கொண்டு எனக்குப் போதுமாக்குவாயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னைத் தவிர உள்ள அளவத்தைவிட்டும் என்னைத் தேவையில்லாதாக்குவாயாக!

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 560. ஸஹீஹ்-ஈசு திர்மிதி பாகம் 3 பக்கம் 180.

اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهُمَّ، وَالْحُزْنِ، وَالْعَجْزِ وَالْكُسْلِ
وَالْبُخْلِ وَالْجُنْبِ، وَصَلَعِ الدِّينِ وَعَلَبَةِ الرِّجَالِ

129. பொருள்: யா அல்லாஹ்! தின்னாமாக நான் கவலை, துயரம் ஆகியவற்றை விட்டும் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன். இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழுத்தனம் ஆகியவற்றை விட்டும் உண்ணிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தை விட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் உண்ணிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.."

நூல்: புகாரி பாகம்: 7 பக்கம்: 158.

தொழுகையிலே குர்ஆன் ஒதும் போதோ
ஆசலாட்டம் ஏற்படும்போதோ ஒதும் துஆ

130. உஸ்மான் பின்தூஸ்(ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் கேட்டேன்: "அல்லாஹ்வின் தூதரே! வைத்தான் எனது தொழுகையில் குர்ஆன் ஒதலில் குறுக்கிட்டுத் தடை ஏற்படுத்துகிறான். அந்தத் தொழுகையையும் குர்ஆன் ஒதலையும் குழப்புகிறான்" அதற்கு நபியவர்கள் சொன்னார்கள். "இது வைத்தானின் வேலை; இவனது பெயர் கிண்ஸப்பா நீங்கள் இவனது ஆசலாட்டத்தை உணர்ந்தால் 3 தடவை அல்லாஹ் விடத்தில் அவனைவிட்டுப் பாதுகாவல் தேடுங்கள். மேலும் இடது பக்கம் 3 தடவை எச்சில் துப்புங்கள்."

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1729. இந்த அறிவிப்பில் உஸ்மான் (ரவி) அவர்கள் மேலும் கூறுகிறார்கள். "நான் இவ்வாறே செய்தபோது அல்லாஹ் அந்த வைத்தானை என்னைவிட்டு நூரமாக்கிவிட்டான்."

ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஒதும் துது
 اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَ هُنَّا وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ
 إِذَا شِئْتَ سَهْلًا

131. பொருள்: “யா அல்லாஹ்! நீ இலகுவாக்கிய காரியத் தைத் தவிர வேறெதுவும் இலகுவானது அல்ல! மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்!

நூல்: ஸஹீஹ் இப்பு ஹிப்பான் ஹதிஸ் எண் 427 (மவா ஹித்). ‘இப்பு ஸான்னி ஹதிஸ் எண் 351. ஹாபிழ் சொல்கிறார், “இது நம்பகமான நபிமொழி”. பார்க்க, இமாம் நவவியின் அல்அத்கார் பக்கம் 106. அமலும் யல்ம் வல் ஸலலா (இப்பு ஸான்னி உடையது) ஆய்வு: பிஷ்டர் முஹம்மத் உயூன். பக்கம் 171 ஹதிஸ் எண் 351.

பாவம் செய்துவிட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 என்ன செய்ய வேண்டும்?

132. “அடியான் ஏதேனும் பாவம் செய்துவிட்டால் பிறகு நல்ல முறையில் உரு செய்து கொண்டு எழுந்து இரண்டு ரக்தத் தொழுது, அல்லாஹ்-விடம் பாவமன்னிப்பு கோரி ஊல் அல்லாஹ் அந்த அடியானை மன்னித்து விடுகிறான்.”

நூல்: அடு தாலுத் பாகம் 2 பக்கம் 86. திர்மிதி பாகம் 2 பக்கம் 257. பார்க்க: ஸஹீஹ்-ஆமிழு பாகம் 5 பக்கம் 173.

எஷ்த்தாஸையும் அவற்றுடைய ஜாட்டஸ்கையும்
 தூரமாக்கக் கூடிய துது

133. 1. எஷ்த்தாஸை விட்டு அல்லாஹ்-விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.

நூல்: அடுதாலுத் பாகம் 1 பக்கம் 206. ஸஹீஹ்-ஆத் திர்மிதி பாகம் 1 பக்கம் 77. பார்க்க: திருக்குர்ஜூன் 23:98-99.

134. 2. பாங்கு

நூல்: முஸ்லிம் பாகம் | பக்கம் 291. புகாரி பாகம் | பக்கம் 151.

135. 3. ஹதீஸ்களில் வந்துள்ள திக்ர்களையும் குர்ஆனையும் ஒது வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களின் இல்லங்களை மண்ணைறகளாக ஆக்கிவிடாதீர்கள். எந்த வீட்டில் அல்பகரா அத்தியாயம் ஒதுப்படுகிறதோ, அந்த வீட்டில் இருந்து ஷாத்தான் வெருண்டோடுகிறான்.

முஸ்லிம் பாகம் | பக்கம் 539.

மேலும் காலை - மாலை நேரங்களில் தூங்கும் போது ஒதும் திக்ர்கள், வீட்டில் புகும்போது, வெளியேறும் போது ஒதும் திக்ர்கள், பள்ளிவாசலில் புகும்போது வெளியேறும் போது ஒதும் திக்ர்கள் ஆகியவற்றினாலும் ஷாத்தான் வெருண்டோடுகிறான். இதுபோலவே தூங்கும்போது ஆய துவ் குர்ஸி ஒதுவது, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை ஒதுவது. மேலும் ஒருவர் “லா இலாஹ இல்லல்லாஹ” வற்றதலூடு லா ஷரீகலஹூடு வற்றால் முல்கு வலஹூடு ஹம்து வற்றாவ அலா குல்லி ஷாயின் கதீர்” எனும் திக்ரை 100 தடவை ஒதுகிறாரோ அவர் ஷாத்தானை விட்டுப் பாதுகாக்கப்படுவார். இதே போன்று பாங்கும் ஷாத்தானை வெருண்டோடுச் செய்கிறது.

விருப்பத்திற்கு மாறாக ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்திடும்போதும் அல்லது ஏதேனும் பணி தனது ஆற்றல் அதிகாரத்திற்கு உட்படாது போகும்போதும் ஒது வேண்டிய திங்கள்:

136. 1. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பல மிக்க இறைநம்பிக்கையாளன் பலம் குன்றிய இறைநம்பிக்கையாளனைவிடச் சிறந்தவன். அல்லாஹுக்கு மிக

வும் நேசமானவனும் ஆவான். ஆனால் இருவரிலூம் நன்மை இருக்கிறது. உங்களுக்குப் பயனுள்ள பணியில் ஆர்வம் கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விட்டால் “நான் இவ்வாறு செய்திருந்தால் இப்படி ஆகியிருக்காது” என்று கூறாதிர்கள். மாறாக

(கத்தரல்லாஹ் வமா ஷாஆ ஃபால) அல்லாஹ் ஏற்படுத் திய விதி; அவன் நாடியதைச் செய்தான் என்று கூறுங்கள். ஏனெனில் (லவ்) ‘ஆல்’ எனும் நிபந்தனைச் சொல் வைத்தானின் செயலை ஆரம்பமாக்கி விடுகிறது..”

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2052.

137. 2. இயலாமலிருப்பதை (ஐக்கம் குன்றி விடுவதை) அல்லாஹ் பழிக்கின்றான். ஆயினும் நீங்கள் ஆற்றலின் முன்றானையைப் பற்றிப் பிடியுங்கள். ஏதேனும் பணி உங்களின் சக்தியை மீறிப் போகும் போது ‘ஹஸ்பியல் வாஹ’ வ நிஃஃமல் வகில் (அல்லாஹ் எனக்குப் போதுமானவன்; பொறுப்பேற்பவர்களில் அவன் சிறந்தவன்) என்று சொல்லுங்கள்.’

நூல்: அழுகாலுத், தக்ரீஜால் அத்கார். பக்கம் 106.

அழுந்தைகளுக்காக எந்த வார்த்தைகள் கொண்டு பாதுகாவல் தேடுவது?

இப்பூ அப்பாஸ் (ரவி) அறிவிக்கிறார்கள். “அண்ணால் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு ஹஸன் - ஹாஸன் இருவருக்காகவும் பாதுகாவல் தேடக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

أُعْيَدُ كُمَا بِكَلِمَاتٍ أَللَّهُ التَّائِمَةُ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَةٍ،
وَمِنْ كُلِّ عَيْنٍ لَّامَةٍ

138. பொருள்: ஒவ்வொரு வைத்தானை விட்டும், நஞ்சள்ள ஒவ்வொரு பிராணியை விட்டும் தீண்டக்கூடிய ஒவ்வொரு பார்வையை விட்டும் உங்கள் இருவருக்காக அல்லாஹுவுடைய பூரண வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.."

நூல்: புகாரி பாகம் 4 பக்கம் 119.

**நோயாளியை நலம் விசாரிக்கும்போது
அவருக்காக ஒதும் துசூ**

நடி (ஸல்) அவர்கள் நோயாளியிடம் நலம் விசாரிப் பதற்காகச் சென்றால் இவ்வாறு சொல்வார்கள்:

' اللَّهُ أَنْ شَاءَ لَبَاسَ طُهُورٍ'

139. பொருள்: பரவாயில்லை; அல்லாஹும் நாடினால் இந் நோயாளி குணமாகிவிடுவார்.

நூல்: புகாரி ஃபத்துலை பாரி, பாகம் 10 பக்கம் 118.

மரண நேரம் நெருங்காத நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லும் ஒரு முஸ்லிம் 7 தடவை இவ்வாறு கூறினால் அந்நோயாளிக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

'أَسَأْلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ أَنْ يُشْفِيكَ'

140. பொருள்: மகத்துவம் உடைய அல்லாஹுவிடம் மகத்தான அர்ஷின் அதிபதியிடம் நான் இறைஞ்சுகிறேன், அவன் உனக்கு நிவாரணம் அளித்திட வேண்டும்!

நூல்: திர்மிதி, அபுதாலூத், பார்க்க: ஸஹீஹ்-த் திர்மிதி பாகம் 2 பக்கம் 210. ஸஹீஹ்-ல்லமிவு பாகம் 5 பக்கம் 180.

நலம் விசாரிப்பதன் சிறப்பு

141. அலீ (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிட நான் கேட்டேன். ஒரு மனிதர் தன் முஸ்லிம் சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்வாராயின் அவர் கவனத்தின் கணிகளிடையே செல்பவராகிறார். எந்த அளவுக்கெனில், அவர் உட்கார்ந்தால் அவரை இறையருள் மூடிக் கொள்கிறது. அவர் நலம் விசாரிப்பதற்காகச் செல்லும் நேரம் காலை நேரமாயின் மாலை நேரம் வரை 70 ஆயிரம் மலக்குகள் அவருக்காக துஆ செய்துகொண்டிருக்கிறார்கள். மாலை நேரமாயின் 70 ஆயிரம் மலக்குகள் காலை நேரம் வரை அவருக்காக துஆ செய்துகொண்டிருக்கிறார்கள்."

நூல்: திர்மிதி, இப்புமாஜா, அஹ்மத் பார்க்க: ஸஹீஹ் இப்பு மாஜா பாகம் 1 பக்கம் 244. ஸஹீஹ் திர்மிதி பாகம் 1 பக்கம் 286. அஹ்மத்ஷாகிர் அவர்கள் இதனை நம்பகமான ஹதிஸ் எனக் கூறியுள்ளார்கள்.

தம் உயிர்பிரிவது குறித்து திராதாவு அடைந்த நோயாளி ஒது
வேண்டிய துஆ

اللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْجُنِيْ وَأَخْفِنِيْ بِالرَّفِيقِ الْأَعْلَى

142. பொருள்: 'யா அல்லாஹ்! என்னை மனித்தருள்வாயாக! என் மீது கருணை பொழிவாயாக! மிக உன்னதமான தோழனோடு என்னைச் சேர்த்து வைப்பாயாக!''

நூல்: புகாரி பாகம் 7, பக்கம் 10. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1893.

143. ஆயிஷா (ரவி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் (மரணம் நெருங்கிய நேரத்தில்) தங்களின் இரு கரங்களை

யும் தண்ணீரில் போட்டு முகத்தில் தடவலானார்கள். மேலும் கூறினார்கள்:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَكْبَرُ
لَا شَرِيكَ لَهُ أَنَّ

பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. திண்ணமாக மரணத்திற்கு கஷ்டமான பலநிலைகள் (ஸகராத்) உள்ளன!

நூல்: புகாரி பாகம் 8 பக்கம் 144. இந்த ஹதிலில் 'மிஸ்வாக்' பற்றியும் கூறப்பட்டுள்ளது.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، لَا إِلَهَ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا
اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَا إِلَهَ إِلَّا
اللهُ وَحْدَهُ لَا حَوْلَ وَلَا قُوَّةٌ إِلَّا بِاللهِ، لَا إِلَهَ إِلَّا

144. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாரு மில்லை. அல்லாஹ் பெரியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை; ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரு மில்லை. தப்பிப்பதற்கான ஆற்றலும், எதுவும் செய்யும் சுத்தியும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர வேறில்லை.

நூல்: திர்மிதி, இப்னுமாஜா - அல்பானி அவர்கள் இதனை நம்பகமான ஹதிஸ் எனக் கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹ் -த் திர்மிதி பாகம் 3 பக்கம் 152. ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 317.

மாண்நேரம் நெருங்வியவருக்குச் சொல்லிக்
கொடுக்க வேண்டிய தின்கள்

اَللّٰهُ اَكْبَرُ

145. அண்ணல்நபி (ஸல்வ) அவர்கள் கூறினார்கள்: "எவரது கடைசி வார்த்தை லாலூலாஹ ஹில்லவல்லாஹ" என்றாகுமோ அவர் கவனத்தில் பிரவேசிப்பார்."

நூல்: அடுதாலுத் பாகம் 3 பக்கம் 190. ஸஹீஹால் ஜாமிவ
பாகம் 5 பக்கம் 312.

துன்பம் நேர்ந்தவர் ஒதும் தின்கள்

إِنَّا لِلّٰهِ وَبِنَا إِلَيْهِ رَاجِعُونَ أَللّٰهُمَّ أَجْزِنِنِي فِي مُصْبِبِي
وَأَخْلِفْ لِي خَيْرًا مِّنْهَا

146. பொருள்: "தின்னமாக நாம் அல்லாஹுக்குரியவர்கள். தின்னமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் ஆவோம். யா அல்லாஹ்! எனது துன்பத்தில் எனக்குக் கூலி வழங்குவாயாக! மேலும் இதற்குப் பகராமாக இதனினும் சிறந்த ஹிலகுவை வழங்குவாயாக!

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 632.

மாணம் அடைந்தவரின் கண்களை மூடும்போது ஒதும் துஆ

اللّٰهُمَّ اغْفِرْ لِفُلَانٍ وَارْفِعْ دَرْجَتَهُ فِي الْمَهْدِيَّينَ وَاخْلَفْهُ فِي عَيْبِهِ فِي
الْغَابِرِيَّينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ
وَنُؤْزَ لَهُ فِيهِ

147. பொருள்: 'யா அல்லாஹ்! இன்னாருக்கு (பெயர் குறிப் பிடவும்) நீ மன்னிப்பு வழங்குவாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் அவருக்குப் பின்னால் வாழ்ந்துவருபவர்களில் அவரது பிரதிநிதியை ஆக்குவாயாக! அவிலம் அனைத்தையும் படைத்துப் பரிபாவிப்பவனே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! அவரது மண்ணைறயில் விரிவை ஏற்படுத்துவாயாக! மேலும் அவருக்கு அங்கே ஒளி வழங்குவாயாக!

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 634

ஜூனாஸாத் தொழுகையில் ஒதும் துது

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْجِعْهُ، وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ
 وَوَسِعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرْدِ، وَنَقِّهِ مِنْ
 الْخَطَايَا كَمَا نَقَيْتَ التَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا
 خَيْرًا مِنْ دَارٍ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ،
 كَوَادْجَلَهُ الْجَنَّةُ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّارِ]

148. பொருள்: யா அல்லாஹ்! (மரணம் அடைந்த) இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் பாலிப்பாயாக! இவருக்கு நற்சகம் அளிப்பாயாக! மேலும் இவரைப் பொறுத்த ருள்வாயாக! மேலும் இவரது விருந்துபசாரத்தைக் கண்ணீய மாக்குவாயாக! இவர் புகும் இடத்தை (மண்ணைறயை) விரிவாக்குவாயாக! மேலும் இவரைத் தண்ணீர், பனி, பனிக்கட்டி கொண்டு கழுவுவாயாக! மேலும் பாவங்களில் இருந்து இவரைத் தூய்மையாக்குவாயாக, எவ்வாறு வெண்

வீர ஆடையை அழுக்குகளில் இருந்து தூய்மையாக்கி வாயோ அவ்வாறு! இவரது வீட்டுக்குப் பகரமாகச் சிறந்த வீட்டையும் இவருடைய குடும்பத்தாருக்குப் பகரமாக சிறந்த குடும்பத்தார்களையும் இவரது மனைவிக்குப் பகரமாகச் சிறந்த மனைவியையும் இவருக்கு வழங்கிடுவாயாக! மேலும் இவரைச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து மேலும் மண்ணைறயின் வேதனையில் இருந்தும் நரகத்தின் தண்டனையை விட்டும் இவரைக் காப்பாற்றுவாயாக!

اَللّٰهُمَّ اغْفِرْ لِحَنِّا ، وَمَيْتِنَا ، وَشَاهِدِنَا ، وَصَفِيرِنَا
وَكَبِيرِنَا ، وَكَوْرِنَا وَأَنْشَانَا . اَللّٰهُمَّ مَنْ أَخْيَطْتُهُ مِنَّا فَاخْجِهْ عَلَى
الْاسْلَامِ وَمَنْ تَوَفَّيْتُهُ مِنَّا فَتُؤْفِهْ عَلَى الْإِيمَانِ ، اَللّٰهُمَّ لَا تُخْرِجْنَا
أَجْرَهُ وَلَا تُضْلِلْنَا بَعْدَهُ

149. பொருள்: யா அல்லாஹ்! எங்களில் உயிருடன் இருப்ப வர்களுக்கும் இறந்து விட்டவர்களுக்கும், இங்கு வந்திருப்பவருக்கும் வராதவர்களுக்கும், எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்க்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! யா அல்லாஹ்! எங்களில் எவரை நீ உயிர்வாழுச் செய்கிறாயோ அவரை இல்லாமிய அடிப்படையில் வாழுச் செய்வாயாக! மேலும் எங்களில் எவரை மரணிக்கச் செய்கிறாயோ அவரை சமானுடன் மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! இவரது கூலியை விட்டும் எங்களைத் தடுத்து விடாதே! மேலும் இவருக்குப் பிறகு எங்களை வழிதவறச் செய்துவிடாதே!

நூல்: இப்னு மாஜா பாகம் 1 பக்கம் 480. அஹ்மத் பாகம் 2 பக்கம் 368. பார்க்க: ஸஹீஃ இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 251.

اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانَ فِي دِمْتِكَ ، وَحَبْلِ جَوَارِكَ ، فَقِيهِ مِنْ
رِّغْنَةِ الْقَيْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ كَانْهُقُّ . كَاغْفِرْ
كُهُ وَازْخَمْ إِنْكَ أَنْتَ الْفَهْرُ الرَّحِيمُ

150. பொருள்: யா அல்லாஹ்! இன்னாரின் மகன் இன்னார் உனது பாதுகாப்பிலும் உனது அரவணைப்பிலும் உள்ளார். எனவே மன்னைதெயின் குழப்பத்தை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் இவரை நீ காப்பாற்றுவாயாக! நீ வாக்கு நிறைவேற்றுபவனும் உண்மை உடையவனும் ஆவாய். நீ இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! திண்ணைமாக நீ அதிகம் மன்னிப்பவனும் கருணைபுரிபவனும் ஆவாய்!

நூல்: இப்பூர்வா. பார்க்க: ஸஹීஷ் இப்பூர்வா பாகம் 1 பக்கம் 251. ஆபுகாலுத் பாகம்-3 பக்கம் 211.

اللَّهُمَّ عَبْدُكَ وَابْنُ أَمْتِكَ اخْتَاجَ إِلَيْ رَحْمَتِكَ ، وَأَنْتَ غَنِيٌّ عَنْ
عَذَابِهِ إِنْ كَانَ مُخْسِنًا فَزِدْ فِيْ حَسَنَاتِهِ وَإِنْ كَانَ مُسِينًا
فَتَجَوَّزْ عَنْهُ

151. பொருள்: "யா அல்லாஹ்! உனது அடிமை, உனது அடிமைப் பெண்ணின் மகன் இப்போது உனது அருளின் பக்கம் தேவையாகிவிட்டான். நீ இவனை வேதனைப் படுத்த வேண்டுமென்பது உனக்கு தேவை இல்லை. இவன் நன்மை புரிந்தவனாக இருந்தால் இவனது நன்மைகளில்

நீ அதிகப்படுத்துவாயாக! இவன் தீமை செய்தவனாக இருந்தால் இவனுக்கு நீ மன்னிப்பு வழங்குவாயாக!

இமாம் ஹாகிம் இந்த அறிவிப்பை நம்பகமானது எனக்கூறியுள்ளார்கள். அதற்கு தஹபி அவர்களும் உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 359 பார்க்க. அல்பானியின் அஷ்காமுல் ஜனாயிஸ், பக்கம் 125.

அழுந்தைக்காள ஜனாஸா தொழுஷையில் ஒதும் துஆ

152. 149-ஆம் எண்ணில் உள்ள பாவமன்னிப்புக்காள துஆ வக்குப் பிறகு இந்த துஆவை ஒதுவம்

اَكْلِهِمْ اَجْعَلْهُ فَرَطَا وَذُخْرًا لِّوَالْدِيْهِ ، وَشَفِيعًا مُجَابًا . اَللَّهُمَّ تَقِّلْ
بِهِ مَوَازِينَهُمَا وَأَعْظِمْ بِهِ أُجُورَهُمَا ، وَأَلْحِقْهُ بِصَاحِبِ الْمُزْمِنِينَ
وَقِهِ بِرَحْنَتِكَ عَذَابَ الْجَحِيْمِ

பொருள்: 'யா அல்லாஹ்! இக்குழந்தையை, முன்னரே சென்று தன் பெற்றோருக்காக விருந்துபசாரம் தயார் செய்யக் கூடியதாகவும் பொக்கிஷமாகவும் ஆக்கியருள்வாயாக! மேலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் சிபாரிஷ் செய்யக் கூடியதாகவும் ஆக்குவாயாக! யா அல்லாஹ்! இக்குழந்தையின் மூலம் பெற்றோரின் தராஸைக் கனப்படுத் துவாயாக! மேலும் அவர்களின் நற்கல்லியை அதிகப்படுத்துவாயாக! இறை விகவாசம் கொண்ட நல்லோர் குழுவில் இக்குழந்தையைச் சேர்ப்பாயாக! உனது அருளின் மூலம் நரகத்தின் நெருப்பிலிருந்து இக்குழந்தையைக் காப்பாற்றுவாயாக!

நூல்: ஷஷ்கு அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ்பின்பாஸ் அவர்களின் "அத் துருஸால் முஹிம்மாலி ஆம்மத்தில் உம்மா" பக்கம் 15.

153. ஹஸன் பஸரி (ரஹ்ம) அவர்கள் குழந்தையின் மீது அல்லபாத்திலூ அத்தியாயம் ஒது இந்த தழுவையும் ஒதுவார்கள்.

اَللّٰهُمَّ اجْعِلْهُ لَنَا فَرَطاً، وَسَكِفاً، وَاجْرًا

பொருள்: “யா அல்லாஹ்! இக்குழந்தையை எங்களுக்காக முன்னரே சென்று விருந்துபசாரம் தயார் செய்யக்கூடியதாக வும் முன்னோடியாகவும் நற்கலியாகவும் ஆக்குவாயாக!”
நூல்: இமாம் பகவியின் ஷரஹ-ஸ் ஸனா. பாகம் 5
பக்கம் 357. மேலும் இமாம் பகவி கூறினார்கள்:
“இமாம் புகாரி அவர்கள் இது தெர்டர்பாக விளக்கம் அளித்துள்ளார்கள்.”

இறப்புக்கு ஆறுதல் சொல்வதற்கான தழு
إِنَّ اللّٰهُ مَا أَخْدَى، وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجْلٍ مُسْتَقِيمٍ
فَلْتَصِيرُ وَلْتَحْتَسِبْ

154. பொருள்: அல்லாஹ்வுக்கே சொந்தம்; எதை அவன் எடுத்தானோ அதுவும் எதை அவன் கொடுத்தானோ அது வும்! ஓவ்வொரு பொருளும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது! எனவே நீ பொறுமையை மேற் கொள்! அதற்கான (மறுமைக்) கூலியை எதிர்பார்த்திரு!

நூல்: புகாரி பாகம் 2 பக்கம் 80. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 636

மேலும் பின்வருமாறு கூறினாலும் அது சிறந்ததே!

أَعْظَمُ اللّٰهُ أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءًكَ وَغَفَرَ لِبَيْكَ

பொருள்: அல்லாஹ் உமக்கு மக்தாவ கூவி வழங்கட்டு
மாக! அழிய ஆதாஸல் அளிக்கட்டுமாக! மரணித்தவ
ஞக்கு மன்னிப்பை வழங்குவானா!

நூல்: இமாம் நவவியின் 'அவ்அத்கார்' பக்கம் 126.

மரணம் அடைத்தவரை மன்னாறையில்
வைக்குப்போது ஒதும் துஆ

بِسْمِ اللّٰهِ وَعَلٰى مُسْنَةِ رَسُولِ اللّٰهِ

155. பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு! அல்
லாஹ்வடைய நூதரின் வழிமுறையின்படி! (உங்களை மன்னாறையில் வைக்கிறேன்)

நூல்: அழி தாலுத் பாகம் 3 பக்கம் 314 அறிவிப்புத்
தொடர் ஆதாரப் பூர்வமானது.

இமாம் அழுமத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள
வார்த்தை இதுவாகும்:

بِسْمِ اللّٰهِ وَعَلٰى مُلَةِ رَسُولِ اللّٰهِ

அதாவது, அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு! அவ
ழுடைய நூதரின் மார்க்கத்தின்படி!'' (உம்மை மன்னாறை
யில் வைக்கிறேன்) இதன் அறிவிப்புத் தொடரும் ஆதாரப்
பூர்வமானதே!

அடக்கம் செய்துபின் ஒதும் துஆ

156. அண்ணால் நபி (ஸல்) அவர்கள், மரணம் அடைந்த
வரை அடக்கம் செய்து முடிந்ததும் அங்கு நின்றவாறு
கூறினார்கள்: ''உங்கள் சகோதரருக்காக பாவ மன்னிப்பு
கோருங்கள். அவர் உறுதியாய் நிலைத்திருப்பதற்காக துஆ
இறைஞ்சுங்கள். ஏனெனில் இப்போது அவரிடம் விசா
ரணை செய்யப்படுகிறது.''

நூல்: அடுத்தாலும், பாகம் 3 பக்கம் 315. இமாம் ஹாசிம் இந்த அறிவிப்பை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். இமாம் தஹபி அவர்கள் அதற்கு உடன்பட்டுள்ளார்கள்.

மண்ணொறுக்களைத் துரிதிக்கும் போது துது

اَللَّهُمَّ عَلَيْكُمْ أَهْلُ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّ شَاءَ
اَللَّهُ بِكُمْ لَا حَقُونَ نَسْأَلُ اَللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةُ

157. பொருள்: “ஓ! இந்த இல்லங்களையுடைய இறைவிச வாசிகளே! முஸ்லிம்களே! உங்கள் மீது சாந்தி திலவட்டும்! அல்லாஹ் நாடும்போது நாங்களும் உங்களிடம் வந்து சேரக் கூடியவர்களாய் இருக்கிறோம். எங்களுக்காகவும் உங்களுக்காகவும் அல்லாஹ்விடம் நலம் வேண்டிப் பிரார்த்தனை செய்கிறோம்!

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 671.

பலமாகக் காற்றுத்தங்கும்போது துதும் துது

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا

158. பொருள்: “யா அல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையை நான் உண்ணிடம் இறைஞ்சுகிறேன். மேலும் இதன் தீமையை விட்டு உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

நூல்: அடுத்தாலும் பாகம் 4 பக்கம் 326. இப்பு மாஜா பாகம்

2 பக்கம் 1228. பார்க்க: ஸஹீஹ் இப்பு மாஜா பாகம் 2 பக்கம் 305.

اللَّهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا أَرْسَلْتَ بِهِ
وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا أَرْسَلْتَ بِهِ

159. பொருள்: யா அல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையையும் இதிலுள்ளதின் நன்மையையும் எதனைக் கொண்டு இந்தக் காற்று அனுப்பப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உண்ணிடம் இறைஞ்சுகிறேன். மேலும் இந்தக் காற்றின் தீமையை விட்டும் இதிலுள்ளதின் தீமையை விட்டும் எதனைக் கொண்டு இது அனுப்பப்பட்டுள்ளதோ அதன் தீமையைவிட்டும் நான் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 616. புகாரி பாகம் 4 பக்கம் 76.

இடி இடிக்கும்போது ஒதும் துஆ

160. அப்துல்லர்ஹ்மான் ஸ-பைர் (ரவி) அவர்கள், இடி சப்தத்தைக் கேட்டால் பேசுவதை நிறுத்தி விடுவார்கள். பிறகு இவ்வாறு ஒதுவார்கள்.

سُبْحَانَ اللَّهِيْ يَسْبِحُ الرَّاغِدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خَيْفَتِهِ

பொருள்: “அங்க இறைவன் மிகவும் தூய்மையானவன்; இடி முழுக்கம் அவனைப் புகழ்வதோடு அவனது தூய்மையையும் பறை சாற்றுகிறது. வானவர்களும் அவனுக்குப் பயந்து நடுங்கிய வண்ணம் அவனைப் புகழ்கிறார்கள்.”

நூல்: முஅத்தா பாகம் 2 பக்கம் 992. அல்பானி அவர்கள் கூறுகிறார்கள். “நபித் தோழர் செய்ததாக வந்துள்ள இந்த அமலின் அறிவிப்புத் தொடர் நம்பகமானதாகும்.”

மழை வேண்டி ஒதும் துடிக்
 أَللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغْيَثًا مُرِيًعاً ، نَأْفِعًا غَيْرَ ضَارٍ ،
 عَاجِلًا غَيْرَ آجِلٍ

161. பொருள்: “யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழிந்த ருள்வாயாக! உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமை ஏற்ப டுத்தக் கூடிய மழையை நன்மை தரக்கூடிய, நட்டம் ஏற்படுத்தாத மழையை! விரைவான, தாமதமாகாத மழையை (பொழிந்தருள்வாயாக!)”

நூல்: அழுதாலுத் பாகம் 1 பக்கம் 303. அறிவிப்புத் தொடர் நம்பகமானது.

أَللَّهُمَّ أَغْشِنَا ، أَللَّهُمَّ أَغْشِنَا

162. பொருள்: “யா அல்லாஹ்! மழை பொழியச் செய்வா யாக! யா அல்லாஹ் மழை பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழியச் செய்வாயாக!”

நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 224. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 613.

أَللَّهُمَّ اسْقِ عِبَادَكَ ، وَبَهَانِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ
 وَأَحْيِ كُلَّدَكَ الْمُمْتَ

163. பொருள்: “யா அல்லாஹ்! உன் அடியார்களுக்கும் விவங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவாயாக! மேலும் உனது அருளைப் பரப்புவாயாக! இறந்து கிடக்கும் இந்த உனது அருக்கு உயிர் கொடுப்பாயாக!”

நூல்: அழுதாலுத் பாகம் 1 பக்கம் 305. இமாம் நவவியின் அல் அத்கார் பார்க்க: பக்கம் 150.

மழை பொழியும் போது ஒன்றும் தடவு

اَللّٰهُمَّ صَبِّرْنَا نَافِعًا

164. பொருள்: யா அல்லாஹ்! பயன்தரும் மழை பொழி
யச் செய்வாயாக!

நூல்: புகாரியின் விரிவுரை ००பத்திற்கும் பாகம் 2 பக்கம் 518.

மழை பெய்த பின் ஒன்றும் தடவு

مِطَرٌ نَّارٌ بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ

165. பொருள்: “அல்லாஹ் வின் அருளினாலும் அவன்று
கிருபையினாலும் நம் மீது மழை பொழிந்தது!”

நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 205. முஸ்லிம் பாகம் 1 பக்கம்
83.

மேகம் கணவுதற்கண தடவு

اَللّٰهُمَّ حَوَّالِيْنَا وَلَا عَلَيْنَا ۝ اَللّٰهُمَّ عَلَى الْاَكَامِ وَالظِّرَابِ ،
وَبُطُونِ الْاوْدِيَةِ ، وَمَنَابِتِ الشَّجَرِ

166. பொருள்: “யா அல்லாஹ்! எங்கள் கற்றுப் புறங்களில்
மழை பொழியச் செய்! எங்கள் மீதல்ல! யா அல்லாஹ்!
குன்றுகளின் மீதும் மனவியின் மீதும் ஒடைகளின் உட்புறங்க
ளிலும் தாவரங்கள் முளைக்கும் இடங்களிலும் மழை
பொழிந்திடச் செய்வாயாக!”

நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 224. முஸ்லிம் பாகம் 2 பக்கம்
164.

பின்ற பாங்குத் தடவு ஒன்றும் தடவு

اَللّٰهُ اَكْبَرُ ، اَللّٰهُمَّ اَهْلِهِ عَلَيْنَا بِالْأَمْنِ ، وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ ،

وَالْإِسْلَامُ، وَالْتَّوْهِيقُ لِمَا تُحِبُّ وَتُرْضِي رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ

167. பொருள்: அல்லாஹ் பெரியவன் இதை விகவாசம், ஈடேற்றம், இஸ்லாம் ஆகியவற்றைக் கொண்டும் நீ நேசிக் கிண்ற - விரும்புகிண்றவற்றின்பால் நல்லூதவி அளிப்பதோ டும் இந்தப் பிறையை எங்களின் மீது உதிக்கச் செய்வாயாக!''

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 504. தாரமி (இங்கு கொடுக்கப் பட்டுள்ள வார்த்தைகள் தாரமியில் உள்ளவையாகும்) பாகம் 1 பக்கம் 336. பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 157.

நோன்பு திறக்கும் போது ஒதும் துடு

ذَهَّبَ الظَّمَاءُ، وَأَبْلَغَتِ الْعُرْوَقُ، وَثَبَّتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

168. பொருள்: “தாகம் தீர்ந்தது! நரம்புகள் நன்றனா கூவி உறுதியாகிவிட்டது; இன்னா அல்லாஹ்!''

நூல்: அபுதாலுத், பாகம் 2 பக்கம் 306. பார்க்க: ஸஹீஹ்-அல் ஜாமியு பாகம் 4 பக்கம் 209.

அப்துல்லாஹ் பின் அம்ருப்பு ஆஸ் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணால் நபி (ஸல்ல) அவர்கள் கூறினார்கள். “நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் போது ஓர் பிரார்த்தனை உள்ளது; அது மறுக்கப்படுவதில்லை!''

இப்பு அபீ மஞ்கா கூறுகிறார்கள். அப்துல்லாஹ் இப்பு அம்ர் (ரவி) அவர்கள் நோன்பு திறக்கும் போது இந்த தட்டு ஒதுவார்கள்:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسَعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرِيِّ

169. பொருள்: யா அல்லாஹ்! எல்லாப் பொருள்களையும் வியாபித்துள்ள உண் அருளைக் கொண்டு நான் உண்ணிடம் யாசிக்கிறேன். நீ என்னை மன்னித்தருள வேண்டும்!"

நால்: இப்பு மாஜா பாகம் 1 பக்கம் 557. ஹாபிழ் இப்பு ஹஜர் அவர்கள் 'அல்அத்கார்' நாலின் அடிக்குறிப்பில் இந்த அறிவிப்பை நம்பகமானது எனக்கூறியுள்ளார்கள். பார்க்க: ஷராஹ்-அத்கார் பாகம் 4 பக்கம் 342.

சாப்பிடுவதற்கு முன் ஒதும் திக்க.

உங்களில் ஒருவர் உணவு உண்ணும்போது

என்று சொல்லவும். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

170. பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (உண்கிறேன்)

ஆரம்பத்தில் இவ்வாறு சொல்ல மறந்துவிட்டால்

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ أَوْلَهُ وَآخِرُهُ

என்று சொல்லவாம்.

170.A. பொருள்: இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)

நால்: அடு தாலுத், பாகம் 3 பக்கம் 347. திர்மிதி பாகம் 4 பக்கம் 248. பார்க்க: ஸஹீஹ்-த்திர்மிதி பாகம் 2 பக்கம் 167.

யாருக்கு அல்லாஹ் உணவு அளித்தானோ அவர் இவ்வாறு கூறவும்:

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِنَا خَيْرًا مِنْهُ

171. பொருள்: “யா அல்லாஹ்! எங்களுக்கு இதில் அபிவிருத்தி தருவாயாக! மேலும் எங்களுக்கு இதனை விடவும் சிறந்த உணவைத் தருவாயாக!”

மேலும் யாருக்கு அல்லாஹ் பால் வழங்கினானோ அவர் இவ்வாறு சொல்லட்டும்.

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ

171-A.பொருள்: யா அல்லாஹ்! எங்களுக்கு இதில் அபிவிருத்தி தந்தருள்வாயாக! மேலும் எங்களுக்கு இதிலிருந்து அதிகப்படுத்தித் தருவாயாக!

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 506.

பார்க்க: ஸஹீஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 158.

سَبَبِيَّتُنِي مُعْذِّتُتُتُّو مُعْذِّتُتُتُّو تُّو تُّو
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا ، وَرَزَقَنِي مِنْ غَيْرِ
حُوْلٍ مَّقْدِرٍ وَلَا قُوَّةٍ

172. பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எவ்வித முயற்சியும் சக்தியுமின்றியே இதனை எனக்கு அருளி னான்.

நூல்: அழுதாலுக்கு, திர்மிதி இப்னுமாஜா, பார்க்க: ஸஹீஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 159.

الْحَمْدُ لِلَّهِ حَدَّا كَثِيرًا طَبِيَّا مُبَارِكًا فِيهِ غَيْرُ [مَكْفُوتٍ] وَلَا
مُؤْدِعٍ ، وَلَا مُسْتَغْفِي عَنْهُ رَبُّنَا

173. பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; அருட் பேறும் அழகும் மிக்க அதிகமான புகழ்! (இதற்குமேல் தேவையில்லையென) போதுமெனக் கருதப்படாத புகழ்; விடப்படாத புகழ்; மேலும் அதை விட்டும் தேவையற்றி ருக்க முடியாத புகழ், எங்கள் இரட்சகனே!

நூல்: புகாரி பாகம் 6 பக்கம் 214.
திர்மிதி பாகம் 5 பக்கம் 507.

உணவளித்தவருக்காக விருந்தினர் செய்யும் துது

اللَّهُمَّ بَارِكْ هُمْ وَارْزُقْهُمْ، وَاغْفِرْ لَهُمْ فِيمَا رَزَقْتُهُمْ

174. பொருள்: “யா அல்லாஹ்! நீ இவர்களுக்கு அளித்தவற் றில் அபிவிருத்தியை அருள்வாயாக! மேலும் இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! கருணை புரிவாயாக!

நூல்: முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1915.
பானம் வழங்கியவருக்காக அல்லது வழங்கிட
நாடியவருக்காக ஒதும் துது

اللَّهُمَّ أطِعْمُ مَنْ أطَعْمَنِي وَاسْقِ مَنْ سَقَانِي

175. பொருள்: “யா அல்லாஹ்! யார் எனக்கு உணவளித் தாரோ அவருக்கு நீ உணவளித்திடு! யார் எனக்கு பானம் புட்டினாரோ அவருக்கு நீ பானம் புட்டிடு!

நூல்: முஸ்லிம் பாகம் பக்கம் 126.
எவர்களின் இல்லத்திற்குச் சென்று நோன்பு திறக்கிறாரோ
அவர்களுக்காக ஒதும் துது

أَنْتَ عِنْدَكُمُ الصَّابِرُونَ، وَأَكْلُ طَعَامَكُمُ الْمُلَائِكَةُ

176. பொருள்: “நோன்பாளிகள் உங்களிடத்தில் நோன்பு திறக்கிறார்கள்; நல்ல மனிதர்கள் உங்கள் உணவை உண்கிறார்கள். மேலும் வானவர்கள் (மலக்குகள்) உங்களுக்கு துது செய்கிறார்கள்!”

நூல்: ஸனன் அப்தாலுத், பாகம் 3 பக்கம் 367. அவ்கவிமுத் தய்யிப் எனும் நூலின் அடிக் குறிப்பில் அவ்பாளி இந்த அறிவிப்பை நம்பகமானது எனக் குறிப்பிட்டுள் எார்.

உணவு எதிரில் இருந்து, நோன்பின் காரணத்தால் உண்ணா முடியாதிருக்கும் போது துசை செய்ய வேண்டும்

177. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்க வில் எவரும் உணவு உண்பதற்காக அழைக்கப்பட்டால் அவர் அந்த அழைப்பை ஏற்றிட வேண்டும். நோன்பாளி யாக இருந்தால் துசை செய்ய வேண்டும். நோன்பு நோற்க வில்லையானால் உணவு உண்ண வேண்டும்!”

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 1054

முதல் கனியைப் பார்க்கும் போது ஒதும் துசை
 اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرَنَا، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي
 صَاعِنَا، وَبَارِكْ لَنَا فِي مُدِينَنَا

178. பொருள்: ‘யா அவ்லாஹ்! எங்களுக்கு எங்களின் கனிக வில் அபிவிருத்தி வழங்கு! எங்களுக்கு எங்களின் ஊரில் அபிவிருத்தி வழங்கு! எங்களுக்கு எங்களின் மரக்காலில் அபிவிருத்தி வழங்கு! எங்களுக்கு எங்களின் சிரங்கையில் அபிவிருத்தி வழங்கு!’

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 1000

தும்மவின் போது ஒதும் துசை

உங்களில் ஒருவருக்குத் தும்மல் வந்தால் அவர் சொல் வட்டும்:

الْحَمْدُ لِلّٰهِ

179. “எல்லாப் புகழும் அவ்லாஹ்வக்கே” என்று. இதனைக் கேட்கும் அவரின் சகோதரர் சொல்வட்டும்:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அல்லாஹ் உம்மீது அருள் பொழியட்டும்!

மேலும் அவரின் சகோதரர் 'யர்ஹமுகல்லாஹ்' சொன் னதும் அவர் சொல்லட்டும்:

يَهْدِيهِكُمْ إِلَّا اللّٰهُ وَيُصْلِحُ بِالْكُمْ

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டட்டும், மேலும் உங்களின் நிலைமையைச் சிர்படுத்தட்டும்..

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 125.

திருமணம் செய்பவருக்காகச் செய்யும் துஆ

بَارَكَ اللّٰهُ لَكَ ، وَجَعَ بِنْكُمَا فِي خَيْرٍ

180. பொருள்: அல்லாஹ் உமக்கு அருட்பாக்கியம் நல்கட்டும்; மேலும் உம்மீது அபிவிருத்தியைப் பொழியட்டும்; உங்கள் இருவரையும் நலனில் ஒன்றிணைத்து வைக்கட்டும்।

நூல்: அபுதாலுத், திர்மிதி, இப்புமாஜா, பார்க்க: ஸஹி ஹாத் திர்மிதி பாகம் 1 பக்கம் 316.

திருமணம் செய்து கொள்பவர் தனக்காக ஒதும் துஆ வாகனம் வாங்கியதற்கான துஆ

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "உங்களில் ஒருவர் திருமணம் செய்தாலோ பணிப்பெண்ணே வாங்கினாலோ இந்த துஆவை ஒதுவும்;

أَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ
مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

181. பொருள்: "யா அல்லாஹ்! நான் உண்ணிடம் — இதன் (இப்பெண்ணின்) நன்மையையும் யாசிக்கிறேன்! எதன் மீது

நீ இதனைப் படைத்துள்ளாயோ அகன் நன்மையையும் யாசிக்கிறேன்! மேலும் இதன் தீமையைவிட்டும் எதன் மீது நீ இதனைப் படைத்துள்ளாயோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்!..”

மேலும் ஒட்டகம் வாங்கினால் — அதன் மூக்கணங்க யிற்றைப் பிடித்துக் கொண்டு மேற்கண்டவாறு ஒதவும்!

ரூல்: அபுதாலூத் பாகம் 2 பக்கம் 248
இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 617
பார்க்க: ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 321

உடலுறவு கொள்வதற்கு முன்பு ஒதும் துஆ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ . اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجُنْبِ الشَّيْطَانَ مَا رَزَّقْنَا

182. பொருள்: அல்லாஹ் விளையின் திருப்பெயர் கொண்டு....! யா அல்லாஹ்! எங்களை ஷஷ்தானிடமிருந்து பாதுகாப்பாயாக! மேலும் எந்தக் குழந்தைகளை எங்களுக்கு நீ வழங்கி ணாயோ அவர்களையும் ஷஷ்தானிடமிருந்து பாதுகாப்பாயாக!”

ரூல்: புகாரி பாகம் 6. பக்கம் 141. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 1028.

கோபத்தின் போது ஒது வேண்டியது

أَعُوذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

183. பொருள்: “விரட்டப்பட்ட ஷஷ்தானிடமிருந்து அல்லாஹ் வைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.”

ரூல்: புகாரி பாகம் 7 பக்கம் 99. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2015.

துன்பத்திற்குள்ளானவரைப் பார்த்தால் ஒது வேண்டியது

الْحَمْدُ لِلّٰهِ الَّذِي عَافَنِي مَا أَتَلَّا كَبِيرًا وَفَضَّلَنِي عَلَىٰ كَثِيرٍ مِّنْ خَلْقٍ تَفْضِيلًا

184. பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எது எனக் கொண்டு உன்னைச் சோதித்தானோ அதிலிருந்து அவனே எனக்கு ஆரோக்கியம் அளித்தான். மேலும் அவன் படைத்த பெரும்பாலான மக்களைவிட எனக்குச் சிறப்பு அளித்தான்!

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 493 - 494 பார்க்க: ஸஹ்ரஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 153.

அவையில் ஒதும் துஆ

185. இப்னு உமர் (ரவி) அறிவிக்கிறார்கள்: "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையில் இருந்து எழுவதற்கு முன்னதாக 100 தடவை பின்வரும் இந்த துஆவை ஒதியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَابُ الْغَفُورُ

பொருள்: என் இரட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என்பக்கம் கருணையுடன் திரும்புவாயாக! திண்ணமாக நீ (அடியார்களின்) பாவமன்னிப்புக் கோரிக்கையை அதிகம் ஏற்பவனாகவும் பெரிதும் மன்னிப்பவனாகவும் இருக்கிறாய்!!

நூல்: திர்மிதி, பார்க்க: ஸஹ்ரஹ் திர்மிதி பாகம் 3 பக்கம்

153. இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 321. (இந்த அறிவிப்பின் வார்த்தைகள் திர்மிதியில் வந்தவை)

அவையின் பாவத்தை அறற துஆ

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، أَشْهُدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

186. பொருள்: யா அல்லாஹ்! உன்னைப் புகழ்வதுடன் உனது தூய்மையையும் எடுத்துரைக்கிறேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். மேலும் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன்.

நூல்: திர்மிதி, ஆடு தாலுக், நஸாச், இப்னு மாஜா, பார்க்க:
ஸஹீஹ்-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 153

எல்லா சபைகளையும் முடித்து வைப்பதற்கான
வார்த்தைகள்

187. ஆயிஷா (ரவி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்)
அவர்கள் எந்த ஓர் அவையில் அமர்ந்தாலும் எப்போது
குர்ஆன் ஒத்தினாலும் எந்த ஒரு தொழுகை தொழுதாலும்
இந்த வார்த்தைகளைக் கொண்டே முடிப்பார்கள். ஆயிஷா
(ரவி) சொல்கிறார்கள்: நான் கேட்டேன்; “அல்லாஹ் வின்
தூதரே! நீங்கள் எந்த ஓர் அவையில் அமர்ந்தாலும் குர்ஆன்
ஒத்தினாலும் தொழுதாலும் முடிவில் இந்த வார்த்தைக
ளையே ஒதுக்கிறீர்களே?'' அதற்கு நபியவர்கள் கூறினார்கள்:
ஒரு சகோதரர் நன்மையான வார்த்தை பேசினால் அவரது
நன்மையின் மீது இந்த வார்த்தைகள் கொண்டு முத்திரை
வைக்கப்படும். எவ்ரேலும் தீய வார்த்தை பேசினால் இந்த
வார்த்தைகள் அதற்குப் பரிகாரமாக அமையும்.

அந்த வார்த்தைகள் இவைதாம்:

سَبِّحْنَاهُكَ ، وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّاْ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

பொருள்: உன்னைப் புகழ்வதுடன் துதிக்கவும் செய்கி
றேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாரு
மில்லை. உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன். உன்
பக்கமே மீண்டுமிறேன்..”

நூல்: இமாம் நஸாச் அவர்களின் அமலுல் யவ்ம்வல்
வைலா” எனும் நூல். பக்கம் 273. முஸ்னத் அஹ்மத்
பாகம் 6 பக்கம் 77. டாக்டர் ஃபாருக் கூம்மாத்
அவர்கள் இதன் அறிவிப்புத் தொடர் நம்பகமானது
எனக்கூறியுள்ளார்கள்.

ஃகபரல்லாஹு வக (அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக)
எனக் கூறியவருக்காக ஒதும் துஆ

அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு நான் வந்தேன். அவர்களின் உணவைக் கொஞ்சம் உண்டேன். பிறகு கூறினேன்:

غَفْرَ اللَّهُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ

188. (அல்லாஹ் உங்களை மன்னித்தருளவானாக! அல் லாஹ்வின் தூதரே) என்று! அதற்கு நபி (ஸல்) அவர்கள் (வக)

وَلَكَ

'உன்னையும் மன்னிப்பானாக' என்று கூறினார்கள்:

நூல்: அஹ்மத் பாகம் 5 பக்கம் 82. நஸாச் அவர்களின் 'அமலுல் யவ்ம்வல் ஸலலா' பக்கம் 218. ஹதீஸ் எண் 421.

உபகாரம் செய்தவருக்காக ஒதும் துஆ

எவருக்கு உபகாரம் செய்யப்பட்டதோ அவர் தன்னுடன் நல்லவிதமாக நடந்து கொண்டால் உபகாரம் செய்த வரை நோக்கி

جَزَّالَكَ خَيْرًا

189. (ஜஸா கல்லாஹு கைரா) 'அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக' என்று கூறினால் அவரைப் போதியதாவுபகுழந்தவர் ஆகிறார்."

நூல்: திர்மிதி ஹதீஸ் எண்: 2035. பார்க்க: ஸஹீஹால் ஜாமிவு ஹதீஸ் எண் 6244. லஹீஹாத் திர்மிதி பாகம் 2 பக்கம் 200.

ஒரு மனிதன் தஜ்ஜாவின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பாக
இருப்பதற்கான திங்கள்

190. 1. ஒருவர் அல்லாற்:பு அத்தியாயத்தின் ஆரம்ப 10
வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வாராயின் அவர்
வாத்தானை விட்டுப் பாதுகாக்கப்படுவார்.
2. ஒவ்வொரு தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத்திற்
குப் பின்பு தஜ்ஜாவின் குழப்பத்தில் இருந்து பாதுகாப்பு
கோரிட வேண்டும்.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 555. முஸ்லிமில் ஹதிஸ்
எண் 55/56.

'அல்லாஹ்வுக்காக உன்னை நான் நேசிக்கிறேன்'
என்று சொன்னவருக்காக ஒதும் துஆ

أَحَبُّكَ اللَّهُ أَحَبْتُنِي لَهُ

191. பொருள்: யாருக்காக நீர் என்னை நேசித்திரோ அந்த
இறைவன் உம்மை நேசிக்கட்டுமாக!

நூல்: அபுகாலுத் பாகம் 4 பக்கம் 333. அறிவிப்புத் தொடர்
ஆதாரப்பூர்வமானதாகும்.

தனது செல்வத்தை உங்கள் முன்
சமர்ப்பிப்பவருக்காக ஒதும் துஆ

بَارَكَ اللَّهُ لَكِ فِي أَهْلِكَ وَمَالِكَ

192. பொருள்: “அல்லாஹ், உமது குடும்பத்திலும் உமது
செல்வத்திலும் அபிவிருத்தி செய்து உதவுவானாக!”

நூல்: புகாரி - ஃபத்துறைப்பாரி பாகம் 4 பக்கம் 88.

கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது
கடன் வழங்கியவருக்காகச் செய்யும் துது

**بَارَكَ اللَّهُ عَلَيْكَ فِي أَمْلَكٍ وَمَا لَكَ ، إِنَّا جَزَاءُ السَّلَفِ الْخَمْدُ
وَالْأَدَاءُ**

193. பொருள்: “அல்லாஹ் உமது குடும்பத்திலும் செல்வத் திலும், அபிவிருத்தி செய்வானாக! கடன் கொடுத்ததற்கான பரிகாரம் புகழ்ந்துரைப்பதும் கடனைத் திருப்பிச் செலுத்துவதுமாகும்.”

நூல்: நஸாச் அவர்களின் அமலுல் யவ்மவல்லவா. பக்கம்

300. இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 809. பார்க்க:

ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 55

ஷிர்க் - இணைவைப்பை அஞ்சம் போது ஒதும் துது

**اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ
أَلَا أَعْلَمُ**

194. பொருள்: யா அல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உன்னோடு விறிதொன்றை இணையாக்குவதுவிருந்து உன் னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் நான் அறியாத இணை வைப்புச் செயலிலிருந்தும் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.”

நூல்: அஹ்மத் பாகம் 4 பக்கம் 403. பார்க்க ஸஹீஹால் ஜாமியு பாகம் 3. பக்கம் 233. ஸஹீஹாத் தர்ஃகீப் வத் தர்ஹீப் (அல்பானி உடையது) பாகம் 1 பக்கம் 19.

ஒருவா பாற்றிதொருவருக்கு அன்பனிப்பு செய்கிறார். அல்லது தர்மம் செய்கிறார். அப்போது ‘துது’ செய்யப்பட்ட தெனில் அதற்கு அவர் என்ன பதில் சொல்வார்?

ஆயிஷா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் தபி (ஸல்) அவர்களுக்கு ஒரு தடவை ஓர் ஆடு அன்பளிப்பு செய்யப்பட்டது. இதனைப் பகிர்ந்தனித்து விடுங்கள்' என்று நபியவர்கள் சொன்னார்கள்। பணியாள் திரும்பி வந்ததும் ஆயிஷா (ரவி) அவர்கள் கேட்டார்கள். 'அவர்கள் (இறைச்சி யைப் பெற்றுக் கொண்டு) என்ன சொன்னார்கள்?' பணியாள் சொன்னார்: பாரகல்லாஹு ۝:பீரும்

بَارَكَ اللَّهُ فِيمْكُمْ

195. பொருள்: அல்லாஹ் உங்களில் அபிவிருத்தி அருள்வாயாக!

ஆயிஷா (ரவி) அவர்கள் சொன்னார்கள்: வ ۝:பீரும் பாரகல்லாஹு ۝)

وَفِيهِمْ بَارَكَ اللَّهُ

195-A. பொருள்: அவர்களிலும் அல்லாஹ் 'பரகத்' அருள் வாணாக! மேலும் சொன்னார்கள். நமக்காக அவர்கள் என்ன பிரார்த்தனை செய்தார்களோ அதையே நாம் அவர்களுக்காகச் செய்தோம். எனவே நம்முடைய நற்கூலி நமக்காக எஞ்சியிருக்கும்.

நூல்: இப்பூ ஸ-ஜனி பக்கம் 138. ஹதில் எண்: 278 இப்பூ கய்யிம் அவர்களின் 'அல்லாஹிலுஸ் ஸலயிப்' பார்க்க வும். பக்கம் 304.

குளத்தை வெறுத்தொதுக்கும் துஆ

اللَّهُمَّ لَا طَرِيقَ إِلَّا طَرِيقُكَ وَلَا خَيْرٌ إِلَّا خَيْرٌ كَوْلَاهُ غَيْرُكَ

196. பொருள்: (இறைவா,) "எது ஒன்றையும் நீ ஏற்படுத்து கிறாய் என்பதல்லாமல் சுகுனம் என எதுவுமில்லை. உதா

நன்மையைத் தவிர வேறு நன்மை என்பதில்லை. வணக்கத் திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை.."

நால்: அற்மத் பாகம் 2 பக்கம் 220. இப்பூ ஸின்னி ஹதிஸ் எண்: 292. பார்க்க: அல் அஹாதிஸ-ஸ் ஸஹரீஹா பக்கம் 1065.

கால்நடை மீதோ வேறு ஏதேனும் வாகனத்திலோ
பயணம் செய்யும்போது ஒதும் துஆு

بِسْمِ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ سُبْحَانَ الَّذِي سَخَرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ
 مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمْ نُنَقْلِبُونَ اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ،
 اَلْحَمْدُ لِلَّهِ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، سُبْحَانَكَ
 اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ
 إِلَّا أَنْتَ

197. பொருள்: அல்லாஹ்-வின் திருப்பெயர் கொண்டு... எல்லாப் புகழும் அல்லாஹ்-வுக்கே! அவனே இந்த வாக வத்தை நமக்கு வசப்படுத்திக் கொடுத்தான்! உண்மையில் அதற்கான சக்தியை நாம் பெற்றிருக்கவில்லை! மேலும் தின்னமாக நாம் நம் இரட்சகள் பக்கமே திரும்பிச் செல்ப வர்கள் ஆவோம். அல்லாஹ்-துவில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்-வுக்கே - 3 தடவை) அல்லாஹ் - அக்பர் (அல் லாஹ் பெரியவன் - 3 தடவை) யா அல்லாஹ்! நீ தூயவன்! நான் என் ஆத்மாவுக்கு அந்தி இழைத்து விட்டேன்! நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறில்லை.

நூல்: அபுதாலுத் பாகம் 3 பக்கம் 34. திர்மிதி பாகம் 5 பக்கம் 501. பார்க்க: ஸஹீஹ்-ஈட் திர்மிதி பாகம் 3 பக்கம் 156.

பயணத்தின் துடு

اَللّٰهُ اَكْبَرُ، اَللّٰهُ اَكْبَرُ، سُبْحَانَ الدِّيْنِ سَخَّرَ لَنَا هَذَا
وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلٰيْ رَبِّنَا لَمْ نَقْلِبُوْنَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي
سَفَرِنَا هَذَا الْبَرَّ وَالْتَّقْوَىٰ، وَمِنَ الْعَمَلِ مَا تُرْضِي، اللَّهُمَّ مُوْرِنِ
عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْبُو عَنَّا بَعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي
السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْدَ
السَّفَرِ، وَكَابَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ،

198. பொருள்: அவ்வாறு பெரியவன், அவ்வாறு பெரியவன், அவ்வாறு பெரியவன்! இதனை வசப்படுத்தித் தந்த (இறை)வன் தூயவன்! உண்மையில் இதனை வசப்படுத்தும் ஆற்றலை நாம் பெற்றிருக்கவில்லை! திண்ணமாக நாம் நம் இரட்சகனின் பக்கமே திரும்பிச் செல்பவர்கள் ஆவோம்!

யா அவ்வாறு! இந்தப் பயணத்தில் நன்மையையும் பயபக்தியையும் நாங்கள் உண்ணிடம் கோருகிறோம். மேலும் உனக்குத் திருப்தியான அமல்களைச் செய்யும் பாக்கியத்தைக் கேட்கிறோம்.

யா அவ்வாறு! இந்தப் பயணத்தை எங்கள் மீது இலகுவாக்குவாயாக! மேலும் இதனுடைய தொலைவினை எங்களைவிட்டு நீ சுருட்டி விடுவாயாக!

யா அல்லாஹ்! நீயே பயணத்தின் தோழன்! குடும்பத்தாரின் பிரதித்தி! யா அல்லாஹ்! பயணத்தின் சிரமத்தை விட்டும் கவலையான தோற்றத்தை விட்டும் உண்ணிடம் பாதுகாப்பு தேடுகிறேன்! பொருளிலும் குடும்பத்திலும் நட்டத்தோடு திரும்பி வருவதை விட்டு உண்ணிடம் பாதுகாப்பு தேடுகிறேன்!

நமி (ஸல்வ) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பும்போதும் இதே வார்த்தைகளை ஒதுவார்கள். மேலும் இதை அதிகப் படியாக ஒதுவார்கள்.

آيُونَ ، تَائِبُونَ ، عَابِدُونَ ، لِرَبِّنَا حَامِدُونَ

198-A. திரும்பி வருகிறோம். பாவ மன்னிப்பு தேடுகிறோம்; வழிபாடு செய்பவர்களாய் இருக்கிறோம். நம் இரட்சைனப் புகழ்க்கூடியவர்களாயும் இருக்கிறோம்.

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 998.

ஐரினுள் நுழையும்போது ஒதும் துடு

اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَّ ، وَرَبَّ الْأَرْضَيْنَ
السَّبْعِ وَمَا أَقْلَلْنَّ ، وَرَبَّ الشَّيَاطِينَ وَمَا أَضْلَلْنَّ وَرَبَّ
الرِّبَاحِ وَمَا ذَرَنَّ . أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا ،
وَخَيْرَ مَا فِيهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ أَهْلِهَا ،
وَشَرِّ مَا فِيهَا

199. பொருள்: “யா அல்லாஹ்! ஏழு வாணங்களின் மற்றும் அவை நிழலிட்டுள்ள பொருட்களின் இரட்சகளே! ஏழு

பூமிகளின் மற்றும் அவை சுமந்துள்ள பொருட்களின் இரட்சகளோ வைத்தான்களுக்கும் அவை வழிகெடுத்தவற்றிற்கும் இரட்சகளைக் கிருப்பவனே காற்றுகளின் மற்றும் அவை சுழற்றியடிக்கும் பொருட்களின் இரட்சகனே நான் இந்த ஊரின் நன்மையையும் இதில் வசிப்பவர்களின் நன்மையையும் இதிலூள்ள பொருட்களின் நன்மையையும் உண்ணிடம் கோருகிறேன். மேலும் இந்த ஊரின் தீமையைவிட்டு இதில் வசிப்பவர்களின் தீமையை விட்டு இதிலூள்ள பொருட்களின் தீமையை விட்டும் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

நூல்: ஹாகிம் பாகம் 2 பக்கம் 100. ஹாகிம் அவர்கள் இந்த அறிவிப்பை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். இமாம் தஹ்மி அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பார்க்க: இப்னு ஸான்னி பக்கம் 524. ஹாபிம் இப்னு ஹஜர் அல் அத்கார் நூலின் அடிக்குறிப்பில் இதனை 'நல்ல அறிவிப்பு' எனக் கூறியுள்ளார்கள். பாகம் 5 பக்கம் 154. இதனை நஸாச அவர்கள் நல்ல அறிவிப்புத் தொடருடன் அறிவித்திருப்பதாக வைக்கு இப்னு பாஸ் கூறியுள்ளார்கள். பார்க்க: துஹ்ரீபதுல் அக்யார் பக்கம் 37.

கடை வீதியில் நுழையும் போது ஒதும் துஆ

لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْحَمْدُ يُحْمِي
 وَيُعِيْتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ بِيَدِهِ أَخْيَرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ
 قَدِيرٌ

200. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு

யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குள் யது! அவனுக்கே எல்லாப் புகழும்! அவனே வாழ்வும் மரணமும் அளிக்கிறான்! அவனோ நித்திய ஜீவன். மரணம் அடைவதில்லை. நன்மைகள் யாவும் அவன் கையில்தான்! மேலூம் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவ நாவான்!

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 491. ஹாஜிம் பாகம் 1 பக்கம் 538. பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 2 பக்கம் 152.

விலங்கோ வாகனமோ சறுக்கி விழுந்தால் ஒதும் துஆ
201. அல்லாஹுக் கொண்டு! *بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ*
நூல்: அழுதாலுத் பாகம் 4 பக்கம் 296. இதன் அறிவிப்புத் தொடர் நம்பகமானது.

பயணம் செல்பவர் மற்றவர்களுக்காகச் செய்யும் துஆ

أَسْتُوْدِعُكُمُ اللّٰهُ الَّذِي لَا تَضِيْعُ وَدَانِعٌ

202. பொருள்: "நான் உங்களை அல்லாஹுவிடம் ஒப்ப டைக்கிறேன்; அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் வீணாகிப் போவதில்லை!

நூல்: அஹ்மத் பாகம் 2 பக்கம் 943. பார்க்க: ஸஹீஹ் இப்பு மாஜூ பாகம் 2 பக்கம் 133.

பயணம் செல்பவருக்காக மற்றவர்கள் ஒதும் துஆ

أَسْتُوْدِعُ اللّٰهُ دِينَكُ ، وَأَمَانَتَكُ ، وَخَوَاتِيمَ عَمَلِكِ

203. பொருள்: "உமது தீணையும் உமது அமாளத் பொறுப்புகளையும் பொருட்களையும் உமது பணிகளின் முடிவுகளையும் அல்லாஹுவிடம் ஒப்படைக்கிறேன்.

நூல்: அஷ்மத் பாகம் 2 பக்கம் 7. திர்மிதி பாகம் 5 பக்கம் 499. பார்க்க: ஸஹிஹாத் திர்மிதி பாகம் 2 பக்கம் 155.

رَوْدَكَ اللَّهُ الْعَقُونِي ، وَغَفَرَ دَنِبَكَ ، وَيَسِّرْ لَكَ أَخْيُورَ حَيْثُ مَا كُتُبَ

204. பொருள்: “அல்லாஹ் பயபக்தியை உமக்குப் பயணக் காதனமாக்குவானாக! மேலும் உமது பாவத்தை மன்னிப்பா வாக! நீர் எங்கிருந்தாலும் நன்மையை உமக்கு எளிதாக்குவா வாக!”

நூல்: திர்மிதி, பார்க்க: ஸஹிஹாத்திர்மிதி பாகம் 3 பக்கம் 155.

யூராமான இடங்களில் தக்பீரும் கீழே இறங்கும் போது தஸ்பீஹாம் சொல்ல வேண்டும்

205. ஜாபிர் (ரவி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் உயரத்தில் ஏறும்போது ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்வோம். கீழே இறங்கும்போது ‘ஸுப்ரஹானல்லாஹ்’ என்று சொல்வோம்.

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்தஹால் பாரி, பாகம் 6 பக்கம் 135.

அதிகாலையில் பயணி ஒதும் துது

سَعَ سَارِمُعْ بِحَمْدِ اللَّهِ ، وَحُسْنِ بَلَاتِهِ عَلَيْنَا . رَبَّنَا صَاحِبَنَا ،
وَأَفْضِلُ عَلَيْنَا عَانِدًا بِاللَّهِ مِنَ النَّارِ

206. பொருள்: கேட்பவர் கேட்டுக் கொண்டார், நாம் அல்லாஹ்வைப் புகழ்ந்ததையும் அவன் நம்மீது பொழிந்த அழகிய அருட்கொடைகளுக்காகப் புகழ்ந்ததையும்! எங்கள் இரட்சகனே! எங்களுக்குத் துணைவனாய் ஆகு! மேலும் எங்கள் மீது அருள் பொழிந்துடு! நரகத்திலிருந்து அல்லாஹ்

விடம் பாதுகாப்பு தேடியவனாக (இந்த துஆவைக் கேட்கி ரேன்)

நால்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2086.

பயணத்திலும் மற்ற நேரத்திலும்
எங்காவது தங்கும்போது ஒதும் துஆ

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

207. பொருள்: “அல்லாஹ் விள்ளை பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன், அவன் படைத்த பொருட்களின் தீங்கினை விட்டும்!”

நால்: முஸ்லிம் பாகம் 4. பக்கம் 2080.

பயணத்திலிருந்து திரும்பும் போது ஒதும் துஆ

208. இப்பூசு உமர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ ஹஜ்ஜில் இருந்தோ திரும்பி வரும்போது உயரமான இடத்தின் மீது 3 தடவை ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறுவார்கள்.. பிறகு இந்த துஆவை ஒதுவார்கள்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ ،
وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ، آيُونَ، تَائِبُونَ، عَابِدُونَ لِرِبِّنَا
حَامِدُونَ، صَدَقُ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ وَهُزِمَ الْأَخْرَابُ
وَحْدَهُ

பொருள்: “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரி யதே! அனைத்துப் புகழும் அவனுக்கே! அவன் அனைத்தின்

மீதும் ஆற்றல் கொண்டவன்! நாங்கள் திரும்பி வரக் கூடியவர்கள்; பாவமன்னிப்பு தேடக்கூடியவர்கள்; வழி பாடு செய்பவர்கள்! எங்கள் இரட்சகளைப் புகழுக்கூடியவர்கள்! அல்லாஹ் தனது வாக்குறுதியை உண்மைப் படுத்தி விட்டான். தன் அடியாருக்கு உதவி செய்து விட்டான். தன்னந்தனியாக எதிரிக் கூட்டத்தினைத் தோற்கடித்து விட்டான்!

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 163. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 980.

மகிழ்ச்சிக்குரிய பொருளோ வெறுப்புக்குரிய பொருளோ
எதிர்படும் போது என்ன ஒதுவது

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சிக்கு உரிய பொருள் வந்தால் இவ்வாறு கூறுவார்கள்.

أَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي بِنِعْمَتِهِ تَعْمَلُ الصَّالِحَاتُ

209. பொருள்: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருட்கொட்டகளைக் கொண்டே எல்லா நற்பணி களும் பூரண மடைகின்றன!”

நபி(ஸல்) அவர்களின் விருப்பத்திற்கு எதிரான ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் இவ்வாறு கூறுவார்கள்:

أَلْحَمْدُ لِلّٰهِ عَلٰى كُلِّ حَالٍ

210. பொருள்: எல்லா நிலையிலும் அனைத்துப் புகழும் அல்லாஹ் வுக்கே!

நூல்: இப்னு ஸான்னி அவர்களின் 'அமலுல் யவ்ம் வல் ஸலலா'. | ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். 'ஸஹ්ர්ஹ'ல் 'ஜாமிவு' எனும் நூலில் அல்பானி அவர்கள்

ஞம் இதன் அறிவிப்பை நம்பகமானது எனக் கூறியுள் எார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மீது 'ஸலவாத்' சொல்வதன் சிறப்பு
211. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். "எவர் என்மீது ஒரு தடவை 'ஸலவாத்' ஒதினாரோ அவர் மீது இறைவன் 10 தடவை கருணை பொழிகிறான்"

நூல்: முஸ்லிம் பாகம் I பக்கம் 288

212. மேலும் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எனது மண்ணையைத் திருவிழாத் தலமாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கிருந்தே என் மீது 'ஸலவாத்' சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது 'ஸலவாத்' என்னிடம் வந்து சேருகிறது.

நூல்: அபுதாலுத் பாகம் 2 பக்கம் 218. அல்மத் பாகம் 2 பக்கம் 367. பார்க்க: இமாம் நவவி அவர்களின் அல்அத்கார் பக்கம் 97. மேலாய்வு: அப்துல் காதீர் அல் அர்னலுத்

ஸலாம்: பரவலாக்குவது

213. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். "நீங்கள் இறை விசுவாசிகளாய் ஆகாதவரை ஈவனம் புக மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளாத வரை இறை விசுவாசிகளாய் ஆக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒன்றைக் காண்பித்துத் தரட்டுமா? அதன்படி அமல் செய்தீர்களானால் நீங்கள் ஒருவருக்கொருவர் நேசம் கொள்வீர்கள்! (அது) உங்களுக்கிடையே 'ஸலாம்' சொல்லும் வழக்கத்தைப் பரவலாக்குங்கள் என்பதே!

நூல்: முஸ்லிம் பாகம் I பக்கம் 74.

214. அம்மார் பின் யாஸிர் (ரலி) அறிவிக்கிறார்கள். மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பெற்றிருப்பவர் ஈமான் - இரை விசுவாசக்கை உள்ள ஸேர்க்கூக் கொண்டவராவார்.

தன் அளவில் நீதி செலுத்துதல்; அன்னத்துலக மக்களுக்கும் ஸலாத்தைப் பரவலாக்குதல், நெருக்கடியான நேரத்திலும் செலவு செய்தல்’’

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹுல்பாரி பாகம் 1 பக்கம் 82. (நபித்தோழின் சொல்லாக அறிவிக்கப்பட்டது)

215. அப்துல்லாஹ் இப்பு உமர் (ரவி) அவர்கள் அறிவிக்கி றார்கள்: “ஓரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்: இஸ்லாத்தின் எந்தப் பணி எல்லாப் பணிகளிலும் சிறந்தது என்று। அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உணவு அளிப்பது, அறிமுகமானவருக்கும் அறிமுகமாகாதவருக்கும் ஸலாம் உரைப்பது..”

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹுல் பாரி பாகம் 1 பக்கம் 55. முஸ்லிம் பாகம் பக்கம் 65.

வேவல் கூவும் போதும் கழுதை கத்தும் போதும் கதும் துஆ சேவலின் கூவலை (பாங்கினைக்) கேட்டார்களாயின் அல் லாஹ்விடம் அவனது அருளைக் கோருங்கள்! அதாவது இவ்வாறு துஆ செய்யுங்கள்:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكِ

216. பொருள்: யா அல்லாஹ்! உனது அருளினை உள்ளி டம் நான் கோருகிறேன்.

ஏனெனில், அது மலக்கைக் கண்டுள்ளது. மேலும் எப்போது கழுதையின் கத்தலைக் கேட்கிறீர்களோ அப் போது ஷஷ்த்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். ஏனெனில் அது ஷஷ்த்தானைக் கண்டுவிட்டது. அதாவது அப்போது,

أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

விரட்டப்பட்ட ஷஷ்தானை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன் என்று ஒதுங்கள்.

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹால் பாரி பாகம் 6 பக்கம் 350. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2092

இங்கில் நாய் குரைப்பதைக் கேட்டால் ஒதும் துஆ

217. "இரவில் நாய்கள் குரைப்பதையும், கழுதைகள் கத்துவ தையும் நீங்கள் கேட்கும்போது அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். ஏனெனில் நீங்கள் பார்க்காதவற்றை அவை பார்க்கின்றன." ॥

நூல்: அபுதாலூத் பாகம் 4 பக்கம் 327. அஹ்மத் பாகம் 3 பக்கம் 306.

'அல்கலிமுத் தய்யியின்' அடிக்குறிப்பில் அல்பானி அவர்கள் இதன் அறிவிப்பை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள்.

எவரைத் திட்டி ஏசிப் பேசினீகளோ,

அவருக்காக ஒதும் துஆ

அடு ஹரரா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல்நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு துஆ ஒதியதை நான் கேட்டேன்.

اللَّهُمْ فَأَعْمِا مَنِ مَرِيَّ مِنْ سَبَبِهِ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قَرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ

218. பொருள்: "யா அல்லாஹ்! எந்த முஸ்லிமை நான் திட்டிப் பேசிவிட்டேனோ அவருக்கு அந்த ஏச்சுப் பேச்சை மறுமைநாளில் உன் பக்கம் நெருங்கி வருவதற்கான சாதனமாக ஆக்குவாயாக!"

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹால் பாரி பாகம் 11 பக்கம்

171. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2007. முஸ்லிமில் இடம் பெற்றுள்ள வார்த்தை இதுவாகும்:

فَاجْعَلْهَا لَهُ زَكَةً وَرَحْمَةً

அதனைத் தூய்மைக்கும் கிருபைக்கும் உரிய சாதனமாக
ஆக்குவாயாக!

இரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைப் புகழும் போது
என்ன சொல்ல வேண்டும்?

219. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். உங்களில் எவரும் தேவையை முன்னிட்டே மற்றொருவரைப் புகழ்வதாக இருந்தால் இவ்வாறு கூறலாம். இன்னார் சம்பந்தமாக நான் இவ்வாறு நினைக்கிறேன். மேலும் அல்லாஹ் அவரிடம் கணக்கு வாங்குபவனாக இருக்கிறான். நான் எவரையும் அல்லாஹ்வின் முன்னிலையில் தூய்மையானவராக உறுதி கூறுவதில்லை! நான் இன்னாரை இப்படி, இப்படிப்பட்டவர் (நல்லவர், வாய்மையானவர்) எனக்கருதுகிறேன் - இந்த அளவுக்குப் புகழ்வதும் கூட அவரைப் பற்றி நல்ல முறையில் அவர் அறிந்திருந்தால் மட்டும்தான் அவ்வாறு செய்ய வேண்டும்!

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2296.

رَبَّنَا آتَنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَ فِي الْآخِرَةِ حَسَنَةٌ وَ قَنَا عَذَابَ النَّارِ

ருக்குல் யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வத்துக்கும்
மத்தியில் ஒதும் துது

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ருக்குல் யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வத்துக்கும் மத்தியில் இவ்வாறு துது செய்வார்கள்.

رَبَّنَا آتَنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَ فِي الْآخِرَةِ حَسَنَةٌ وَ قَنَا عَذَابَ النَّارِ

220. பொருள்: எங்கள் இரட்கணே! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையை வழங்குவாயாக! மேலும்

தரக்தின் வேதனையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயா!

நூல்: அபூதாலுத் பாகம் 2 டக்கம் 179. அஹ்மத் பாகம் 3 பக்கம் 411. இமாம் பகலியின் ஷரஹ்மஸ் ஸான்னா பாகம் 7 பக்கம் 128.

ஸஃபா - மர்வா இரு குண்றுகளின் மீது ஏறி
திற்கும்போது ஒதும் துடு

ஜாபிர் (ரவி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செய்ததை விவரித்துக் கொண்டு வரும்போது கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸஃபாவுக்கு அருகே வந்தபோது

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَانِ رَبِّ الْأَنْبَدِ عَمَّا يَرُهُ

என்று ஒதியார்கள்.

221. பொருள்: ஸஃபா - மர்வா இரு குண்றுகளும் அவ்வாலும்வின் சின்னங்களில் உள்ளவையாகும். அவ்வாலும் எதைக் கொண்டு ஆரம்பம் செய்தானோ அதைக் கொண்டே நான் ஆரம்பம் செய்கிறேன்.

அவ்விதமே நபி (ஸல்) அவர்கள் ஸஃபா குண்றிலிருந்து ஆரம்பம் செய்தார்கள். அதன் மீது சிறிது ஏறியார்கள். கடுபாலை அங்கிருந்து காணும் அளவுக்கு! அங்கே கிப்பாலை முன்னோக்கி நின்றார்கள். மேலும் ஒதியார்கள்;

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ

عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا هُوَ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ
وَنَصَرَ عَهْدَهُ وَهُزِمَ الْأَحْزَابُ وَحْدَهُ

221-A. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோரு இவண்மையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதோ புகழ் அனைத்தும் அவனுக்கே மேலும் அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றி வான்; தன் அடியாருக்கு உதவியான்; அவன் ஒருவனே எதிரிக்கூட்டத்தினரைத் தோல்வியுறச் செய்தான்!

பிறகு இதற்கிடையே துக்க ஒத்தியார்கள். இவ்வாறு முன்று தடவை செய்தார்கள். இது நீளமான ஹதீஸ் ஆகும். மர்வா குன்றின் மீதும் இவ்வாறே செய்தார்கள் என்கிற வாசகங்களும் அதில் உள்ளன.

நூல்: முஸ்லிம் பாகம் 2. பக்கம் 888.

அரஃபா நாள் - நூல் மூலம் 9-இல் ஒதும் துக்க மிகச் சிறந்த துக்க அரஃபா நாளின் துக்க ஆகும். மேலும் மிகச் சிறந்த வார்த்தை (கலிமா), நாலும் எனக்கு முன்னர் சென்ற நபிமார்களும் கூறிய இந்த வார்த்தைதான்:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْحَمْدُ وَهُوَ
عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

222. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரி யதே! புகழ் அனைத்தும் அவனுக்குரியதே! மேலூம் அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்.

நூல்: திர்மிதி, பார்க்க: ஸஹீஹ்-ஆஃ் திர்மிதி பாகம் 3, பக்கம் 184. அல்பானி அவர்கள் இதனைச் சிறந்த அறிவிப்புத் தொடர் எனக்கூறியுள்ளார்கள். அல்பானியின் அல்அஹ்மாத் ஸாஸ் ஸஹீஹா" எனும் நூலைப் பார்க்கவும். பாகம் 4 பக்கம் 6.

மஷ்டாருல்ஹராம் - (முஸ்தலிஃபா)இல் ஒதும் திங்க

223. ஜாபிர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் ஒட்டாத்தின் மீது பயணமாகி (முஸ்தலிஃபா) மஷ்டாருல்ஹராம் வந்தார்கள். கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். தக்பீர் சொன்னார்கள். வா இலாஹ் இல்லவ்லாஹ்.... எனும் தொடர் ஒத்தினார்கள். அதிகம் வெளிச்சம் பரவும் வரை அங்கே நின்று கொண்டிருந்தார்கள். பிறகு குரியன் உதயமா வதற்குச் சற்று முன்னதாக அங்கிருந்து கிளம்பினார்கள்.

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 891.

தூண்களில் கல் ஏறியும்போது ஒவ்வொரு கல்லுக்கும் தக்பீர் கொல்ல வேண்டும்

224. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மூன்று தூண்களில் கல் ஏறியும் போதெல்லாம் 'அல்லாஹ்' அக்பர்' என்று சொன்னார்கள். பிறகு சற்று முன்னே சென்று கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டு கைகளை உயர்த்தி துஆ் செய்தார்கள். முதல் இரண்டு தூண்களிலும் கல் ஏறிந்த பிறகு

இவ்வாறு செய்தார்கள். ஆனால் 'ஐம்ரதுல் அகபா'வில் கல் எறிந்தார்கள். ஒவ்வொருமுறை கல்லெறியும் போதும் 'அல் லாஹ் அக்பர்' என்று சொன்னார்கள். அதன் பிறகு திரும்பி விட்டார்கள்; அதன் அருடில் நிற்கவில்லை!

நூல்: புகாரி, அதன் விரிவுரை ஃபத்ஹரால் பாரி பாகம் 3 பக்கம் 583 - 584 - 581 முஸ்லிமிழும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

'ஹஜருல் அஸ்வத்' உள்ள மூலையில் தக்பீர் சொல்வது

225. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கொபாவை வலம் வந்தார்கள். ஹஜருல் அஸ்வத் உள்ள முலைக்கு வரும்போது அதனை நோக்கி ஒரு பொருளாக கொண்டு (ஈகப் பிரம்புகொண்டு) சைக்கினை செய்தார்கள். அல்லாஹ் அக்பர் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி, அதன் விரிவுரை ஃபத்ஹரால்பாரி பாகம் 3 பக்கம் 476.

எதிரிக்குத் தோல்வி ஏற்படுவதற்காக ஒதும் துஆ
 اللَّهُمْ مُنِزِّلُ الْكِتَابِ سُرِيعُ الْحِسَابِ إِهْرَمْ أَلْأَخْرَابَ اللَّهُمْ
 اهْرَمْ فِهِمْ وَرَزِّهِمْ

226. பொருள்: யாஅல்லாஹ்! வேதம் அருளியவனே! விரை வாக்க் கேள்வி கணக்கு கேட்பவனே! இந்த எதிரிக் கூட்டத்து னரைத் தோல்வி அடையச் செய்! யா அல்லாஹ்! இவர்களுக்குத் தோல்வியைக் கொடு! இவர்களுக்குக் கடுமையான பூம்பத்தை ஏற்படுத்து!

நூல்: முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1362.

ஒரு கூட்டத்தார் சூறித்து அன்றம்போது
என்ன ஒது வேண்டும்?

اَكْفِنِيهِمْ عَلَىٰ شِتَّ

227. பொருள்: யா அல்லாஹ்! இவர்களை விட்டும் நீ
எனக்குப் போதுமாகிவிடு; நீ விரும்பிய ஒன்றைக் கொண்டு!

நூல்: முஸ்லிம் 4 பக்கம் 2300.

اَللّٰهُمَّ اسْبِحْ حَانَ

அழக்காரியத்தின்போதும் மகிழ்ச்சிகாரமான பணியின்
போதும் ஒதும் துடு

اَللّٰهُمَّ اسْبِحْ

228. 1. ஸப்ஹா அல்லாஹ்!
(அல்லாஹ் தூய்மையானவன்!)

நூல்: புகாரி, அதன் விரிவுரை ஃபத்ஹால்பாரி பாகம் 1
பக்கம் 210, 390, 414 முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1857.

اَكْبَرُ

229. 2. அல்லாஹ் அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)

நூல்: புகாரி, ஃபத்ஹால் பாரி பாகம் 8 பக்கம் 441. பார்க்க:
ஸஹ්ஹாத் திர்மிதி பாகம் 2 பக்கம் 103, பாகம் 2
பக்கம் 335. முஸ்லத் அஹ்மத் பாகம் 5 பக்கம் 218.

சந்தோசமான செய்தி ஒருவரிடம் வரும்போது அவர்
செய்ய வேண்டியதென்ன?

230. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் விஷயம்
(பற்றிய செய்தி) வந்து அதனால் அவர்கள் மகிழ்ச்சி
அடைந்தார்களெனில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்
காக உடனே உத்தாவில் விழுவார்கள்!

நூல்: அடுதாவுத், திர்மிதி, இப்புமாஜா, பார்க்க: ஸஹிஹ்
இப்புமாஜா, பாகம் 1 பக்கம் 233. இர்வாவுல் ஃகலீல்
பாகம் 2 பக்கம் 226.

தனது டடவில் வலியை உணருபவர் என்ன செய்ய
வேண்டும்? என்ன ஒது வேண்டும்?

231. தனது கையை டடவில் வலியுள்ள பகுதியின் மீது
வைத்து 'பிஸ்மில்லாஹ்' என்று மூன்று தடவை சொல்ல
வேண்டும். பிறகு ஏழு தடவை இவ்வாறு ஒது வேண்டும்:

أَعُوذُ بِاللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجَدُ وَأَحَدُ

பொருள்: அவ்வாறுவின் கண்ணியம் மற்றும் ஆற்றலைக்
கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்; நான் உணருகிற அஞ்ச
கிற திமையை விட்டு!

ஒரு பொருளைக் குறித்துத் தனது கண்பட்டுவிடும்
என அஞ்சினால் என்ன ஒது வேண்டும்?

232. உங்களில் ஒருவர் தனது கோதரின் பொருளையோ
தன்னிடமுள்ள பொருளையோ தனது செல்வங்களில் ஒன்
றையோ பார்த்து இது நன்றாக இருக்கிறதே எனக் கருதினால்
அந்தப் பொருளுக்காகப் 'பரக்த்' வேண்டி துஆ செய்ய
வேண்டும். ஏவெள்ளில், 'கண்' (படுவதென்பது) உண்
மையே!

நூல்: அஹ்மத், பாகம் 4 பக்கம் 447. இப்புமாஜா, மாலிக்.
பார்க்க: ஸஹிஹ்-ஈல் ஜாமிவு பாகம் 1 பக்கம் 212.
ஸாதுல் மஹுத் பாகம் 4 பக்கம் 170.

பிற்சோக்கை

இப்பகுதியில் பலதரப்பட்ட நற்காரியங்கள், ஒருங்கி
வணந்த ஒழுக்க முறைகள் குறிப்பிடப்படுகின்றன!

233. "இரவின் இருள் படர்ந்து விடும் போது (இன்னோர் அறிவிப்பின்படி) மாலை நேரம் வந்து விடும் போது உங்கள் குழந்தைகளைத் தடுத்து வையுங்கள். ஏனெனில் அந்நேரத் தில் ஷஷ்த்தான்கள் பரவுகிறார்கள். இரவில் சிலமணி நேரம் கழிந்ததும் அவர்களை விட்டுவிடுங்கள். மேலும் வாசற்கத வுகளை அடைத்து வையுங்கள்; அல்லாஹுவின் பெயர் கூறுங்கள்! (அதாவது 'பிஸ்மில்லாஹ்' சொல்லி அடையுங்கள்) ஏனென்றால் அடைக்கப்பட்ட வாயிலை ஷஷ்த்தான் திறக்கமாட்டான்! மேலும் உங்கள் தண்ணீர்ப் பைகளின் வாய்களை பிஸ்மில்லாஹ் சொல்லிக் கயிறுகளால் கட்டுங்கள்! மேலும் உங்கள் பாத்திரங்களை அல்லாஹுவின் பெயர் கூறி மூடி வையுங்கள்! அவற்றில் குறைவான பொருளே வைத்திருந்தாலும் சரியே! மேலும் விளக்குகளை அணைத்து விடுங்கள்!

நூல்: புகாரி, १०:பத்திரால் பாரி பாகம் 10 பக்கம் 88. முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1585.

ஹஜ் - உம்ராவுக்காக 'ஐஹ்ராம்' திரித்தவர் எவ்வாறு 'தல்பியா' சொல்ல வேண்டும்?

لَّيْكَ اللَّهُمَّ لَّيْكَ ، لَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَّيْكَ ، إِنَّ الْحَمْدَ
وَالنِّعْمَةُ لَكَ وَالْمُلْكُ لَا شَرِيكَ لَكَ .

234. லப்பைபக் அல்லாஹு-அம்ம் லப்பைபக்
லப்பைபக் வா ஷரீக வக லப்பைபக்
இன்னல் ஹம்த வன் நிஃமத வக வல் முல்கு
வா ஷரீக வக

பொருள்: ஆஜராகி விட்டேன். யா அல்லாஹ்! இதோ ஆஜ
ராகி விட்டேன். இதோ நான் வந்து விட்டேன்.
உனக்கு யாதொரு இணையுமில்லை. தின்னமாக
அணைத்துப் புகழும் அருட்கொடைகளும் உனக்கே
சொந்தம்! ஆட்சியதிகாரமும் (உனக்குரியதே!)
உனக்கு யாதொரு இணையுமில்லை!

நூல்: புகாரி, ஃபத்ஹால் பாரி பாகம் 3 பக்கம் 408. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 841.

பதற்றம் அடையும்போது ஒதவேண்டியதென்ன?

235. லா இலாஹ இல்லாஹ -

அல்லாஹ்வைத் தலிர வணக்கத்திற்குரிய இறைவனில்லை.

நூல்: புகாரி, ஃபத்ஹால் பாரி பாகம் 6 பக்கம் 181.

முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2208.

நிராகரிப்பாளர் தும்மும் போது அவருக்கு என்ன சொல்ல வேண்டும்?

بِالْكَمْ لِيَهْدِنِكُمْ وَصَلَحٌ هُوَ اللَّهُ

236. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும். உங்களின் நிலைமையைச் சிராக்கட்டும்.

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 82

அஹ்மத் பாகம் 4 பக்கம் 400

அழு தாலுத் பாகம் 4 பக்கம் 308

பார்க்க: ஸஹீஹ்-த் திர்மிதி பாகம் 2 பக்கம் 354

நிராகரிப்பாளர் சலாம் கூறும்போது எப்படி பதில் சொல்ல வேண்டும்?

237. வெதம் வழங்கப்பட்டவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள்) உங்களுக்கு சலாம் கூறினால் பதிலில் வ அலைக்கும்

என்று கூறுங்கள். (பொருள்: உங்களின் மீதும் உண்டாக்டும்)

நூல்: புகாரி, ஃபத்ஹால் பாரி பாகம் 11 பக்கம் 42. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1705.

நோன்பாளியை ஒரு மனிதன் ஏனால்
அவன் என்க கூறவேண்டும்?

”بِنِي صَانِمْ ، بِنِي صَانِمْ“

238. பொருள்: நான் நோன்பாளி; நான் நோன்பாளி.

நூல்: புகாரி, ஃபத்தஹால் பாரி பாகம் 4 பக்கம் 103. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 806.

ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுக்கும் போது என்ன சொல்ல வேண்டும்?

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ [اللّٰهُمَّ أَكْبِرُ] [اللّٰهُمَّ تَقْبِلْ مِنِّي]

239. பொருள்: “அல்லாஹ் வின் திருப்பெயர் கொண்டு (நான் அறுக்கிறேன்) அல்லாஹ் மிகப்பெரியவன். யா அல்லாஹ்! (இந்த குர்பானி) உள்ளிடம் நின்றும் உள்ளது. உள்கே உரியது! யா அல்லாஹ்! என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக!

நூல்: முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1557. பைதூகி பாகம் 9 பக்கம் 287. பிறை வளைவிழுள் உள்ளவை பைதூகி யின் வாசகமாகும். இறுதி வார்த்தையை முஸ்லிமின் அறிவிப்பிலிருந்து - கருத்தின் அடிப்படையில் எடுத் தெழுதியுள்ளேன்.

ஸூரக்தத்தைம் கொண்ட வைத்தாள்களின் பாறைமுக உத்தி களை முறியடித்திட என்ன ஒதுவேண்டும்?

أَعُوذُ بِكَيْمَاتِ اللّٰهِ التَّامَاتِ الَّتِي لَا يَجِدُونَ بَرَوَالًا
فَاجْرَ مِنْ شَرِّ مَا خَلَقَ، وَبَرَأَ وَذَرَأً، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ
مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ مَا يَأْتِرُجُ فِيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي
الْأَرْضِنَ وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا، وَمِنْ شَرِّ فَتَنِ اللَّيْلِ
وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارَقًا يَطْرُقُ بِخَيْرٍ
يَارَهُمْ.

240. பொருள்: அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்; நல்லவர் - கெட்டவர் எவரும் அந்த வார்த்தைகளைக் கடந்து செல்ல முடியாது! அவன் நிலை நிறுத்திய படைப்புகளின் - அவன் படைத்த, பரவச் செய்த எல்லாப் படைப்புகளின் தீமையிலி ருந்தும்! (பாதுகாவல் தேடுகிறேன்) மேலும் வானத்திலி ருந்து இறங்குகிற, அங்கே ஊர்ந்து செல்கிறவற்றின் தீமையிலிருந்தும்! (பாதுகாவல் தேடுகிறேன்!) மேலும் பூமியிலே அவன் படைத்துள்ளவற்றின் மற்றும் அதிலிருந்து வெளிப்ப டுகின்றவற்றின் தீமையிலிருந்தும்! (பாதுகாவல் தேடுகி றேன்) மேலும் இரவு - பகலின் குழப்பங்களின் தீமையிலி ருந்தும்! (பாதுகாவல் தேடுகிறேன்!) மேலும் இரவில் வரக்கூடிய ஒவ்வொன்றின் தீமையிலிருந்தும்! (பாதுகாவல் தேடுகிறேன்) ஆனால் நன்மையுடன் வரக்கூடியவை நீங்க லாக! கருணையிக்க இறைவனே!

நூல்: அஹ்மத் பாகம் 3 பக்கம் 419 நம்பகமான அறிவிப்புத் தொடர். இப்னு ஸான்ஸி, ஹதிஸ் எண் 637. பார்க்க: மஜ்மூல் ஸவாயித், பாகம் 10 பக்கம் 127, அர்ஸலுத் அவர்களின் 'தஹாவிய்யாவின் அடிக்குறிப்பு' பக்கம் 133.

பாவமன்னிப்பு தேடல், பட்சாதாபப்பட்டு மீளல்

241. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பகலில் 70 தடவைகளுக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன்! பாவமீட்சி தேடி அவன் பக்கம் மீனுகிறேன்!

நூல்: புகாரி, ஃபத்தஹால் பாரி. பாகம் 11 பக்கம் 101.

242. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

"மக்களே, அல்லாஹ்வின் பக்கம் பாவமீட்சி தேடி மீனுங்கள். தின்னமாக நான் ஒரு நாளைக்கு 100 தடவை பாவ மீட்சி தேடி அவன் பக்கம் மீனுகிறேன்."

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2076.

243. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

எவர் இந்த வார்த்தைகளை ஒத்தினாரோ அவரை அல் லாஹ் மன்னித்து விடுகிறான்; அவன் யுத்தத்தில் புறங் காட்டி ஓடியிருந்தாலும் சரியே!

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ أَحْمَى الْقَوْمٍ وَأَتُوبُ إِلَيْكُ

பொருள்: அல்லாஹ் விடத்தில் பாவமன்னிப்பு கோரு கிறேன்; அவன் எப்படிப்பட்டவளையில், அவளைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன்; பேரண்டம் முழுவதையும் நிர்வகிப்பவன்! மேலும் பாவமீட்சி தெடி அவன் பக்கமே மீண்டுமிருந்து விடுகிறேன்.

நூல்: அழு தாலுத் பாகம் 2 பக்கம் 85. திர்மிதி பாகம் 5 பக்கம் 569. ஹாகிம்.

— ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். இமாம் தஹபி யும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 511 - அல்பானி அவர்களும் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 182 ஜாமிசல் உஸால் அஹாதிலீர் ரஸால் - பாகம் 4 பக்கம் 389 - 390.

244. மேலும் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

இறைவன் அடியார்களுடன் - இரவின் கடைசிப் பகுதியில் மிகவும் நெருக்கமாகி வருகிறான்; இந்நேரத்தில் அல்லாஹ் வை நினைவுக்கருகிற அடியார்களில் நீரும் ஒருவ ராய் ஆக முடியுமெனில் ஆகுவீராக.

நூல்: திர்மிதி, நஸார பாகம் 1 பக்கம் 279. ஹாகிம், பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 183. ஜாமிசல்

உலைல், அர்னவுத் அவர்களின் மேலாய்வுடன் பாகம் 4 பக்கம் 144.

245. மேலும் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

அடியான் தன் இறைவனுடன் மிகவும் நெருக்கமாக 'ஸஜ்தா'வின் நிலையில் ஆகிறான். எனவே அப்பேர்து அதிகம் துஆ கேளுங்கள்'.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 350.

246. அஃகர்ரு - அல்முஸ்னி (ரவி) அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது மனத்தில் 'திரை' போன்றதொன்று ஏற்படுகிறது! நான் ஒரு நாளில் 100 தடவை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன்.''

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2075.

(இப்பூல் அஸீர் அவர்கள் கூறுகிறார்கள்: திரை போன்ற ஒன்று என்பதன் கருத்து மறதியாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அதிகமாக திக்ரி, இறையண்மை, இறை தியானம் ஆகியவற்றில் இருந்து கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் இந்திலைகள் ஒன்றில் நபியவர்களுக்குப் பராமுகமோ மறதியோ ஏற்பட்டால் அதனை நபியவர்கள் தாம் செய்த குற்றமாகக் கணக்கிடுவார்கள்! உடனே பாவமன்னிப்பு 'கோரி பாதுகாப்புத் தேடுவார்கள்!'

பார்க்க: ஜாமிவுல் உலைல் பாகம் 4. பக்கம் 386.

ஸாப்ஹானல்லாஹ், அல்லாஹ்மதுவில்லாஹ், லாதிலாஹ் லில்லல்லாஹ், அல்லாஹ் அக்பர் ஆகியவற்றின் சிறப்பு

1. அடு ஹாசரரா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

எவர் பின்வரும் இந்த வார்த்தையை என்றாவது ஒரு நாள் 100 தடவை ஒதினாரோ அவருக்கு அது, 10 அடிமை களை விடுதலை அளித்ததற்குச் சமமாக அமையும்! மேலும் அவருக்கு அதன்மூலம் 10 நன்மைகள் எழுதப்படும்; பத்துப் பாவங்கள் அழிக்கப்படும். மேலும் இந்த வார்த்தை மாலை நேரம் வரை - நாள் முழுவதும் பாதுகாப்பதற்கான கருவியாக அவருக்கு அமையும். மேலும் அவரது அமலை விடவும் சிறந்த அமலை செய்து கொண்டு எவரும் வரமுடியாது; அவரை விடவும் அதிகமான அமல்கள் செய்திருக்கும் மனிதரைத் தவிர!..

وَمُؤْمِنٍ مُّهَاجِرًا لَا يَرْجِعُ إِلَى الْبَرِّ وَمُؤْمِنٍ مُّهَاجِرًا لَا يَرْجِعُ إِلَى الْبَرِّ

நால்: புகாரி பாகம் 4 பக்கம் 95.

முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

2. ஸ-ப்ரஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்ஸவப் புகழ்வதுடன் அவன் தூயவன் என்று துதிக்கவும் செய்கிறேன்) என்று எவர் ஒருநாளில் 100 தடவை ஒதுக்கிறாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; அவை கடலின் நுரை அளவுக்கு இருந்தாலும் சரியே!

நால்: புகாரி பாகம் 7 பக்கம் 168

முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

3. அடு ஹ-ஐரரா (ரவி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "எவர் காலையில் 100 தடவையும் மாலையில் 100 தடவையும் 'ஸ-ப்ரஹானல்லாஹி வ பிஹம்திஹி' (அல்லாஹ்ஸவப் புகழ்வதுடன் அவன் தூயவன் என்றும் துதிக்கிறேன்) என்று

ஒதுக்கிறாரோ அவரது 'அமலை' விடவும் சிறந்த அமலை மறுமை நாளில் யாரும் கொண்டுவரமுடியாது; அவர் சொல்லியது போன்று சொன்னவரையோ அதனிலும் அதிகமாகச் சொன்னவரையோ தவிர!

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071

4. அழு அய்யுப் அன்ஸாரி (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவர் 10 தடவை இந்த கலிமாவை ஒதுக்கிறாரோ அவர் இஸ்மாயில் நபி (அலை) அவர்களின் சந்ததிகளில் நான்கு பேருக்கு அடிமைத் தளையிலிருந்து உரிமை விடுதலை வழங்கியவரைப் போன்றவராவார்”.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

பொருள்: “வணக்கத்திற்குரிய இறைவன் அலவாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரமும் அவனத்துப் புகழும் அவனுக்குரியவையோ! அவன் அவனத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்”.

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 167

முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

5. அழு ஹரரா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: இந்த இரண்டு 'கலிமாக்கள்' நாவுக்கு இலகுவானவை; தராசில் கோமானவை; கருணைமிக்க இறைவனுக்குப் பிரியமானவை:

பொருள்: அல்லாஹ்-வைப் புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்; மகத்தான் அல்லாஹ்-வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்!

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 168. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2072.

6. அழு ஹாகர்ரா (ரவி) அறிவிக்கிறார்கள்; அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். “நான் இந்தக் கலிமாக் களை மொழிவது, குரியன் உதித்துப் பிரகாசமாக்கக் கூடிய இந்த உலகம் முழுவதை விடவும் எனக்குப் பிரியமானதாகும்.

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا
ஸப்ரஹானல்லாஹி, வல்லஹம்துலில்லாஹி வலா
இலாஹ இல்லல்லாஹ~ வல்லாஹ~ அக்பர்

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2072.

7. ஸதுத் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் இருந்தோம். அப்போது நபி யவர்கள் கேட்டார்கள்: உங்களில் ஒருவர் தினமும் 1000 நன்மைகளைச் சம்பாதிப்பதற்கு இயலாதிருப்பாரா? அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் எங்களால் 1000 நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க இயலும்? என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “100 தடவை ‘தஸ்பீஹ்’ செய்யட்டும்; அதனால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படுகின்றன; 1000 தவறுகள் மன்னிக்கப்படுகின்றன!”

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2073.

8. ஜாபிர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “எவர், ஸப்ரஹானல்லாஹில் அழிம் வபி ஹம்திஹி” எனும் கலி

மானவ ஒதினாரோ அவருக்கு கவனத்தில் ஒரு பேரீத்தம் மரம் நடப்படுகிறது!''

நால்: திர்மிதி பாகம் 5 பக்கம் 511. ஹாகிம் பாகம் 1 பக்கம் 501. ஹாகிம் அவர்கள் இதனை நம்பகமானது எனக் கூறியுள்ளார்கள்; இமாம் தஹபி அவர்கள் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பார்க்க: வஹிஹாஸ் ஜாமிவு, பாகம் 5 பக்கம் 531. வஹிஹாஸ் திர்மிதி, பாகம் 3 பக்கம் 160.

9. அப்துல்லாஹ் பின் கைஸ் (அடு மூஸா - அல் அஷ் அரி) (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அன்னால் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: "அப்துல் லாஹ் பின் கைஸே, கவனத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷத்தை உமக்கு அறிவித்துத் தரட்டுமா? என்று! 'ஆம்' என்றேன் நான். நபியவர்கள் சொன்னார்கள்: 'லா ஹெனவை வலா குவ்வத இல்லாபில்லாஹ்' என்று கூறுவி ராக! (பொருள்: அல்லாஹ்-வின் உதவி கொண்டே தவிர எவ்வித ஆற்றலும் கூடியும் இல்லை)

நால்: புகாரி, ஃபத்ஹாஸ் பாரி பாகம் 11 பக்கம் 213. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2076.

10. "அல்லாஹ்-வுக்கு மிகவும் பிரியமான கலிமா நான்கு:

இவற்றில் எதனைக் கொண்டு நீ தொடர்ஸ்கினாலும் உமக்கு எந்தக் குறையுமில்லை! உமது குழந்தைக்கு யஸார், ரபாஹ், நஜீஃஹ், அஃப்லஹ் என்று பெயர் குட்டாதே! ஏனெனில் நீர் கேட்பீர் அங்கு இவன் இருக்கிறானா என்று; அங்கு அவன் இல்லையெனில் 'இல்லை' என்று பதில் கூறவேண்டியது வரும்!

யஸார் - இலகு. நஜீஃஹ் - ஈடேற்றம் பெற்றது.
ரபாஹ் - வாபம். அஃப்லஹ் - வெற்றியாளன்.

நால்: முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1685.

11. ஸுத் பின் அபீ வகாஸ் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமப்புற மனிதர் வந்தார்; “எனக்குச் சில வாக்கியங்களைக் கற்றுத் தாருங்கள்; நான் அவற்றைச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்” எனக் கேட்டார்.

அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: நீர் இவ்வாறு கூறும்:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا،
سَبَحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا حُوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَزِيزُ الْحَكِيمُ

போருள்: எனக்கத்திற்குரிய கிறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு கிளையுமில்லை. அல்லாஹ் அனைவரினும் பெரியவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வைக்கே அகிலம் நூழுவதையும் படைத்து பரிபாலிக்கும் கிரட்சகனாகிய அல்லாஹ்வைத் தூயவன் என அதிகம் துதிக்கிறேன். யாவரையும் மிகைத்த நூண்ணறிவாளனாகிய அல்லாஹ்வீ(ன் உதவி யும், பாதுகாப்புமின்றி (நன்மைகள் செய்வதற்கு) எந்த ஆற்றலும் கில்லை, நீண்மைகளைவிட்டு விலக) எந்த சக்தியும் கில்லை.

அந்தக் கிராமப்புற மனிதர் கேட்டார். இது என் கிரட்சகனுக்குரியது; எனக்காக என்ன உள்ளது? அதற்கு நபியவர்கள், “நீர் கூறும்:

أَللَّهُمَّ اغْفِرْ لِي ، وَأْهَدِنِي ، وَارْجُنِي ،

பொருள்: யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு வழிகாட்டுவாயாக! எனக்கு உணவு வழங்குவாயாக!”

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2072. அப்தாலுதில் சில விளக்கம் கூடுதலாக உள்ளது. அந்த மனிதர் திரும்பிச்

சென்றதும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இரண்டு கைகள் திரம்ப நன்மையை அள்ளிக் கொண்டார். பாகம் 1 பக்கம் 220.

12. தாரிக் - அல அஷ்தூயீ (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“புதிதாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகையைக் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு பின்வரும் இந்தக் கவிமாக்களை ஒத்தி தூது செய்யுமாறு அவரைப் பணிப்பார்கள்.

اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَأْرْحَمْنِي ، وَعَافِنِي ، وَأَرْزُقْنِي

பொருள்: யா அல்லாஹ் என்னை மன்னித்து விடு; எனக்குக் கருணை செய்; எனக்கு வழிகாட்டு; எனக்கு ஆரோக்கியம் அளித்திடு; மேஜும் எனக்கு உணவு வழங்கு!

ஞல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2073. முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் “திண்ணைமாக இந்த வார்த்தைகள் உண்டு உலகத்தையும் உண்டு மறுமையையும் ஒன்றிணைக்கும்” என்று வந்துள்ளது”.

13. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:¹

“அண்ணேல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “திண்ணைமாகச் சிறந்த பிரார்த்தனை (தூது) அல்லும்துவில்லாஹ் என்பதாகும். சிறந்த ‘திக்ர்’ வாழுவாலும் இல்லவல்லாஹ்’ என்பதாகும்.”

ஞல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 462. இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 1249. ஹானிம் பாகம் 1 பக்கம் 503 - ஹானிம் அவர்கள் இதனை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். இமாம் தஹபியும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பார்க்க; ஸஹீஹ்-ஈல் ஜாமிவு பாகம் 1 பக்கம் 362.

14. அல்பாகியாதுஸ் ஸாவிஹாத் (நீடித்த நிலையான நற்கரு மங்கள்) என்பதை ஸூப்ரஹாஸல்லாஹி, வல்லும்து வில் லாஹி, வலாஹிலாஹ இல்லவல்லாஹ், வல்லாஹ் அக்பர், வலா லெஹல் வல்லா குவ்வத இல்லா பில்லாஹ் எனும் கவிமாக்களாகும்.

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا هُوَ أَكْبَرُ، وَلَا حُولَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

போருள்: அல்லாஹ் தூயவன் எனத் துதிக்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ் வக்கே வணக்கத்திற்குரிய கிறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப்பெரியவன். அல்லாஹ் வின் உதவி யும், பாதுகாப்புமின்றி (நன்மைகள் செய்வதற்கு) ஏந்த ஆற்றஜும் கில்லை, (சீமைகளைசிட்டு விலக) ஏந்த சக்தியும் கில்லை.

நூல்: அஹ்மத், ஹதிஸ் எண் 513. இதன் அறிவிப்புத் தொடர் நம்பகமானது. பார்க்க: மஸ்மவஸ்ஸவாயித் பாகம் 1 பக்கம் 297. புதூகுல் மறாம் நூலில் இப்பு ஹஜர் அவர்கள் இதனை அடு வைத்தே (ரவி) அவர்களின் அறிவிப்பாக - நஸாயீனிலிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்: இந்த அறி விப்பை இப்பு ஹிப்பாஜும் ஹாகிமும் நம்பகமானது எனச் சொல்லியுள்ளனர்.

நுபி (ஸல்) அவர்கள் எவ்வாறு 'தஸ்பீஹ்' ஒதுவாங்கள்?

15. அப்துல்லாஹ் இப்பு உமர் (ரவி) அவர்கள் அறி விக்கிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன்; தம் வலது கரம் கொண்டு தஸ்பீஹை மட்கிக் கொண்டிருந்தார்கள். (அதாவது வலது கை விரல்களைக் கொண்டு என்னுவார்கள்)

நூல்: அடு தாலுக் பாகம் 2 பக்கம் 81. திர்மிதி பாகம் 5 பக்கம் 521. பார்க்க: ஸஹீஹால் ஜாமியு பாகம் 4 பக்கம் 217. ஹதிஸ் எண்: 4865.



حِصْرُ الْمُسْلِمِ

من أذكار الكتاب والسنّة

تأليف الفقير إلى الله تعالى

سعين بن عبيدين وففن رفعي طباني

باللغة التاميلية

ترجمة:
عَلَيْهِ لَبُو حَنَانُ لِزَالْعَمْرِي

وَكَالَّتَنَا مُطَبَّعًا بِالْبَحْرَ الْعُلَمَى
وَرَاجِهُ التَّبَرِّيُّونَ إِلَيْهِمُ الْأَوْقَافُ الْأَدْعَوْهُ وَالْأَهْمَدُ
الْمَلِكَيْهِ الْعَنْدِيُّونَ السُّجُودُ شَرِيفُهُ

حَصِّنْ مُعَاذَنَةً

من أذكار الكتاب والسنّة

تأليف

د. سعيد بن علي بن وهف القحطاني

باللغة التاميلية

وكالـة المطبوعات والبحـث العـلمـي

ص.ب ١١٨٤٣ الرـياـض | هـاتـف: ٤٧٣٧٩٩٩ | فـاـكـس: ٤٥٧٥٦٣٧٣ | الـهـاتـف الإـرـشـادـي المـجـانـي: ٨٠٢٤٨٨٨٨ | التـوعـيـة الـآـلـيـة الـمـجـانـيـة: ٨٠٢٤٨٨٨٨

info@islam.org.sa